



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,619 — FRIDAY, DECEMBER 4, 1953

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	2307	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents —		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	2312
North-Central Province	—	Notices under the Land Development Ordinance	2317
Province of Uva	—	Land Redemption Notices	2319
Province of Sabaragamuwa	—	Miscellaneous Land Notices	2325
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries, &c

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,940 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W. A. D. A. E. S. WANIGESERERA
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Nawagatta in the Ganthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North: Part of minor road and reservation from Ambanpola to Ehetuwewa (the village limit of Diganne);

East: The village limit of Kadahatagama;

South: The village limits of Kadahatagama and Udangawa;

West: The village limit of Gonamaditta

2307—J. N. R. 81584-849 (11/53)

E 1

Block Survey Village Plan No 142

Lot No	Name of Land	Extent A R. P.
1	—Minor road and reservation (half acre)	2 2 32
1	—Railway line and reservation	0 2 33
5	Ambalamibima (waste land) (reservation along road)	0 0 8
6	Kongahamulawattia (reservation along road)	0 0 9
9	Siyambalagahahena	2 1 11
10	Horowela (channel)	0 0 17
11	Dangahahena, Siyambalagahahena	4 3 17
12	Siyambalagahahena (reservation along tank bund)	2 0 9
13	Nawagattewewa (tank and bund)	9 2 80
16	Bogahahena	6 3 5
17	Bogahahena, Dangahahena	15 1 27
	Total	44 2 33

(Kurunegala S O No 85—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,941 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W. A. D. A. E. S. WANIGESERERA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Gonamaditta in the Gantthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North: The village limits of Ambanpola, Digane and Nawagatta,
East: The village limit of Nawagatta,
South: The village limit of Udangawa,
West: Part of main road and reservation (the village limit of Kivulegama) the village limit of Ambanpola.

Block Survey Village Plan No 143

Lot No	Name of Land	Extent A S. P
8	—Minor road and reservation	1 2 5
11	Kongahahena (reservation along railway line)	0 0 22
12	Godaknalagahahena, Waduresayaya, Kongahahena	46 3 6
14	—Main road and reservation (half area)	0 3 35
14½	—Main road and reservation	1 1 1
15	—Bund (abandoned)	0 3 7
16	Godaknalagahahena, Kongahahena (railway line and reservation)	2 3 24
17	Kongahahena (reservation along railway line)	0 3 30
18	Kongahahena, Kongahahenyaya	13 0 13
19	—Bund (abandoned)	0 1 33
Total		68 3 16

(Kurunegala S O No 36—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,942 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W A D A S WANIGESSEKERA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Notes.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Udangawa in Gantthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North: The village limits of Gonamaditta and Nawagatta,
East: The village limits of Kadahatagama, Kirimetiya and Yakapalugasewa,

South: The village limit of Yakapalugasewa, part of road from Anuradhapura to Kurunegala (the village limit of Yakapalugasewa), the village limit of Yakapalugasewa, part of Hito ela (the village limit of Hirigollegama);

West: Part of Hito ela (the village limits of Hirigollegama, Bogodagedara, and Kukulewa), the village limit of Kivulegama, part of road from Anuradhapura to Kurunegala, (the village limit of Kivulegama).

Block Survey Village Plan No 144

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Bogahahena, Diulgahamulahena	14	3	32
2	Bogahahena, Diulgahahena	1	0	0
3	Kongahahena, Kongahayaya	1	0	0
4	Inginigahahena, Bogahahena	1	0	5
5	Godaknalagahahena, Kongahayaya	2	0	3
6	Inginigahahena, Bogahahena	1	0	5
7	—Main road and reservation (half area)	0	1	6
8	Bogahahena, Bogahayaya	27	0	25
9	Puwalapitiya (cemetery)	0	2	20
10	Kadurugahahena Bogahahena (railway line and reservation)	1	3	6
11	Kongahahena Kadurugahahena (reservation along railway line)	1	0	0
12	—Bund (abandoned)	0	0	36
13	Kadurugahahena, Kadurugahahenyaya, Athinnavatchchayaya, Amunavvalagehonyaya, Kongahahena, Godaknalagahayaya, Migahahenyaya	116	3	31
14	—Stream (dry)	0	1	15
15	Amunavalagayayemukulana, Nidunthiyanyayemukulana, Nidanalangakele	10	0	38
16	Nidanothyanayaya, Pathahalalahena	8	2	2
17	Hala Udangawemukulana, Weerawemukulana, Pathahalangamukulana, Pathahalangakele	15	0	33
18	—Bund (abandoned)	0	1	9
19	—Stream (dry)	0	1	16
20	Udangawewewa (tank) (part of)	12	0	17
21	Udangawewewa (tank) (part of)	0	0	20
22	Udangawewewa (tank) (part of)	0	1	17
23	Bogahahena (reservation along tank bund)	1	3	20
24	Bogahahena	1	3	39
25	—Footpath and reservation	0	0	3
26	Kajugahamulahena (waste land) (tisbanba)	4	3	34
27	Bogahahena	2	0	0
28	—Footpath and reservation	0	0	34
29	Bogahahena	0	3	30
30	—Footpath	0	0	15
31	Godaknalagahapillewa	2	0	3
32	—Footpath and reservation	0	0	4
33	Gambriyagahahena	0	1	14
34	Hito ela (stream) (half area)	2	0	23
35	Galathiyanaehena, Kadurugahahena	9	0	18
36	Meegahamulawatta	0	2	14
37	Anodagahamulawatta	0	1	19
38	Lolugahamulawatta	0	1	13
39	Mylagahawatta, Mylagahamulawatta	0	1	14
40	Mylagahawatta, Mylagahamulawatta	0	0	4
41	—Waste land	1	0	2
42	Horrow ela (channel)	0	0	27
43	—Main road and reservation	4	2	21
44	Horrow ela (channel)	0	0	12
45	Udangawewewa (tank part of and bund)	27	1	4
46	—Railway line	0	3	12
47	Udangawewewa (tank part of)	0	1	39
48	Udangawewewa (tank part of)	0	0	27
49	Kolongahenyaya, Kolongahahena, Migahahenyaya, Motagahayaya	58	0	26
50	—Bund (part of) (abandoned)	0	0	5
51	Kolongahahenyaya, Kolongahahena (reservation along railway line)	1	3	13
52	—Railway line and reservation	3	1	30
53	Keeriyagahahena (reservation along railway line)	3	2	2
54	—P. W. D. road reservation	0	0	4
55	—P. W. D. road reservation	0	0	4
56	—P. W. D. road reservation	0	0	9
57	—Ela (dry)	1	0	30
58	—Main road and reservation (half area)	0	0	36
59	Keeriyagahawatta, Palugasayaya	1	0	3
60	—Railway line reservation	0	3	6
Total		381	3	8

(Kurunegala S O No 37—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,943 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo, this 23rd day of September, 1953

W A D A S WANIGESSEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kokatiyawa in Ganthie Kotala of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Nelumpattawa and Nekattitaranagahawewa,

East The village limit of Ambanpola part of Galkatuwa Ela, (the village limit of Ambanpola), the village limit of Ambanpola, Ela (the village limit of Ambanpola), the village limit of Ambanpola,

South Part of Road from Palugolla to Ambanpola, (the village limit of Kukulewa) the village limit of Etamuduwewa,

West The village limits of Etamuduwewa, Ellabodagama and Mampitigama

Block Survey Village Plan No 140

Lot No	Name of Land	Extent A R P
1	Kokatiyawemukalana	6 3 8
2	Kokatiyawemukalana, Valliyawemukalana, Atawalalemukalana	126 1 39
3	Atawalawekandiya (bund)	0 2 12
4	—Bund (abandoned)	0 1 7
5	Do (do)	0 1 37
6	Galkatuwa ela (stream) (dry)	0 2 0
7	Kokatiyawemukalana	1 1 34
8	Kokatiyawogala (loch)	0 3 36
9	Kokatiyawekole	
	Helambagahahena	26 1 20
10	Kokatiyawewekandiya (bund) (abandoned)	2 2 37
11	Atawalalehena, Kokatiyawehena	65 0 15
12	Dulgahawalahena, Kokatiyawekumbukwala alias Thembelwalamukalana (reservation along Kokatiyawa ela)	4 2 6
13	Kokatiyawakumbukwalamukalana	2 1 3
15	Kokatiyaweyaya, Kokatiyawahena, Mailagahahena, Kokatiyawekumbukwala alias Thembelwalahena, Amukkanwalahena, Watara-bonawalayaya, Tantiniyayahena, Meegahawalayyakole	162 3 6
16	Kokatiyawe ela (stream)	10 1 10
17	Helambagahahena (reservation along Kokatiyawe ela)	2 0 24
18	—Ela (dry)	0 0 23
20	Do (do)	0 0 12
21	Namadawewapahalalana Pahalayalamunchena	20 0 39
22	Meegahawalayaya (reservation along Kokatiyawe ela)	4 2 4
24	—V C road (reservation and bridge) (half area)	1 1 20
	Total	440 0 32

(Kurunegala S O No 38—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,944 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 23rd day of September, 1953

V V A D A E S WANIGSEKERA
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Rolawa in Ganthie Kotala of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North Part of Hito ela (the village limit of Kettepahuwa in Pahala Wasidake Kotala), the village limits of Kayirakgama and Detawa,

East The village limit of Detawa,

South The village limits of Bumbata Mitogama and Gane, part of footpath and reservation (the village limit of Gane), the village limit of Gane,

West Part of Hito ela (the village limit of Kettepahuwa in Pahala Wasidake Kotala)

Block Survey Village Plan No 160

Lot No	Name of Land	Extent A R P
3	Polonhena, Hithgahahena, Kadurugahahena	17 3 8
6	Hollow Ela (channel)	0 0 5
7	Kongahahena (reservation along tank bund)	0 2 6
8	Do (do)	0 3 8
9	Rambukwewa (tank and bund)	4 3 39
10	—V C road and reservation	1 1 36
13	Kongahahena, Dematagahahena	12 2 15
14	Kongahahena (reservation along railway line)	1 1 25
15	Gangodoyya, Godawalahena, Keeriyagahahena (reservation along railway line)	3 1 39
16	Gangodoyya, Godawalahena	12 3 13
17	—Footpath and reservation	0 1 8
18	Godawalawekandiya (bund) (abandoned)	0 0 6
19	Keeriyagahahena	0 1 30
20	Keeriyagahahena	0 3 2
21	Millagoda-Athdanduwwa, Keeriyagahayye-Athdanduwwa	14 2 27
22	Millagoda ela (stream) (dry)	0 0 25
23	Millagodayaya, Godawalahena, Millagahahena	37 1 39
24	Millagahawekandiya (bund) (abandoned)	0 0 34
25	Kongahakumbura	1 0 0
26	—Railway line and reservation	4 2 18
27	Rolawawewa tank (part of)	0 3 2
28	Siyambalagahahena (reservation along railway line)	0 1 4
29	Siyambalagahahena (reservation along railway line)	0 1 18
30	—V C road and reservation	0 0 38
31	Siyambalagahahena	0 1 22
32	Rolawawewa Tank (part of) (bund)	30 3 35
33	—Cart track	0 1 9
34	Kongahawatta	0 0 21
38	Tisbamba (waste land)	3 1 1
40	—Channel	0 0 25
41	Dematagahahena	0 3 26
42	Dematagahawatta, Siyambalagahawatta	1 3 22
43	Siyambalagahahena, Mylagahahena	1 2 27
44	—Footpath and reservation	0 1 2
45	Bogahahena	0 2 1
49	Hito ela (stream)	1 1 8
50	Hito ela (stream) (half area)	1 1 16
52	Kadurugahakumburewatta	0 3 5
53	Kadurugahakumburehena	2 3 25
56	—Channel	0 0 19
58	—Footpath and reservation (half area)	0 0 26
71	Hollow ela (channel)	0 0 9
72	Meegahahena (reservation along tank bund)	0 3 34
73	Keeriyagahawatta	0 0 5
74	Kongahawatta	0 0 31
76	Do	0 0 33
77	Do	0 1 32
78	Do	0 2 12
79	Do	1 0 8
80	Kongahahena	0 2 29
81	Kolongahawatta	0 3 14
82	Do	0 1 7
83	Do	0 3 37
84	Kolongahahena, Keeriyagahahena	4 3 3
85	Kolongahawatta	0 3 39
86	Keeriyagahawatta	0 3 13
87	Kongahahena	1 2 34
88	Kongahawatta	0 1 30
89	Do	0 1 0
90	Do	1 0 16
92	Do	0 2 4
93	Do	0 1 2
95	—Footpath and reservation	0 0 9
96	Do	0 0 10
	Total	181 1 26

(Kurunegala S O No 39—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,945 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W A D A E S WANIGESSEKERA,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Gane in Ganthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Rolawa, part of foot path and reservation, (the village limit of Rolawa), the village limit of Rolawa,
East The village limits of Bambara Mitogama and Hitokadawala,
South The village limit of Hitokadawala, part of footpath and reservation from Hitokadawala to Randenigama (the village limit of Hitokadawala), the village limit of Hitokadawala, part of Hito ela (the village limit of Hitokadawala);
West Part of Hito ela (the village limit of Hitokadawala), part of Hito ela, (the village limit of Kettepahuwa in Pahala Wisdeke Korale)

Block Survey Village Plan No 161

Lot No	Name of Land	Extent A B P
1	Hito ela (stream) (half area)	1 0 32
2	Kongahahena	0 2 21
3	Hito ela (stream)	0 0 36
4	Ganehena, Kollanncwihena	3 0 14
5	Kongahahena	1 0 35
7	—Channel	0 0 36
9	Gancyaya	10 1 16
11	Keeriyagahahena	0 3 29
12	—Footpath and reservation	0 0 21
14	Kadunugahakumburhena	0 3 1
15	Keeriyagahawatta	0 2 17
19	—Footpath and reservation (half area)	0 0 26
27	—Footpath and reservation (half area)	0 0 10
31	Kongahahena	0 3 13
33	Kongahahena	0 3 27
34	—Footpath and reservation	0 2 4
36	—Footpath and reservation	0 0 11
37	Kongahawatta	0 2 27
38	Kongahawatta (reservation along tank bund)	0 1 10
39	Kongahahena (reservation along tank bund)	0 0 34
40	Kongahawatta (reservation along tank bund)	0 0 3
41	Ganewewa (tank and bund)	9 3 20
42	Kolongahahena (reservation along tank bund)	0 1 37
43	Ganeyaya, Kolongahahena, Imbulgashona	33 2 10
44	—Footpath and reservation (half area)	0 1 17
	Total	67 0 27

(Kurunegala S O No 40—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,946 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W A D A E S WANIGESSEKERA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Karambe in Ganthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Belungala,

East Part of railway line and reservation from Amunadhapura to Kurunegala (the village limit of Konkadawala), the village limit of Konkadawala,

South The village limit of Konkadawala,

West Part of main road and reservation from Amunadhapura to Kurunegala (the village limit of Ambanpola)

Block Survey Village Plan No 3,175

Lot No	Name of Land	Extent A B P
1	—Main road and reservation (half area)	2 0 9
2	Wooravowakandiya (bund) (abandoned)	0 0 38
3	Karambe Mukalana (tank) (abandoned)	15 1 25
4	Karambeyaya (tank) (abandoned)	79 1 7
5	Karambewewekandiya (bund) (abandoned)	0 1 31
6	Karambeyaya (reservation along railway line)	0 3 29
7	—Railway line and reservation (half area)	0 3 15
	Total	99 0 37

(Kurunegala S O No 41—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,947 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W. A. D. A. E. S. WANIGESSEKERA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Konkadawala in Ganthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province all of which lots fall within the boundaries —

North The village limit of Karambe, part of railway line and reservation, (the village limit of Karambe) the village limits of Belungala and Amunugama,

East The village limit of Amunugama

South Part of V C road from Ambanpola to Amunugama (the village limit of Digane), the village limits of Digane and Ambanpola.

West Part of main road and reservation from Kurunegala to Amunadhapura, (the village limit of Ambanpola)

Lot No	Name of Land	Extent A B P.	Lot No	Name of Land	Extent A B P.
	Block Survey Village Plan No. 3,176				
1	—Railway line and reservation	5 0 6	9	Galatenwele ela (irrigation channel) ...	0 1 87
1½	Do (half area)	0 3 15	11	Mediya ela (stream) ...	0 2 8
2	Kivulpitiye Mahakale	4 2 8	12	Galatenwatte Athdanduwa	14 8 16
3	Kolongashena, Kolongasyaya	84 3 1	13	—Minor road (D. R. C.) and reservation (half area) ..	1 2 37
4	Divulwewekandiya (tank bund) (abandoned) ...	0 1 14		Total	53 2 28
5	Kolongasyaya (cemetery)	1 0 12			
6	Kolongashena (reservation along railway line)	2 2 19			
7	Velenegodayaya, Kalambcyaya (reservation along railway line)	3 0 27		(Kurunegala S O No. 43—1953)	
8	Velenegodayaya, Kalambcyaya	75 2 17			
9	—Main road and reservation (half area)	1 1 19			
10	Konkadawalawewa (tank and bund)	20 2 25			
11	Velenegodayaya (reservation along tank bund)	0 2 27			
12	Kolongashena (reservation along tank bund) ..	0 2 24			
14	Kolongashena	4 3 5			
15	—V. C. road and reservation	0 2 28			
16	Do (half area)	0 1 30			
17	Siyambalagahahena	6 0 24			
18	Kolongasyaya (railway line and reservation)	1 0 23			
19	Do (do)	0 1 6			
20	Velenegodayaya, Kolongasyaya (reservation along railway line)	0 3 15			
21	—V C road and reservation	0 1 13			
22	Ambagahahena, Ambagahamulahena	4 2 0			
23	Ambanpolawewa (tank) (part of)	6 1 0			
	Total	226 2 36			

(Kurunegala S. O. No 12—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,948 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953.

W A D A E S WANIGESSEKERA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Galatenwatta in Ganthe Korale of the Wannu Hat Pattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North. The village limit of Amunugama.

East: The village limit of Amunugama.

South: Part of minor road (D. R. C.) and reservation from Ambanpola to Ehetuwewa (the village limit of Kadahatagama)

West: Part of V. C. road and reservation from Ambanpola to Amunugama (the village limit of Digane).

Block Survey Village Plan No. 3,177

Lot No	Name of Land	Extent A B P.
1	—V C. road and reservation (half area)	0 3 3
2	Palugahakale	19 2 0
3	—V C. footpath and reservation	0 2 7
5	Galatenwattahena	15 0 7
6	Galatenwewekandiya (bund) (abandoned)	0 0 30
8	Mediya ela (stream)	0 0 8
	Total	109 1 35

(Kurunegala S. O. No. 44—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,949 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 4th day of December, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 23rd day of September, 1953

W. A. D. A. E. S. WANIGESSEKERA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kivulegama in Ganthe Korale of the Wannu Hat Pattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Ambanpola.

East Part of main road (P. W. D.) and reservation from Anuradhapura to Kurunegala (the village limits of Gonamaditta and Udangawa).

South. The village limit of Udangawa, part of Hito ela (the village limit of Kukulewa)

West. Part of Hito ela (the village limit of Kukulewa), part of minor road (D. R. C.) and reservation from Danikatawa to Ambanpola (the village limits of Kukulewa and Ambanpola).

Block Survey Village Plan No. 3,178

Lot No	Name of Land	Extent A B P.
1	—Minor road (D. R. C.) and reservation and part of bridge (half area) ...	0 2 11
2	Pahalamigahakumburepillewa, Kivulegama-hena, Galwalahena, Palugahahena, Ihalmigahakumburepillewa, Wewalahena, Ingungahahena, Kofgahahena	88 1 2
3	—Mains road (P. W. D.) and reservation (half area) ...	1 1 1
4	Kivulegamawewa (tank and bund)	6 3 3
5	Palugahahena, Puwalapitiyehena (reservation along bund)	1 1 35
7	Puwalapitiyehena	7 3 39
8	Horrow ela (channel)	0 0 14
9	Wewapalahena alias Godakirillagahahena	2 0 25
11	Hito ela (stream) (half area)	0 3 25
	Total	109 1 35

(Kurunegala S. O. No. 44—1953)

Land Acquisition Notices

MA/AC/4207/52.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) Part of premises in extent approximately 0A 0R. 01·49P bearing assessment No. 54, St. Anthony's Road, situated in Malgawatto Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by premises bearing assessment Nos G 52, 54 and 60, St. Anthony's Road,
East by premises bearing assessment No. G 54, St. Anthony's Road,
South by premises bearing assessment No G 54, St. Anthony's Road,
West by the remaining portion of the same land

(2) Parts of premises totalling in extent approximately 0A 0R 11·32P. bearing assessment Nos 50, 52, 54 and G. 60, St Anthony's Road, situated in Malgawatte Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —

North by premises bearing assessment No G. 50, St. Anthony's Road,
East by a part of the premises bearing assessment No G 60, St. Anthony's Road,
South by premises bearing assessment Nos G 459 and 471, Dematagoda Road;
West by a part of the premises bearing assessment Nos 50, 52, and 54, St. Anthony's Road

(3) Premises bearing assessment No G 471 (7 and 8) and parts of premises bearing assessment Nos 459 and 471, Dematagoda Road, totalling in extent approximately 0A 0R. 20·28P., situated in Malgawatte Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —

North by premises bearing assessment Nos 54 and 60, St. Anthony's Road,
East by a part of the premises bearing assessment No 471, Dematagoda Road,
South by Dematagoda Road,
West by a part of the premises bearing assessment No 459, Dematagoda Road.

Ref. No. J/LG/389/53,
Colombo, October 30, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately one rood, out of the land called Narthupana Estate, Neboda Group, situated in Narthupan Village, Kalutara District, and bounded as follows:—

North, East, South and West by remaining portions of the same land

Signed by me.

S F AMARASINGHE,
Permanent Secretary

Ref. No. L H /1048/J/TW/304/53
Colombo, August 6, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Four allotments of paddy and owita lands, totalling in extent about 0A 3R 13P, situated in Kitulgoda Village, Pasdun Korale East, Kalutara District; bounded as follows —

North by high land leased to Launers of Kitulgoda;
East by paddy fields belonging to W D Alpohamy of Kitulgoda;
South by dola;
West by flank bund of Heetmulla anicut

Claimed by —

- (1) H D Liveris Abraham of Kitulgoda, Agalawatta.
- (2) H Piyadasa Wijesena of Kitulgoda, Agalawatta
- (3) H D Guruhamy of Kitulgoda, Agalawatta.
- (4) H D. Yasohamy of Palligoda, Matugama

Ref. No. L. H 928/J/AL/1617,
Colombo, October 29, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1A 2R., 0P. out of the land called Delta Estate, situated in Pupuresse, Uda Palata Division, Kandy District; and bounded as follows —

North and East by remaining portions of Patana belonging to Delta Estate;
South by Pupuresse-Wyden and Stallenberg cart road;
West by boundary of Poopurasie Group.

Ref. No. J/LG/248/53,
Colombo, November 11, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD 4717.

My No. LP. 6559.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 3 acres out of the land called Talgaswala Estate, situated in Mapalagama Village, in the Village Headman's Division of Aluthtanayamgoda Pahala, Gangaboda Pattu, Galle District, and bounded as follows:—

North and West by remaining portions of the same land,
East by Mulanagodella and Mahawaturawa
South by P. W. D. Road

Ref No J/E/416/53,
Colombo, November 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

LB 2208.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about five perches from the land called Panaguhawaladeniya, situated at Hettyawala, Gangaboda Pattu, Matara District, and bounded as follows:—

North by Kirinda-Karatota V. C. Road,
East by the land called Wowahiyadda,
South by the lands called Paranawatte and Katagahawatta,
West by the land called Bakmeegahadeniya

Ref No. J/LG/535/53,
Colombo, November 12, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LB 1753.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Portions, totalling in extent 1A 3R 13 2P, out of the lands called Miriswatto alias Paluwatta, Miriswatta and Duhge koratuwa, situated in Kitalegama West Village, Gangaboda Pattu, Matara District surveyed and described as lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 1,293

Ref No. J/E/1007,
Colombo, October 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

LB 2200.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about two acres out of the land called Kandewatta, situated at Denagama East, Kandaboda Pattu, Matara District; and bounded as follows:—

North by the land called Udadeniya;
East by the remaining portion of the same land,
South by the land called Galandawatta,
West by the land called Galagawadeniya.

Ref No J/E/454/53.
Colombo, October 29, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that allotment of land called Inthanai, in extent approximately 108 lachchams, situated in the village of Telippallai North West, Valikamam North, Jaffna District and bounded as follows:—

North by Chathurukan Lane,
East by the property of Mrs T Thurasamy and others;
South by the property of Mr S Philip and others,
West by Inthanai Lane

Ref No J/LLD/379/53/(VE)
Colombo, November 11, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent approximately 1 and 3/4 acres out of the land called Innaaman-takadu, situated in the Village of Periyapallai, Village Headman's Division of Pullopallai, Pachchilappalli-Karachchi D. R. O. Division, Jaffna District and bounded as follows:—

North by lane,
East by School land and the land belonging to the heirs of P. S. Ariyaratne
South by Jaffna-Kandy Road and the land belonging to the heirs of P. S. Ariyaratne
West by land acquired for the construction of Office and Quarters for the D. R. O., P.-K., Pallai viz., lots 1 and 2 in P. P. A. 1799

Ref. No. J/E/32/53,
Colombo, November 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3890/J/ILG/989.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 2,641. Village—Avisawolla (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
3	Horagasmukalanawatta, part of assessment No. 20/2, Ward No. 5	Garden Part of D M O's quarters and part of a permanent garage	D C Wijesingho of Avisawolla	0	0	3 0
4	Horagasmukalanawatta, part of assessment Nos. 20/3 and 20/4, Ward No. 5	Garden. Parts of D M. O's quarters and D I T's Office and stores, contains 2 arecanut trees 12 years and 2 coconut trees 25 years	do	0	0	3 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 1, 1954, at 2 30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. The notice which was published in the *Ceylon Government Gazette* No. 10,551 of July 17, 1953, in respect of these lands is hereby cancelled.

The Kachcheri,
Colombo, November 28, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3663A

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 2,638 Village—Kurana, Katunayaka

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
11	Kongahawatta ..	Coconut garden contains a nedun tree and a coconut tree	P Dona Maria Rosalin, N. Jane Anne Fernando, N. Mango Fernando, N. Vincent Henry and N. Peter Fernando, all of Kurana, Katunayaka	0	0	2 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 1, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. The notice which was published in the *Ceylon Government Gazette* No. 10,476 of December 19, 1952, in respect of this land is hereby cancelled.

The Kachcheri,
Colombo, November 28, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3874/J/AL/943

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 3,496. Village—Gangodawila (part)

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
2	Elakandiya ..	Part of garden ..	Crown and encroached by T. D. Bastian, Gangodawila	0	0	0 4
3	Do.	do.	T. D. Bastian, Gangodawila	0	0	0 4
4	Manilkumbura	Paddy field and part of bund	M. Don Thodoris, Gangodawila	0	0	2 6
5	Do.	do.	Mrs. D. R. de S. Abeynayake of Pamankada, Wellawatta	0	0	1 8
6	Elakandiya	Part of garden and part of bund	Crown and encroached by S. D. Menchinona, Kesbawa Road, Gangodawila	0	0	0 5
7	Do.	Garden contains a coconut tree and an arecanut tree	S. D. Menchinona, Gangodawila	0	0	0 5
8	Do.	Part of garden	Crown and encroached by S. D. Menchinona, Gangodawila	0	0	0 2
9	Do.	Garden contains a mango tree and an arecanut tree	do.	0	0	4 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on January 28, 1954, at 2 30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 13, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 28, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 4480/J/TW/2819.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No. A 3,538 Village—Biyagama

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A. R. P.
1	Kahatagahaowita	Garden and parts of a permanent building, masonry walls, tiled roof and a temporary shed	Ranamukahowage Salaman Fernando and Ranamukahowage Matta Fernando, both of Biyagama, Malwana	0 0 5 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 1, 1954, at 3 30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 16, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, November 28, 1953.

A. S. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 4322/J/H/2416

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No. A 3,529. Village—Welikada (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Premises bearing assessment No. 70, Sarasavi Lane and part of assessment No. 112, Castle Street	Garden and part of a tiled masonry building, 2 inspection holes, 23 cadjan mud huts, a wire and live fence	C. M. S. Trust Association, Ltd., Yahala Buildings, Staples Street, Colombo 2	0 2 36 12
2	Sarasavi Lane	Road	Crown and C. M. S. Trust Association, Ltd., Yahala Buildings, Staples Street, Colombo 2	0 0 0 40

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 3, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 28, 1953.

A. S. V. WIJEMANNE,
Assistant Government Agent.

LH 365.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for constructing a road to KL Katugahahena School, to wit —

P. P. A 1,996. Village—Kotagedara, Iddagoda Pattuwa, Pasdun Korale West

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Katururundugodalandia	Garden contains 3 rubber trees 30 years and 2 coconut trees 40 years and claimed by Mrs. H. A. Munasinghe, the heirs of late H. A. Munasinghe, e.g. Johana Adlin Wijosinghe Kannangara Munasinghe, Nalin Swarna Munasinghe, Seetha Gertrude Munasinghe Palita Saathirata Munasinghe and Hema Adlin Chandrika Munasinghe (minors) (Administratrix Mrs. H. A. Munasinghe of Katugahahena), Don David Wijosinghe Gunaratne Appuhami, Kulahingo Don Barlis Rodrigo and Kumarakankanange Barnes, all of Katugahahena	0 0 5 8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on January 4, 1954, at 2 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, November 24, 1953.

A. E. GOGGERLY MORAGODA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section *

Reference No. LD. 4634.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

All those allotments of lands called and known as Imbulgahapitiya, Palanandigewatta and Wendaruasweddumewanata in extent 0 A. 3 R. 33-9 P., situated in Meevanpaha Village, Udasiya Pattu South, Uda Dumbara, Kandy District, Central Province, surveyed and more fully described as lots 1, 2, 3 and 4 in P. P. A. 2,009, as per details below:—

Lot	Name of Land	Name of Claimant	Extent A. R. P.
1	Imbulgahapitiya	S Periasamy of Edengrove Estate, Udaspattu	0 1 2-5
2	Palanandigewatta	V Palanandy of Meevanpaha, Retiyagama, Udaspattu	0 2 9-1
3	Imbulgahapitiya	G. G. Ramba of Meevanpaha, Retiyagama, Udaspattu	0 0 12-2
4	Wendaruasweddumewanata	do	0 0 10-1
Total			0 3 33-9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on January 19, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 12, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the lands, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry, or their claims being considered all, *in absentia*.

The Kachcheri,
Kandy, November 27, 1953.

R. AINE WRIGHT,
Assistant Government Agent.

Please quote this number in all correspondence in this connection : J/E/2298/LD 1151.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 1151

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land or servitude to be acquired.

Name of land. Konegederawatta (Lots 1-7 in P. P. A 2,046).

Extent : Acres 1, roods 2, perches 11

Situation : In Liyanwela Pahalagama village, Unagolla Village Headman's Division, Maturata Korale, Uda Hewahota D R O's Division, Nuwara Eliya District, Central Province

Description . Lots 1-7 in P P A 2,046—Garden contains orange, lime, pomegranate, mango, kitual, jak, coconut, vegetables and two temporary buildings

Claimants *Lot 1* Kandegodera Piyatissa Thoro, Liyanwela, Munwatte.
Lot 2 Yakmedillegodera Loku Muttuwa, ditto.
Lot 3 Ratadohiketiya Gedera Singho Naide, ditto.
Lots 4 and 5 Raja Silpa Arachohige Malhamy, ditto
Lot 6 Egodagodera Sobana, Egodagedera Garu, Egodagedera Ukkuwa, all of Liyanwela, Munwatte
Lot 7 Raja Silpa Arachohige Dingiri Appu, ditto.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Maturata Circuit Bungalow, on February 6, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 30, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachchori,
 Nuwara Eliya, November 24, 1953.

C. J. SERASINHA,
 Assistant Government Agent.

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 7362.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for the restoration of Thenagama Tank

Description of the land to be acquired

Sup No 1 to F. V. P. 261. Village—Bedigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
337	Kiuldeniya	Paddy field	Willaddara Gamage Don Andrayas Appuhamy of Thenagama	0	0	4 9
Total				0	0	4 9

Sup No 1 to F. V. P. 290 Village—Nalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
526	Kiuldeniya	Paddy field	W. G Don Andrayas Appuhamy of Thenagama	0	3	2 50
527	Do.	Tank	do.	0	0	35 87
Total				0	3	38 37

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Tangalla Circuit Bungalow, on February 17, 1954, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

It should be noted that those who fail to notify me of their claims on or before the due date will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachchori,
 Hambantota, November 13, 1953.

D. J. F. D. LIYANAGE,
 Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 7368

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Deduwawala Government Sinhalese Mixed School

Description of the land to be acquired

Sup. No. 2 to F. V. P. 306. Village—Dedduwawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
210	Duwahena	Garden contains vegetable plants, one temporary and one permanent buildings and a concrete latrine	B Atapattu of Nakulugamuwa, buildings have been put up by the villagers	1	3	23 1
Total				1	3	23 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Tangalla Circuit Bungalow on February 17, 1954, at 3 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

It should be noted that those who fail to notify me of their claims on or before the due date will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachchori,
 Hambantota, November 13, 1953.

D. J. F. D. LIYANAGE,
 Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT. No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA. 3304/J/LLD/2319.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 1,268 Villago.—Mundol and Sima Chembukulyya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mundol Thoddam	Coconut garden contains 32 coconut trees, 35 years and 7 coconut trees 1-15 years	K Ramasamy, Mundol	0	0	32.0
3	Do.	Coconut garden contains 34 coconut trees 35 years and 20 coconut trees 1-15 years	K D. Victor, Mundol	0	1	16 2
4	Do.	Low jungle and coconut garden contains 9 coconut trees 25 years	K S Mararakeluya Fernando Adikaram, 4, 2nd Cross Street, Nogombo	0	3	16 0
5	Sembukulakkadu	Low jungle	L Kadirgamampillai, Bridge Street, Chilaw, M Kadirgamampillai, Kuyankali, Battulu-oya and P R N Somasundaram Chettiar of South India Attorney, P R N. Udaryapillai, 156, Sea Street, Colombo	1	1	21 3
Total				2	3	5 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri on January 13, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 5, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, November 28, 1953

P KASILINGAM,
Additional Assistant Government Agent.

ACQUISITION OF LAND FOR GALLELLA SCHOOL

NOTICE under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, published in the *Government Gazette* No. 10,614 of November 19 1953, is hereby cancelled

No LR 4941/J/E/526,
The Kachcheri,
Ratnapura, November 25, 1953

C. LUDEKENS,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on January 18, 1954, at the Galle Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province

A C L ABAYESUNDERE,
for Land Commissioner

Colombo, November 26, 1953

Particulars of lands to be dealt with

P. P A 1,284 Village—Matupe

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	Godakanda Arachchige Podinona	0	0	39 5

P P A 1,273 Village—Hinatiya

1	A M Edulin Nona	3	1	35
---	-----------------	---	---	----

Sup No 1 to F V P 649 Village—Thala-Keermbiya

954 & 955	D. L Coranalis Dias	0	3	6
-----------	---------------------	---	---	---

P. P. A 1,331. Village—Dewagoda

W A. Thabrew	0	2	0
--------------	---	---	---

LRO/APL 1338. No. LA. 943/LRO.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on December 22, 1953, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A. C. L. ABAYESUNDERE,
Colombo, November 30, 1953. Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No. A. 1,730. Village—Velana East

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	K. Chellappah of Velana East, Velana	0	1	03
2	Do.	2	0	26
Total		2	1	29

No. LA. 774/LRO.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m., on Tuesday, December 22, 1953, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Colombo, November 30, 1953 Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Preliminary plan No. A. 1,659: Village—Koyilakkandi

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P
1	Mrs S. Sellamma, widow of V. C. Chellappah Chettiar, 83, Clock Tower Road, Jaffna	2	2	02

No. LA. 773/LRO.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Tuesday, December 22, 1953, at the Office of the Divisional Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1943, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A. C. L. ABEYESUNDERE,
Colombo, November 30, 1953. Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No. A. 1,658. Village--Koyilakkandi

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R.	P.
1	Mrs. S. Sellammah, widow of V. C. Chellappah Chettiar, 83, Clock Tower Road, Jaffna	1	3	24

No. LA 906/LRO.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on December 22, 1953, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1943, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.
Colombo, November 30, 1953

Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,721. Village—Kondavil

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	Karthigesu Suppiah of Kondavil West, Kokuvil	0	1	17 6

LAND KACHCHERI NOTICE—MIDDLE CLASS COLONISATION SCHEME

(Akkarayankulam Scheme)

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance to consider applications for lands under the above scheme, particulars of which are given in the schedule hereto and to select persons to receive permits for allotments thereof. The date, time and place of the Land Kachcheri will be notified later

2. Applications will be entertained from middle-class Ceylonese. Middle-class Ceylonese is defined as follows in the Ordinance:—

"No persons shall for the purpose of this Ordinance be deemed to be a middle-class Ceylonese on a particular date if the statutory income of such persons computed under the Provisions of the Income Tax Ordinance for the year of assessment ending March 31, preceding such date exceeds a sum of Rs. 6,000 provided that—

- (i) In the case of spouses, the statutory income of either spouse shall be computed as though separate assessments had been claimed and made in pursuance of notice duly given under the provision of section 22 of the Income Tax Ordinance.
- (ii) In the case of spouses who have not been divorced by the decree of a competent court, or who are not living apart under a duly executed deed of separation, neither spouse shall be deemed to be a middle-class Ceylonese for the purpose of the Ordinance if the joint statutory income of both spouses exceeds in the aggregate a sum of twelve thousand rupees.

3. Applications must be in duplicate and sent by registered post. The left-hand top corner of the envelope should be marked "Application for land under Akkarayankulam Scheme". Applications must be sent to reach the Kachcheri, Jaffna, before 4 p.m. on December 22, 1953.

4. Applications must be on the following prescribed form. Any application which does not conform to it will be rejected.

PRESCRIBED FORM

APPLICATION FOR ALLOTMENTS UNDER

- (1) Name of applicant: _____
- (2) Present address of applicant: _____
- (3) Permanent place of residence and address thereof: _____
- (4) Age: _____
- (5) Occupation: _____
- (6) Number of dependants specifying relationship, sex and age: _____
- (7) Present income per annum: _____
If married the joint income of applicant and his spouse must be given. The income tax return for 1952-53 as assessed by the Commissioner of Income Tax or a certified copy of it should be attached in support of the above. In the case of married persons, the assessment of the Commissioner of Income Tax for a joint statutory income should be forwarded. Non-income tax payers should obtain a certificate from the D. R. O. of the division in which such income is secured. Failure to furnish income tax return or a certificate from the D. R. O. would render the application to be rejected.
- (8) Extent of land possessed by applicant and or spouse giving full particulars of the land, extent, location and appropriate value: _____
- (9) Cash available with applicant to spend on land, a bank statement or other reliable evidence in support of the cash assets should be furnished with the application _____
- (10) Agricultural knowledge and experience: _____
- (11) Any special claim applicant wishes to urge: _____

5. Selected applicants will receive a unit of allotments comprising of 5 acres of high land and 10 acres of paddy land. The high land will have to be cultivated with permanent crops within two years from the date of alienation. A house, the plan of which should be approved by the Government Agent must also be erected on it within three years.

6. Applicants must take up residence on their high land allotments within three years from the date of alienation.

7. Paddy lands must be asweddummed within a year of the date of alienation.

8. The allottees will be required to pay an annual payment of Rs. 10 per acre from the third year besides irrigation rates

9. Allottees must be members of the Co-operative Agricultural Production and Sales Society to be formed for the purpose of development of these lands

10. Allottees should be prepared to take over possession of their allotments when called upon to do so. Otherwise their selection will be cancelled.

11. Any incorrect information in the application will lead to summary rejection of the application and if selected, to cancellation of selection

Schedule

Akkarayankulam Scheme

The scheme is situated 10 miles from Murikandy Railway Station towards the west. A gravel road from the station takes up to the Scheme

The Kachcheri,
Jaffna, November 26, 1953.

A. S. NAVARATNARAJAH,
for Government Agent.

LAND KACHCHERI NOTICE—MIDDLE CLASS COLONISATION SCHEME

(Kalmadukulam Scheme)

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance to consider applications for lands under the above scheme, particulars of which are given in the schedule hereto and to select persons to receive permits for allotments thereof. The date, time and place of the Land Kachcheri will be notified later.

2 Applications will be entertained from middle class Ceylonese Middle-Class Ceylonese is defined as follows in the Ordinance—

"No persons shall for the purpose of this Ordinance be deemed to be a Middle-Class Ceylonese on a particular date if the statutory income of such persons computed under the provisions of the Income Tax Ordinance for the year of assessment ending March 31, preceding such date exceeds a sum of Rs 6,000 provided that—

- (i) In the case of spouses, the statutory income of either spouse shall be computed as though separate assessments had been claimed and made in pursuance of notices duly given under the provision of section 22 of the Income Tax Ordinance
- (ii) In the case of spouses who have not been divorced by the decree of a competent court, or who are not living apart under a duly executed deed of separation, neither spouse shall be deemed to a middle-class Ceylonese for the purpose of the Ordinance if the joint statutory income of both spouses exceeds in the aggregate a sum of twelve thousand rupees

3 Applications must be in duplicate and sent by registered post. The left-hand top corner of the envelope should be marked "Application for land under Kalmadukulam Scheme". Applications must be sent to reach the Kachcheri, Jaffna, before 4 p m on December 22, 1953

4 Applications must be on the following prescribed form. Any application which does not conform to it will be rejected

PRESCRIBED FORM**APPLICATION FOR ALLOTMENTS UNDER**

- (1) Name of applicant _____
- (2) Present address of applicant _____
- (3) Permanent place of residence and address thereof _____
- (4) Age _____
- (5) Occupation _____
- (6) Number of dependants specifying relationship, sex and age.

(7) Present income per annum _____

If married the joint income of applicant and his spouse must be given. The income tax return for 1952-53 as assessed by the Commissioner of Income Tax or a certified copy of it should be attached in support of the above. In the case of married persons, the assessment of the Commissioner of Income Tax for a joint statutory income should be forwarded. Non-income tax payors should obtain a certificate from the D. R. O. of the division in which such income is secured. Failure to furnish income tax return or a certificate from the D. R. O. would render the application to be rejected.

(8) Extent of land possessed by applicant and or spouse giving full particulars of the land, extent, location and appropriate value _____

(9) Cash available with applicant to spend on land, a bank statement or other reliable evidence in support of the cash assets should be furnished with the application _____

(10) Agricultural knowledge and experience _____

(11) Any special claim applicant wishes to urge, _____

5 Selected applicants will receive a unit of allotments comprising of 5 acres of high land and 10 acres of paddy land. The high land will have to be cultivated with permanent crops within two years from the date of alienation. A house, the plan of which should be approved by the Government Agent must also be erected on it within three years.

6 Applicants must take up residence on their high land allotments within three years from the date of alienation.

7 Paddy lands must be awarded within a year of the date of alienation.

8 The allottees will be required to pay an annual payment of Rs 10 per acre from the third year besides irrigation rates.

9 Allottees must be members of the Co-operative Agricultural Production and Sales Society to be formed for the purpose of development of those lands.

10 Allottees should be prepared to take over possession of their allotments when called upon to do so. Otherwise their selection will be cancelled.

11 Any incorrect information in the application will lead to summary rejection of the application and if selected, to cancellation of selection.

*Schedule***Kalmadukulam Scheme**

This scheme is about seven miles from Kilinochchi. A gravel road is being constructed up to the scheme. The scheme is by the side of a Peasant Colonisation Scheme—Vaddakachchi. There are 46 allotments each consisting of 10 acres of paddy land and 5 acres of high land.

The Kachcheri,
Jaffna, November 26, 1953

A. S. NAVARATNARAJAH,
for Government Agent.

Land Redemption Notices

LRO/APL 4337 & 4337A/J/LLD/561/53/LP 6352

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act, that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 9, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 1483 Village—Yatalamatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Wilumullekanda	Garden contains a few jak arecanut, nadum kitul and mango trees also contains 1 breadfruit plant, 1 coconut plant, 1 nana plant and 1 cinnamon bush	U. L. Daniel, V. A. Urala, Wanduramba	0 0 16
2	Do	Rubber and chena contains a few stumps of rubber (Burnt down) and said to be about 12 years, also contains a foot path	do	0 3 37
3	Hettihenkanda	Rubber	do	2 0 11
Total				3 0 24

G A's No LA 1079/LRO

No LRO/APL 5401A/J/LLD/603/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act, that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, November 2 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 1,866. Village—Tanankilappu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Vadaliady	Paddy field	Sinnathamby Velupillai of Chavakacheheri North	0	0 10
2	Do.	do	do.	0	2 5
Total				0	2 15

Ref No. Q 4647/LRO/API. 3991

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kacheheri on January 29, 1954, at 2 30 p.m.; and

(b) notify to me in writing (in duplicate) on or before January 15, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, November 28, 1953

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 2,931 Village—Baliwila

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Dunumadalagaha-watta	Deniya and garden 2-30 years, contains coconut, jak, mango, arecanut, kaju, orange, lime, del, pomegranate, lovi, laulu, coffee, rambuttan trees and vegetables	H. P. Siriya and H. P. Subaya, both of Baliwila, Radawana, Watu-rugama	1	0 17
2	—	Footpath	do	0	0 9
3	Dunumadalagaha-watta	Deniya and garden containing 3 coconut and 6 arecanut trees 20 years and 10 coconut, 29 arecanut, 6 mango, 1 jak and 1 rambuttan plants 3-5 years	do	0	0 6
Total				1	0 32

Ref No Q 4670/LRO/APL 730.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kacheheri, on January 29, 1954, at 9 30 a.m. and,

(b) notify to me in writing (in duplicate) on or before January 15, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, November 28, 1953

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent,

Schedule

Preliminary plan No A. 3,492 Village—Kahatuduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Dummale Ismattekumbureowita formerly known as Dummale Ismattekumbura	Garden contains coconut, jak and arecanut trees, plantain bushes and manioc and a thatched open kamata	L. D. William Appuhamy of Weedyagoda, Bandaragama and H. D. Podisingho Karunaratne of Weimilla, Bandaragama	1	0 7
2	Dummale Ismattekumbura	Paddy field	do.	2	2 7
3	Do.	do	do	0	0 4
4	Dummale Ismattekumbureowita formerly known as Dummale Ismattekumbura	Owita	do	0	0 4
5	Do	do	do	0	0 2
6	Dummale Ismattekumbura	Paddy field	do.	0	0 4
7	Do.	do	do.	0	0 20
8	Dummale Ismattekumbure-godella formerly known as Dummale Ismattekumbura	Garden contains coconut, jak and nedun trees	do.	0	0 10
Total				3	3 18

Ref. No Q 4666/LRO/APL 1779

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri on January 28, 1954, at 9 30 a.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before January 13, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Colombo, November 28, 1953

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 3.416. Village—Weweldeniya Pahalagama

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P
1	Thitawalahena Estate	Coconut Estate 40 years, contains part of foot path	D. P. Nissanga, Park Road, Gampaha	8 2 30
2	Do	do	do.	0 1 5
3	Do	Coconut Estate 40 years, contains a temporary building and part of footpath and paddy field	do.	35 3 1
4	Do	Coconut Estate 40 years	do	0 0 5
5	Galabodawatta <i>alias</i> Thitawalahena Estate	Coconut garden 40 years	Morawaka Dewage Podi Singho, disputed by D. P. Nissanga, Park Road, Gampaha	0 0 4
6	Do	Coconut garden 40 years contains a thatched mud hut	do	2 0 25
7	Kongahakella <i>alias</i> Thitawalahena Estate	Coconut garden 40 years, contains part of footpath	D. P. Nissanga, Park Road, Gampaha	0 0 23
8	Do.	Coconut garden 40 years contains a thatched mud hut and parts of footpath and wire fence	do	1 3 19
9	Thitawalahena Estate	Threshing floor contains 3 coconut trees 40 years	do	0 0 9
10	Do.	Coconut Estate 40 years, contains part of footpath	do	0 2 11
11	Do	Coconut Estate 40 years, contains part of footpath	do	12 1 13
Total				61 3 25

L. D.—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Ref. No LRO/APL 4490/J/LLD/584/53/LD 7453

I, D. J. F. D. Liyanage, Additional Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorized in writing, before me at Belatta Police Station, on February 17, 1954, at 9 30 a.m., and

(b) notify to me in writing on or before February 10, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Hambantota, November 13, 1953

D. J. F. D. LIYANAGE,
Additional Assistant Government Agent

Schedule

Sup. No. 9 to F. V. P. No. 296. Village—Getamana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
775	Welumandriya <i>alias</i> Kongahakanatta <i>alias</i> Kongahahona <i>alias</i> Welpittaniya <i>alias</i> Kongahakoratuwa	Coconut garden 30 years	(1) M. K. Don Dias of Puwakdandawa, Beliatta, (2) M. K. Don Christian of Taraperiya, Nihuluwa, (3) M. K. Suwatheris of Diyagaha, Thiha-goda	3 2 38
Total .				3 2 38

L. D.—B 49/50.

LA 3441/J/LLD/558/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethamparam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Puttalam Kachcheri, on January 13, 1954, at 10 a.m.; and

(b) notify to me in writing on or before January 5, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam and Chilaw, November 26, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

Preliminary plan No. A 1,295. Village—Suiwayal

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Palayaveetadykany	Coconut garden	P. K. Nema Mohamad, Kadayamotta, Madurankuli	0 0 10
2	Do.	Coconut garden contains a permanent house, a temporary kitchen and a masonry well	do.	1 3 10
Total .				1 3 20

L. D.—B 49/50

LA 3433/J/LLD/470/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethamparam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Food Control Office, Chilaw on January 21, 1954, at 10 a.m.; and

(b) notify to me in writing on or before January 13, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam and Chilaw, November 26, 1953

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,218 Village—Thimpitigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Uhyanpanguwe Kumbukgahakumbura, now known as Kumbukgahakumbura	Paddy field	P. Abdul Carim, Old Town, Madampe	0 0 16
2	Uhyanpanguwe Thalghahakumbura, now known as Thalghahakumbura	do	Mrs. Carolina Dassanayake, W. Dona Catharina, W. Dona Margaret, W. Dona Violet, W. Dona Harriet of New Town, Madampe	0 1 17
3	Do	Paddy field contains part of threshing floor	do.	0 0 25
4	Do.	do.	do.	2 3 25

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
5	Ulyyapanguwe Kumbukgahakumbua, now known as Kumbukgahakumbua	Paddy field	P. Abdul Carm, Old Town, Madampe	0	3	3
6	Ulyyapanguwe Wepanduralanga Irawella, now known as Wopanduralanga Irawella Nugagahakumbua	do	B. K. D. Raphael, W. Dona Chatherma, W. Dona Margaret, W. Dona Violet, W. Dona Harriet of New Town, Madampe	0	1	21
7	Do	Paddy field and threshing floor	do	3	3	3
8	Ulyyapanguwe Wepanduralanga Irawella, now known as Wopanduralanga Irawella	Paddy field	do	0	0	15
Total				8	2	5

Miscellaneous Land Notices

No. L.J. 63

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS 21 (2)

NOTICE is hereby given that the Rev. Pandith H. Sugatharajana, Narawila Matugama, and Messrs. Shelton Goonetilleke, Proctor, S. C. Matugama, Cecil Dias Srikandue Estate, Matugama, Wilmot Pereira M.P. for Matugama, H. de Z. Gunasekera, D. R. O., Pasdun Korale West, D. R. Thumana, Chairman of the Village Committee of Idlagoda Pattu and Muliandiran Karamatilleke, Kalavila, Alutgama—justices of the Pasdun Korale West, Social Service League, Matugama—have applied for a lease of 2½ acres from Lot 14 in P. P. A. 58, situated at Narawila, Kalutara District for the establishment of a Home for the Aged thereon.

2 The proposed Home for the Aged is reported to be an acute necessity. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- Term 33 years with an option of renewal for a further term of 33 years,
- Rent Rs. 2.50 per acre per annum,
- The lessees shall, within one year from the commencement of the lease, erect a Home for the Aged on the land to the satisfaction of the Assistant Government Agent, Kalutara,
- The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land,
- The lessees shall use the land as a site for a Home for the Aged and for no other purpose.

3 The land will be leased unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, December 4, 1953
E. K. R. ASERAPPA,
for Land Commissioner

LEASE OF PRODUCE OF LAND ACQUIRED FOR THE TEXTILE FACTORY, KATUNAYAKE, P. P. A. 3,215

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive sealed tenders for the lease of the right to take the produce of coconut trees on Lots 1 and 2 in P. P. A. 3,215 in extent about 47 acres, for the period January 1, 1954 to December 31, 1954. The land is situated at Katunayake. Tenders which should be in sealed envelopes superscribed "TENDERS FOR LEASE OF PRODUCE IN TEXTILE FACTORY LAND, KATUNAYAKE" will be received at the Colombo Kachcheri until 10 a.m., on December 22, 1953, when they will be opened. All tenders will be required to be present in person or to satisfy the Government Agent, by duly accredited agents that their tenders have been made in good faith.

Conditions

1 The tenderer whose tender is accepted (hereinafter referred to as the lessee) will be required to deposit immediately after the tender is accepted ½ of the amount tendered by him as

E 4

cash security. This sum will be held in deposit and refunded to him on the expiry or the earlier termination of the lease. The Government Agent will have the right to confiscate the whole or any part of this security for breach of any condition of the lease.

2 The lessee will be required to pay any rates and taxes which may be levied by the Village Committee in respect of the land to be leased.

3 The lessee will be required to sign an indenture of the lease as soon as he is called upon to do so by the Government Agent.

4 The lease may be terminated at any time by the Government Agent, on one calendar month's notice in writing being served on the lessee personally or by post under Registered cover addressed to him.

5 The permit which will be issued will be personal to the lessee.

6 The lessee shall not erect any permanent or semi-permanent buildings nor make any permanent plantation on the land except with the consent of the Government Agent.

7 The lessee shall not fell or in any way damage, or allow to be felled or in any way damaged, any trees growing on the land, except with the consent of the Government Agent, previously obtained.

8 The lessee shall be responsible for the maintenance of the premises in a tidy state.

9 The lessee shall be responsible for the maintenance of the boundary fences in good condition.

10 The lessee shall see to it that there will be no let or hindrance for the carrying out of any site investigation work by officers of the Industries Department.

11 The lessee shall keep the premises open at all times for inspection by the Director of Industries or his representatives.

12 On the expiry of the lease, the lessee shall deliver quiet possession of the land to the Government Agent, or any person acting on his behalf.

13 During the term of the lease, any portion of the land leased will, if it is deemed necessary by the Government Agent, be taken over by him and a proportionate amount of the lease rent will be refunded to the lessee.

The Kachcheri,
Colombo, November 28, 1953

LAKSHMAN DE MEL,
for Government Agent.

NOTICE OF LAND KACHCHERI

REFERENCE notification in the *Ceylon Government Gazette* No. 10,596 of October 9, 1953, calling for applications for lands for coconut cultivation in the villages of Panichchankerni and Mankorni in the Eriyuru and Koralai Pattu in the Batticaloa District, Eastern Province, it is hereby notified that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri on December 22, 1953, and December 23, 1953, at 10 a.m. at the Kachcheri, Batticaloa.

The Kachcheri,
Batticaloa, November 27, 1953

W. D. GUNARATNA,
Government Agent

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දැන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,940 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ*1 මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඩබ්ලිව්. ඒ. ඩී. ඒ. ඊ. ආස් වනිගසේකර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

*1 “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩ්ග් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත් පත්තුවේ ගන්තියේ කෝරළේ නවගත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම් වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවටි, එනම් —

- උතුරට: අඹන්පොල සිට ඇහැවුවාවට යන සුළු පාරේ කොටසක් සහ ඉතුරු කරපු බිම (දිගතේ ගමේ මායිම),
- නැගෙනහිරට: කඩහතගම ගමේ මායිම;
- දකුණට: කඩහතගම සහ උදන්ගාව යන ගම්වල මායිම;
- බස්නාහිරට: ගෝනමඩිත්ත ගමේ මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 142

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	—සුළු පාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	12 2 32
4	—දුම්රිය මාගීය සහ ඉතුරු කරපු බිම	0 2 33
5	අම්බලමේ බිම (මුඩුබිම) (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 3
6	කෝන්ගහමුල්වත්ත (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
9	සියඹලාගහහේන	2 1 11
10	හොරොවිආල (ආල)	0 0 17
11	දංගහහේන, සියඹලාගහහේන	4 3 17

බිම්කවටිය

ඉඩමේ නම

ප්‍රමාණය, අ. රු. ප.

12	සියඹලාගහහේන (වැවකණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 9
13	නවගත්තවැව (වැව සහ කණ්ඩිය)	9 2 30
16	බෝගහහේන	6 3 5
17	බෝගහහේන, දංගහහේන	15 1 27
මුළු ගණන ...		44 2 33

කුරුණෑගල නි. නි. 35—1053

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,941 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ*1 මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඩබ්ලිව්. ඒ. ඩී. ඒ. ඊ. ආස් වනිගසේකර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

*1 “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩ්ග් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත් පත්තුවේ ගන්තියේ කෝරළේ ගෝනමඩිත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවටි, එනම් —

- උතුරට: අඹන්පොල, දිගතේ සහ නවගත්ත යන ගම් වල මායිම,
- නැගෙනහිරට: නවගත්ත ගමේ මායිම;
- දකුණට: උදන්ගාව ගමේ මායිම,
- බස්නාහිරට: මහපාරේ කොටසක් සහ ඉතුරු කරපු බිම (කිවුලේගම ගමේ මායිම), අඹන්පොල ගමේ මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 143

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ ප.
8	—සුප්පාර සහ ඉතුරු කරපු බිම	1 2 5
11	කෝන්ගහහේන (දුම්රිය මාර්ගය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22
12	ගොඩකිරලගහහේන, වදුරැස්සයාය, කෝන්ගහහේන	40 3 0
14	—මහ පාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	0 3 35
14½	—මහපාර සහ ඉතුරු කරපු බිම	1 1 1
15	—කණ්ඩිය (අත්හැරපු)	0 3 7
16	ගොඩකිරලගහහේන, කෝන්ගහහේන (දුම්රිය මාර්ගය සහ ඉතුරු කරපු බිම)	2 3 24
17	කෝන්ගහහේන (දුම්රිය මාර්ගය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 30
18	කෝන්ගහහේන, කෝන්ගහහේන්යාය	13 0 13
19	—කණ්ඩිය (අත්හැරපු)	0 1 33
මුළු ගණන		68 3 16

කුරුණෑගල නි. නි. 36—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,942 (කුරුණෑගල)

මිට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1153නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1153නේ සැප්තැම්බර් මස 23වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවෙදිය

බබ්ලිවි ඒ ඩී. ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උනීත් යන යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කිම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ බ්‍රිහාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කට්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත් පත්තුවේ හත්තේ කෝරළේ උදන්ගාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කට්ටි, එනම් —

උතුරට ගෝනමඩිත්ත සහ නවගත්ත යන ගම්වල මායිම්;

නැගෙනහිරට කඩහතගම, කිරිමැටියාව සහ යකපලු ගස්සාව යන ගම්වල මායිම්,
දකුණට යකපලුගස්සාව ගමේ මායිම, අනුරාධපුරේ සිට කුරුණෑගලට යන පාරේ කොටසක් (යකපලුගස්සාව ගමේ මායිම), යකපලුගස්සාව ගමේ මායිම, හිතෝඇලේ කොටසක් (හිරිගොල්ලේගම ගමේ මායිම);
බස්නාහිරට හිතෝ ඇලේ කොටසක් (හිරිගොල්ලේගම, බෝගොඩගෙදර සහ කුකුලාව යන ගම්වල මායිම්), කිවුලේ ගම ගමේ මායිම, අනුරාධපුරේ සිට කුරුණෑගලට යන පාරේ කොටසක් (කිවුලේගම ගමේ මායිමද වේ).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 144

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ ප.
1	බෝගහහේන, දියුල්ගහමුලහේන	14 3 32
2	බෝගහහේන, දියුල්ගහහේන	1 0 0
3	කෝන්ගහහේන, කෝන්ගහයාය	1 0 0
4	ඉඟිණිගහහේන, බෝගහහේන	1 0 5
5	ගොඩකිරලගහහේන, කෝන්ගහයාය	2 0 3
6	ඉඟිණිගහහේන, බෝගහහේන	1 0 5
7	—මහපාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	0 1 6
8	බෝගහහේන, බෝගහයාය	27 0 25
9	පුවලපිටිය (සුසානභූමිය)	0 2 20
10	කදුරුගහහේන, බෝගහහේන (දුම්රිය මාර්ගය සහ ඉතුරු කරපු බිම)	4 3 6
11	කෝන්ගහහේන, කදුරුගහහේන (දුම්රිය මාර්ගය දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 9
12	—කණ්ඩිය (අත්හැරපු)	0 0 36
13	කදුරුගහහේන, කදුරුගහහේන්යාය, අතින්තවැට්ටිවයාය, අමුණවලුගේහේන්යාය, කෝන්ගහහේන, ගොඩකිරලගහයාය, මීගහහේන්යාය	116 2 31
14	—දියපාර (හිඳිව)	0 1 15
15	අමුණරාලගේයායේමුකලාන, නිධානතියන යායේමුකලාන, නිධානලභකැලේ	10 0 38
16	නිධානතියනයාය, පතහඉහලහේන	8 2 2
17	ඉහලඋදන්ගාවෙමුකලාන, වීරවාටේ මුකලාන, පතහලභමුකලාන, පතහලභ කැලේ	45 0 33
18	—කණ්ඩිය (අත්හැරපු)	0 1 0
19	—දියපාර (හිඳිව)	0 1 16
20	උදන්ගාවෙවැව (වැව) (කොටසක්)	12 0 17
21	එම (වැව) (කොටසක්)	0 0 20
22	එම (වැව) (කොටසක්)	0 1 17
23	බෝගහහේන (වැවකණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 20
24	බෝගහහේන	1 3 39
29	—අඩිපාර සහ ඉතුරු කරපු බිම	0 0 3
32	කපුගහමුලහේන (මුඩුබිම) (නිස්බඹ)	4 3 34
36	බෝගහහේන	2 0 0
37	—අඩිපාර සහ ඉතුරු කරපු බිම	0 0 30
38	බෝගහහේන	0 3 30
39	—අඩිපාර	0 0 15
40	ගොඩකිරලගහපිල්ලාව	2 0 3
41	—අඩිපාර සහ ඉතුරු කරපු බිම	0 0 4
42	ගඹිරියගහහේන	0 1 14
43	හිතෝඇල (දියපාර) (හරිකොටසක්)	2 0 23
44	ගලතියනහේන, කදුරුගහහේන	9 0 18
48	මීගහමුලවත්ත	0 2 10
49	අනෝදගහමුලවත්ත	0 1 19
50	ලෝලුගහමුලවත්ත	0 1 13
51	මයිලගහවත්ත, මයිලගහමුලවත්ත	0 1 14
52	මයිලගහවත්ත, මයිලගහමුලවත්ත	0 0 4
53	—මුඩුබිම	1 0 2
55	සොරොවිඇල (ඇල)	0 0 27
57	—මහපාර සහ ඉතුරු කරපු බිම	4 2 34

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
60	හොරොවිඇල (ඇල)	0 0 12
62	උඩන්ගාවේවැව (වැවේ කොටසක් සහ කණ්ඩිය)	27 1 4
63	—දුම්පිය මාගිය	0 3 12
64	උඩන්ගාවේවැව (වැවේ කොටසක්)	0 1 30
65	එම (එම)	0 0 27
66	කොලොන්නහහේන්යාය, කොලොන්නහහේන්, මීගහහේන්යාය, මොරගහයාය	58 0 26
67	—කණ්ඩිය (කොටසක්) (අන්තර්ජය)	0 0 5
68	කොලොන්නහහේන්යාය, කොලොන්නහහේන් (දුම්පිය මාගිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 13
69	—දුම්පිය මාගිය සහ ඉතුරු කරපු බිම	3 1 30
70	කීරියගහහේන් (දුම්පිය මාගිය දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 2
72	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරට ඉතුරු කරපු බිම	0 0 4
73	— එම —	0 0 4
74	— එම —	0 0 0
76	— ඇල (හිදිවව)	1 0 30
80	—මහපාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	0 0 36
81	කීරියගහහේන්, පුගුගස්යාය	1 0 3
82	—දුම්පිය මාගියට ඉතුරු කරපු බිම	0 3 6
මුළු ගණන		381 3 8

කුරුණෑගල නි. නි. 37—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,943 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

බබ්ලිච්, ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගස්සේර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අධිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අධිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම්පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කිම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ චන්ද්‍රිගන් පත්තුවේ ගන්තිගේ කෝරළේ කොකටියාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි උභත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන යියලම් බිම්හට, එනම් —

උතුරට ගොඵන්උන්තුව සහ ගැකනිතරනගයවැට යන ගම්වල මායිම,

නැගෙනහිරට අඹන්දොල ගමේ මායිම, ගල්කටුට ඇල (කොටසක් (අඹන්දොල ගමේ මායිම), අඹන්දොල ගමේ මායිම, ඇල (අඹන්දොල ගමේ මායිම), අඹන්දොල ගමේ මායිම,

දකුණට පලුගොල්ල සිට අඹන්දොලට යන පැළ කොටසක් (කුකුලාච ගමේ මායිම) එරමුදුවල ගමේ පායම, බස්නාහිරට එරමුදුවල, ඇල්ලබොබගම සහ මම්උරාය යන ගම්වල මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 146

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	නොකටියාවේමුකලාන	6 3 8
2	කොකටියාවේමුකලාන, වලියාවේමුකලාන, අනවරලේමුකලාන	126 1 39
3	අනවරලේ වැකණ්ඩිය (කණ්ඩිය)	0 2 12
4	—කණ්ඩිය (අන්තර්ජය)	0 1 7
5	— එම (එම)	0 1 37
6	ගල්කටුව ඇල (දියපාර) (හිදිවව)	0 2 0
7	පොකටියාවේමුකලාන	1 1 34
8	කොකටියාවේගල (ගල)	0 3 36
9	කොකටියාවේකැලේ, කොකටියාවේ මුකලාන, හෙලඹගහහේන්	26 1 20
10	කොකටියාවේ වැවේකණ්ඩිය (කණ්ඩිය) (අන්තර්ජය)	2 2 37
11	අනවරලේහේන්, කොකටියාවේහේන්	65 0 15
12	දියුල්ගහවලහේන්, කොකටියාවේ කුඹුක් වල නොහොත් නෙබේරිවලමුකලාන (කොකටියාවේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 6
13	කොකටියාව කුඹුක්වලමුකලාන	2 1 3
15	කොකටියාවේයාය, කොකටියාවේහේන්, මයිලගහහේන්, කොකටියාවේකුඹුක්වල නොහොත් නෙබේරිවලහේන්, අමුක්කන්වලහේන්, වතුරබොනවලයාය, තන්තිරියායහේන්, මීගහවලයාය කැලේ	102 3 6
16	කොකටියාවේඇල (දියපාර)	10 1 10
17	හෙලඹගහහේන් (කොකටියාවේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 24
18	—ඇල (හිදිවව)	0 0 23
20	—එම (එම)	0 0 12
21	නබ්බවැවපහලහේන්, පහලයලඅමනේ හේන්	20 0 39
22	මීගහවලයාය (කොකටියාවේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 4
24	—ගම්කායා සහ පාර (ඉතුරු කරපු බිම සහ පාලම) (හරිකොටසක්)	1 1 20
මුළු ගණන		440 0 32

කුරුණෑගල නි. නි. 38—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,944 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස

වෙනි දින උටන් ගුණාකාර දැනුණ පමණ පහත අන්කාරයක් මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ්‍යත්‍යක ඉඩමක් ලෙස ඉඩම නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජ්‍යත්‍යක ඉඩමක් වශයෙන් ගෙන උට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වර්ෂ 1953 නේ සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

බලලීම් ඒ 5 ඒ 6 ඇස් වනගහේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

“ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බෙදුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොගොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොගොත් ඉඩම් වලට අයිතිකම්කිම සැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවන අම්බවට අඩංගු උප පල්ලිකනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටයක් පහත දක්වන මායිම්වලට මැදිවු නමුදු ඒ පිළිබඳව සමාජික දැන්වීම යටතේ විසාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කවටයකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපල්ලිකනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත් පත්තුවේ ගත්තිහේ කෝරළේ රොලාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවු පහත දක්වන සියලුම බිම්කවට, එනම් —

උතුරට හිතෝඇලේ කොටසක් (පහළ විසිදෙකෝ කෝරළේ කැත්තෝ පහුව ගමේ මායිම), කඩරක්ගම සහ දෙනාව යන ගම්වල මායිම්,

නැගෙනහිරට දෙනාව ගමේ මායිම.

දකුණට බඳරම්තෝගම සහ ගනෝ යන ගම්වල මායිම්, අභිපාරේ කොටසක් සහ ඉතුරු කරපු බිම (ගනෝ ගමේ මායිම), ගනෝ ගමේ මායිම.

බස්නාහිරට හිතෝඇලේ කොටසක් (පහළ විසිදෙකෝ කෝරළේ කැත්තෝ පහුව ගමේ මායිමද වේ).

ලංකා මැණීමේ ගම් සිතියම නො 160

බිම්කවටය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	පොලොහේන, හිත්ගහහේන කදුරුගහ හේන	17 3 8
6	හොරොවිඇල (ඇල)	0 0 5
7	කෝන්ගහහේන (වැව්කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 6
8	එම (එම)	0 3 8
9	රඹුක්වැව (වැව සහ කණ්ඩිය)	4 3 39
10	— ගම්කායඝී සහ පාර සහ ඉතුරු කරපු බිම	1 1 36
13	කෝන්ගහහේන, දෙමටගහහේන	12 2 15
14	කෝන්ගහහේන (දුම්පිය මාගී දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 25
15	ගංගොඩේයය, ගොඩවලහේන, කිරියගහ හේන (දුම්පිය මාගීය දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 30
16	ගංගොඩේයය, ගොඩවලහේන	12 3 18

බිම් කවටය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
17	— අභිපාර සහ ඉතුරු කරපු බිම	0 1 8
18	ගොඩවලවැවෙකණ්ඩිය (කණ්ඩිය)	0 0 6
19	(අත්හැරපු)	0 1 30
20	කිරියගහහේන	0 3 2
21	මිල්ලගොඩ-අත්දඩුවාව, කිරියගහහේන-අත්දඩුවාව	14 2 27
22	මිල්ලගොඩ ඇල (දියපාර) (හිදිවිම)	0 0 25
23	මිල්ලගොඩියය, ගොඩවලහේන, මිල්ල ගහහේන	37 1 30
24	මිල්ලගොඩවැවෙකණ්ඩිය (කණ්ඩිය) (අත්හැරපු)	0 0 34
25	කෝන්ගහහේන	1 0 0
26	— දුම්පිය මාගීය සහ ඉතුරු කරපු බිම	4 2 18
27	රොලාවවැව වැව (කොටසක්)	0 2 2
28	සියඹලාගහහේන (දුම්පිය මාගීය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 4
29	එම (එම)	0 1 18
30	— ගම්කායඝී සහ පාර සහ ඉතුරු කරපු බිම	0 0 38
31	සියඹලාගහහේන	0 1 22
32	රොලාව වැව (කොටසක්) (කණ්ඩිය)	30 3 35
33	— කරන්න පාර	0 1 9
34	කෝන්ගහහේන	0 0 21
38	නිස්බඹ (මුඩුබිම)	3 1 1
40	— ඇල	0 0 25
41	දෙමටගහහේන	0 3 26
42	දෙමටගහහේන, සියඹලාගහහේන	1 3 22
43	සියඹලාගහහේන, මයිලගහහේන	1 2 27
44	— අභිපාර සහ ඉතුරු කරපු බිම	0 1 2
45	බෝගහහේන	0 2 1
46	හිතෝඇල (දියපාර)	1 1 8
50	එම (එම) (හරිකොටසක්)	1 1 16
52	කදුරුගහහේන	0 3 5
53	කදුරුගහහේන	2 3 25
56	— ඇල	0 0 19
58	— අභිපාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	0 0 26
71	හොරොවිඇල (ඇල)	0 0 9
72	මිහහහේන (වැවකණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 34
73	කිරියගහහේන	0 0 5
74	කෝන්ගහහේන	0 0 31
76	එම	0 0 33
77	එම	0 1 32
78	එම	0 2 12
79	එම	1 0 8
80	කෝන්ගහහේන	0 2 20
81	කොලොන්ගහහේන	0 3 14
82	එම	0 1 7
83	එම	0 3 37
84	කොලොන්ගහහේන, කිරියගහහේන	4 3 3
85	කොලොන්ගහහේන	0 3 30
86	කිරියගහහේන	0 3 13
87	කෝන්ගහහේන	1 2 34
88	කෝන්ගහහේන	0 1 30
89	එම	0 1 0
90	එම	1 0 16
92	එම	0 2 4
93	එම	0 1 2
95	— අභිපාර සහ ඉතුරු කරපු බිම	0 0 9
96	— එම	0 0 10
මුළු ගණන		181 1 26

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,945 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

බබ්ලිව්. ඒ. ඩී. ඒ. ඊ. ඇස් වනිගසේකර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්ති හත් පත්තුවේ ගන්තියේ කෝරළේ ගනේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවටි, එනම්:—

උතුරට: රොලාව ගමේ මායිම, අඩිපාරේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම (රොලාව ගමේ මායිම), රොලාව ගමේ මායිම;

නැගෙනහිරට: බඹරම්තෝගම සහ හිතෝකඩවල ගම්වල මායිම්;

දකුණට: හිතෝකඩවල ගමේ මායිම, හිතෝකඩවල සිට රන්දෙනි ගමට යන අඩිපාරේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම (හිතෝකඩවල ගමේ මායිම), හිතෝකඩවල ගමේ මායිම, හිතෝ ඇලේ කොටසක් (හිතෝවල ගමේ මායිම);

බස්නාහිරට: හිතෝ ඇලේ කොටසක් (හිතෝකඩවල ගමේ මායිම), හිතෝ ඇලේ කොටසක්, (පහළ විසිදෙකේ කෝරළේ කැත්තෝපහුව යන ගමේ මායිමද වේ)

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 161

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
1	හිතෝ ඇල (දියපාර) (හරිකොටසක්) ...	1 0 32
2	කෝන්ගහහේන ..	0 2 21
3	හිතෝ ඇල (දියපාර) ...	0 0 36
4	ගනේහේන, කොල්ලන්තෙවිහේන	3 0 14
5	කෝන්ගහහේන, ..	1 0 35
7	—ඇල ...	0 0 36
9	ගනේයාය ...	10 1 16

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු ප.
11	කීරියගහහේන ..	0 3 29
12	—අඩිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම ..	0 0 21
14	කදුරුගහ කුඹුරේහේන ..	0 3 1
15	කීරියගහවත්ත ..	0 2 17
19	—අඩිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්) ..	0 0 26
27	—එම (එම) ..	0 0 10
31	කෝන්ගහහේන ..	0 3 13
33	එම ..	0 2 27
34	—අඩිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම ..	0 2 4
36	—එම ..	0 0 11
37	කෝන්ගහවත්ත ..	0 2 27
38	එම (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	0 1 10
39	කෝන්ගහහේන (එම) ..	0 0 34
40	කෝන්ගහවත්ත (එම) ..	0 0 3
41	ගනේවැව (වැව සහ කන්ඩිය) ...	9 3 20
42	කොලොන්ගහහේන (වැවකන්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	0 1 37
43	ගනේයාය, කොලොන්ගහහේන, ඉඹුල් ගස්හේන ..	33 2 10
44	—අඩිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්) ..	0 1 17
මුළුගණන ...		67 0 27

කුරුණෑගල නි නි 40—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,946 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිව් ඒ. ඩී. ඒ. ඊ. ඇස් වනිගසේකර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ ගත්තිහේ කෝරළේ කර්මේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කට්ටි, එනම් —

උතුරට බැඳුණු ගම මායිම,
නැගෙනහිරට අනුරාධපුර සිට කුරුණෑගලට යන දුම්රිය පාරේ කොටසක් සහ ඊට ඉතුරු කරපු බිම (කෝන්කඩවල ගමේ මායිම) කෝන්කඩවල ගමේ මායිම,
දකුණට කෝන්කඩවල ගමේ මායිම,
බස්නාහිරට අනුරාධපුර සිට කුරුණෑගලට යන මහපාපේ කොටසක් සහ ඊට ඉතුරු කරපු බිම (අඹන්පොල ගමේ මායිම ද වේ).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3.175

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
1 — මහපාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)		2 0 9
2 වීරවැව කණ්ඩිය (කණ්ඩිය) (අත් හැරපු)		0 0 38
3 කර්මේ මුකලාන (වැව) (අත් හැරපු) ...		15 1 25
4 කර්මේයාය (වැව) (අත් හැරපු)		79 1 7
5 කර්මේවැවේ කණ්ඩිය (කණ්ඩිය) (අත් හැරපු)		0 1 34
6 කර්මේයාය (දුම්රිය මායිම දිගේ ඉතුරු කරපු බිම)		0 3 20
7 — දුම්රිය මායිම සහ ඉතුරුකරපු බිම (හරි කොටසක්) ...		0 3 15
මුළු ගණන ...		99 0 37

කුරුණෑගල නි. නි. 41—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,947 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණසේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය

බඩලිවි ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර.
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කට්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කට්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ ගත්තිහේ කෝරළේ කෝන්කඩවල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කට්ටි, එනම් —

උතුරට කර්මේ ගමේ මායිම, දුම්රිය මායිමේ කොටසක් සහ ඉතුරු කර තිබෙන බිම (කර්මේ ගමේ මායිම), බැටන් ගල සහ අමුණුගම යන ගම්වල මායිම;

නැගෙනහිරට අමුණුගම ගමේ මායිම:

දකුණට අඹන්පොල සිට අමුණු ගමට යන ගම්කායඳී සහ පාරේ කොටසක් (දිගතේ ගමේ මායිම), දිගතේ සහ අඹන්පොල යන ගම්වල මායිම,

බස්නාහිරට කුරුණෑගල සිට අනුරාධපුරේට යන මහ පාරේ කොටසක් සහ ඊට ඉතුරු කර තිබෙන බිම, (අඹන් පොල ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,176

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
1 දුම්රිය මායිම සහ ඉතුරුකර තිබෙන බිම		5 0 6
1½ — එම (හරි කොටසක්) ...		0 3 15
2 කිවුල්පිටියේ මහ කැලේ		4 2 8
3 කොලොන්ගස් හේන, කොලොන්ගස් යාය		84 3 1
4 දිවුල්වැවේ කන්ඩිය (වැවකන්ඩිය) (අත් හැරපු)		0 1 14
5 කොලොන්ගස් යාය (මිනිපිට්ටනිය) ...		1 0 12
6 කොලොන්ගස් හේන (දුම්රිය මායිම දිගේ ඉතුරුකර තිබෙන බිම)		2 2 10
7 වෙලෙන්ගොඩයාය, කර්මේයාය (එම)		3 0 27
8 වෙලෙන්ගොඩයාය, කර්මේයාය		75 2 17
9 — මහපාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්)		1 1 10
10 කෝන්කඩවලවැව (වැව සහ කන්ඩිය)		20 2 25
11 වෙලෙන්ගොඩයාය, (වැවකන්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම)		0 2 27
12 කොලොන්ගස් හේන (වැව කන්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම)		0 2 24
14 කොලොන්ගස් හේන		4 3 5
15 — ගම්කායඳී සහ පාර සහ ඉතුරුකර තිබෙන බිම		0 2 26
16 — එම (හරි කොටසක්)		0 1 30
17 සියඹලගහහේන		6 0 24
18 කොලොන්ගස් යාය (දුම්රිය මායිම සහ ඉතුරුකර තිබෙන බිම)		1 0 23
19 — එම (එම)		0 1 6
20 වෙලෙන්ගොඩයාය, කොලොන්ගස් යාය (දුම්රිය මායිම දිගේ ඉතුරුකර තිබෙන බිම)		0 3 15
21 — ගම්කායඳී සහ පාර සහ ඉතුරුකර තිබෙන බිම		0 1 13
22 අඹගහහේන, අඹගහමුලහේන		4 2 0
23 අඹන්පොල වැව (වැව) (කොටසක්) ...		6 1 0
මුළු ගණන ...		226 2 36

කුරුණෑගල නි. නි. 42—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,948 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය

බලලිච් ඒ. ඩී. ඒ ඊ ඇස් වනිගසේකර, නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරිතුමා

“නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යපොක්න දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ ගත්තිහේ කෝරළේ ගලතැන්වත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවටි, එනම්—

- උතුරට අමුණුගම ගමේ මායිම;
- නැගෙනහිරට අමුණුගම ගමේ මායිම;
- දකුණට සුළුපාරේ කොටසක් (D.R.C) සහ අඹන්පොල සිට ඇහැටුවාව දක්වා ඉතුරුකර තිබෙන බිම (කඩහතගම ගමේ මායිම);
- බස්නාහිරට ගම්කායාඪී සහා පාරේ කොටසක් සහ අඹන් පොල සිට අමුණුගම දක්වා ඉතුරුකර තිබෙන බිම (දිගතෝ ගමේ මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,177

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
1	—ගම්කායාඪී සහා පාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්)	0 3 3
2	පළුගහකැලේ	19 2 0
3	—ගම්කායාඪී සහා අඹපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	0 2 7
5	ගලතැන්වත්තේහේන	15 0 7
6	ගලතැන්වැවේකණ්ඩිය (කණ්ඩිය) (අත හැරදමන ලද)	0 0 30
8	මැඩියඇල (දියපාර)	0 0 8
9	ගලතැන්වෙලේඇල (වැරි මාගියේ ඇල)	0 1 37
11	මැඩියඇල (දියපාර)	0 2 3
12	ගලතැන්වත්තේ අන්දඹුවාව	14 3 16

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
13	—සුළුපාර (D.R.C.) සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්)	1 2 37
	මුළු ගණන	53 2 28

කුරුණෑගල නි නි 43—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,949 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ දෙසැම්බර් මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය

බලලිච් ඒ. ඩී. ඒ ඊ ඇස් වනිගසේකර, නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරිතුමා

“නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යපොක්න දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ ගත්තිහේ කෝරළේ කිවුලේගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවටි, එනම්—

- උතුරට අඹන්පොල ගමේ මායිම;
- නැගෙනහිරට මහපාරේ කොටසක් (P.W.D.) සහ අනුරාධපුරේ සිට කුරුණෑගල දක්වා ඉතුරුකර තිබෙන බිම (ගෝනමිහිත්ත සහ උදන්ගාව ගම්වල මායිම);
- දකුණට උදන්ගාව ගමේ මායිම, හිතෝඇලේ කොටසක් (කුකුලාව ගමේ මායිම),
- බස්නාහිරට හිතෝඇලේ කොටසක් (කුකුලාව ගමේ මායිම), සුළුපාරේ කොටසක් (D.R.C.) දකිකිටුවේ සිට අඹන්පොල දක්වා ඉතුරුකර තිබෙන බිම, (කුකුලාව සහ අඹන්පොල ගම්වල මායිම්ද වේ).

ලංකා මැදඹිමේ ගම් සිතියම නො. 3,178

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප	බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
1	— සුළුපාර (DRC) සහ ඉතුරුකර තිබෙන බිම් සහ පැලමේ කොටසක් (හරි කොටසක්)	0 2 11	5	පළඟහහේන, පුවලපිටියේහේන (කණ්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	... 1 1 35
2	පහලමහහකුඹුරේ පිල්ලුව, කිවුලේගම හේන, ගල්වලහේන, පළඟහහේන, ඉහලමහහකුඹුරේපිල්ලුව, වැවලහේන, ඉතිහහහේන, කෝන්ගහහේන	88 1 2	7	පුවලපිටියේහේන	... 7 3 30
3	— මහපාර (PWD) සහ ඉතුරු කරපු බිම් (හරි කොටසක්)	1 1 1	8	හොරොවිආල (ආල)	... 0 0 14
4	කිවුලේගමවැව (වැව සහ කණ්ඩිය)	6 3 3	9	වැවපාඩුලහේන නොහොත් ගොඩකිරිල්ල ගහහේන	... 2 0 25
			11	හිතෝආල (දියපාර) (හරි කොටසක්)	... 0 3 25
				මුළු ගණන	... 100 1 35

කුරුණෑගල නි. නි. 44—1953

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

යාපනේ දිස්ත්‍රික්කයේ වලිකාමම් උතුරු කොට්ඨාශයේ හෙල්ලිප්පලේ උතුරු බස්නාහිර පිහිටි ඉන්තනායි නමැති ලාවම් 108ක් පමණ විශාල ඉඩමට මායිම් —

- උතුරට වතුරුකන් දෙවට,
- නැගෙනහිරට පි තුරේසාමි නෝනාමහත්මයාට සහ තවත් අයට අයිති ඉඩම,
- දකුණට ඇස් පිලිප් මහත්මයාට සහ තවත් අයට අයිති ඉඩම,
- බස්නාහිරට, ඉන්තනායි දෙවට යන මායිම් තුළ ඉඩමවේ

පී බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නොම්මරය ජේ/ඇල් ඇල් ඩී/379/53/(වී ඊ),
වම් 1953ක්වූ නොවැම්බර් මස 11 වැනි දින කොළඹදීය

ඇල් බී 2200.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මාතර දිස්ත්‍රික්කයේ කැනුබඩ පත්තුවේ දෙනගම නැගෙනහිර පිහිටි කන්දෙවත්ත නමැති ඉඩමෙන් අක්කර දෙකක පමණ බිම් කොටසක් එහි මායිම් —

- උතුරට උඩදෙණිය නමැති ඉඩම,
- නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස;
- දකුණට ගලන්දෙවත්ත නමැති ඉඩම;
- බස්නාහිරට ගලගාවදෙණිය නමැති ඉඩම

පී බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

ඇමති කායාංශයේ අංකය ජේ/ඊ/454/53
වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 39 වැනි දින කොළඹදීය

ඇල් බී 1753

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මාතර දිස්ත්‍රික්කයේ, ගහබොඩපත්තුවේ කිතලගම බටහිර පිහිටි නොම්මර 1, 2, 3, 4, සහ 5 වශයෙන් මැන වෙන්කරණ ලද මීරිස්වත්ත නොහොත් පාඨවත්ත, මීරිස්වත්ත සහ දුලිගේකෙරටුව නමැති ඉඩම්වලින් අ 1, රූ. 3. ප. 13 2ක බිම් කොටසක්

පී බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

ඇමති කායාංශයේ අංකය ජේ/ඊ/1007.

වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 24 වැනි දින කොළඹදීය

නො ඇල් බී 4717/ජේ/ඇල් ජී/243/53.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලෑන කොට්ඨාශයේ පුපුරුස්ස පිහිටි බෙල්ලා වත්තෙන් අක්කර 1 රූ. 2 ක් පමණ වූ කොටසට මායිම්

- උතුරට සහ නැගෙනහිරට බෙල්ලා වත්තේ පහත කොටසේ ඉතිරි කොටස;
- දකුණට පුපුරුස්ස-විඩන්-සේටලෙන්බර්ග් මහපාර, බටහිරට පුපුරුස්ස වතුයායේ බවුන්බරය.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1953හේ නොවැම්බර් මස 11 වැනි දින කොළඹදීය

ඇල් බී. 2208

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩපත්තුවේ හෙට්ටියාවල පිහිටි පනහනවලදෙතිය නමැති ඉඩමෙන් පර්චස් පහක පමණ බිම් කොටසක්, එහි මායිම් —

- උතුරට කිරිින්ද-කරතොට ගම්සභා පාර,
- නැගෙනහිරට වැවලියද්ද නමැති ඉඩම;
- දකුණට පරණවත්ත සහ කරගඟවත්ත නමැති ඉඩම්,
- බටහිරට බක්මිගඟදෙතිය නමැති ඉඩම

පී බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

ඇමති කායාඝාංශයේ අංකය ජේ/ඇල් ජී/535/53

වම් 1053ක් වූ නොවැම්බර් මස 12 වැනි දින කොළඹදීය.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති වරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ අලුත් නානායම්ගොඩ පහල ගම්මුලාදැනි, කොයාගයේ මාපල ගම ගමෙහි පිහිටි තල්ගස්වෙල වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 3 පමණ බිම්ප්‍රමාණය ඇති කැබැල්ලක්. එහි මායිම්.—

- උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමෙන්ම ඉතිරි කොටස්,
- නැගෙනහිරට මුලානගොඩැල්ල සහ මහවතුරව,
- දකුණට ප්‍රසිඬ මහ පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

සම්බන්ධ අංකය. ජේ/ජී/416/53/ඇල් පී. 6550.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

ඇල් පී 4486

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ

ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි .

මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තු කොයාගයේ ගල්හිත්ත ගමේ පිහිටි ගොවිලමුදුන නමැති ඉඩමෙන් අඩි 5ක් පමණ පළල සහ අඩි 122ක් පමණ දිග කොටස කට මායිම්.—

උතුරට ඊ ඇම් කළුබණ්ඩා මහතාට අයිති ගොවිල මුදුන තේ වත්ත;

නැගෙනහිරට : ඊ ඇම්, උක්කු බණ්ඩාට අයිති ගොවිල මුදුනවත්ත (ආණ්ඩුවට අත්පත්කර ගැනීමට තිබෙන තිබෙන කැබැලි නො. 2);

දකුණට කළු බණ්ඩාට අයිති ගොවිලමුදුන තේ වත්ත;

බස්නාහිරට; රජයේ ඉඩම.

2 මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තු කොයාගයේ ගල්හිත්ත ගමේ පිහිටි ගොවිලමුදුන නමැති ඉඩමෙන් අක්කර 7/40ක් පමණ විශාල කොටසට, මායිම් —

උතුරට එම ඉඩමේ උතුරු කොටස;

නැගෙනහිරට ඒ ඩී. ඇම් කායිම් ලෙබ්බෙට අයිති වත්ත;

දකුණට එම ඉඩමේ දකුණු කොටස,

බස්නාහිරට ඊ ඇම් කළු බණ්ඩා මහතාට අයිති ගොවිලමුදුන තේ වත්ත,

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය. ජේ/ජී/1046.

වම් 1053ක් වූ ඔක්තෝබර් මස 10 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

1 අගලවත්තේ කිතුල්ගොඩ පදිංචි එච් ඩී ලීවේරිස් ඒමුහම්, 2 එච් පියදස විජේසේන, 3 එච් ඩී ගුරුහාම්, 4. මතුගම පල්ලිගොඩ පදිංචි එච්. ඩී. යසෝහාම් යන අය විසින් අයිතිකම් කියන, උතුරට කිතුල්ගොඩ ලවිනේරිස් යන අයට බදු දී ඇති ගොඩ ඉඩමද, නැගෙනහිරට කිතුල් ගොඩ බබ්ලිච් ඩී. ඇල්පොහාම් යන අයට අයිති කුඹුරුද, දකුණට දෙලද, බස්නාහිරට හිට්ටිමුල්ල අමුණ වේල්ලද යන මායිම් ඇති, කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස් දුන් කෝරළයේ කිතුල්ගොඩ ගමේ පිහිටි, අ. 0, රු. 3, ප 13ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති කුඹුරු සහ ඕට්ටි ඉඩම් කට්ටි හතරක්

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො. ඇල් එච් 928/ජේ/ඒ ඇල්/1617.

වම් 1953ක් වූ ඔක්තෝබර් මස 29වෙනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

තක්සේරු අංක 50, 52, 54 සහ 60 දරණ ඉඩම්. එහි මායිම් මෙසේය—

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

උතුරින් සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 60 දරණ ඉඩම;

නැගෙනහිරින් සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 60 දරණ ඉඩමේ කොටසක්;

දකුණින්: දෙමටගොඩ පාරේ තක්සේරු අංක 450 සහ 471 දරණ ඉඩම්;

බටහිරින්. සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 50, 52 සහ 54 දරණ ඉඩම්වල කොටස්.

යාපනේ දිස්ත්‍රික්කයේ පව්වලප්පලයි කරව්වි ආදියම් පාලක කොට්ඨාශයේ, පුලෝප්පලේ ගම්මුලාදැනි කොට්ඨාශයේ පෙරියපල්ලෙයි නම් ගමේ පිහිටි ඉන්නසීමනත් කෘඩු නම් ඉඩමෙන් කොටසකට මායිම්—

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ, මාලිගාවත්ත කොට්ඨාශයේ දෙමටගොඩ පාරේ පිහිටි, එකතුව අ 0, රු. 0, පා. 20.28 පමණ වූ, තක්සේරු අංක 471 (7 සහ 8) දරණ ඉඩම සහ තක්සේරු අංක 450 සහ 471 දරණ ඉඩම්වල කොටස්. එහි මායිම් මෙසේය—

උතුරට: දෙවට;

උතුරින්: සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 54 සහ 60 දරණ ඉඩම්;

නැගෙනහිරට: පාසැල් ඉඩම සහ පී ඇස්. අයියදුරේ ගේ උරුමක්කාරයින්ට අයිති ඉඩම;

නැගෙනහිරින්. දෙමටගොඩ පාරේ තක්සේරු අංක 471 දරණ ඉඩමේ කොටසක්,

දකුණට: යාපනය-මහනුවර පාර සහ පී ඇස් අයිය දුරේගේ උරුමක්කාරයින්ට අයිති ඉඩම;

දකුණින්: දෙමටගොඩ පාර;

බස්නාහිරට: පව්ලප්පලය-කරව්වි ආදියම් පාලක නිලධාරීන්ගේ කායාසාලය හා නිවාසවට සඳහා ආණ්ඩුවට ගන්නා ලද ඉඩම, එනම් පී පී. ඒ 1,709 දරන සිතියමේ ලොව නොමිමර 1 සහ 2 දරන ඉඩම යන මායිම් තුළ අක්කර 1 3/4 පමණ විශාල ඉඩම වේ.

බටහිරින්: දෙමටගොඩ පාරේ තක්සේරු අංක 450 දරණ ඉඩමේ කොටසක්.

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය J/E/32/53

අංක J/LG/389/53

1953ක්වූ නොවැම්බර් මස 17 වැනි දින කොළඹදීය

1953 ඔක්තෝබර් 30 වෙනිදා

ඇම් ඒ/ඒ ජී/4207/52.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥා පනත 5 වන කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලම නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන අමාත්‍ය තැන්පත් පුංචි බණ්ඩා බුලත්කුලමේ වන මම, 1950හේ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ, 5 වන කොටසේ, (1) වන උප කොටස යටතේ, ප්‍රසිද්ධ කටයුත්තක් සඳහා වුවමනාවී තිබෙන පහත සඳහන් ඉඩම් එම ආඥාපනතේ ප්‍රකාර ලබාගන්නා බව මෙයින් දැනුම් දෙමි

කළුතර දිස්ත්‍රික්කයේ තාර්තුපාන පිහිටි නැබඩ ගෘහස්ථ වතුයායට අයිති තාර්තුපාන වත්තට අයිති පහත සඳහන් මායිම් ඇති ඉඩම් කැබෙල්ල

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ මාලිගාවත්ත කොට්ඨාශයේ සාන්ත අන්තෝනි පාරේ පිහිටි, අ 0, රු. 0. පා. 01.49 පමණ වූ තක්සේරු අංක 54 දරණ ඉඩම එහි මායිම් මෙසේය

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේම කොටසක්.

උතුරින් සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 52, 54 සහ 60 දරන ඉඩම්,

පී බී බුලත්කුලමේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

නැගෙනහිරින්: සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 60 දරණ ඉඩම,

අත්සන්කළේ: ඇස්. ඇෆ් අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

දකුණින් සාන්ත අන්තෝනි පාරේ තක්සේරු අංක 60 දරණ ඉඩම;

නො. ඇල්. ඒච්. 1048/ජේ/පී. බබ්ලිව්. 304/53

බටහිරින් එම ඉඩමේම ඉතිරි කොටස

මේ 1953ක්වූ අගෝස්තු මස 6 වෙනි දින කොළඹදීය

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ, මාලිගාවත්ත කොට්ඨාශයේ සාන්ත අන්තෝනි පාරේ පිහිටි එකතුව අ 0 රු. 0, පා. 11.32 පමණ වූ

අඩකය කිවි. 3874/ජේ/ඒ ඇල්/943.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:— ඒලානේ නො ඒ 3,496. ගම—ගංගොඩවිල (කොටසක්)

කැබැල්ලේ නො. 2. ඉඩමේ නම: ඇලකන්ඩිය. විස්තරය: වගා නොකළ ඉඩමේ කොටසක්. අයිතිකම් කියන්නා: රජය සහ ඩී. ඩී. බස්නිසන්, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0.4.

කැබැල්ලේ නො. 3. ඉඩමේ නම: ඇලකන්ඩිය. විස්තරය: වගා නොකළ ඉඩමේ කොටසක්. අයිතිකම් කියන්නා: ඩී. ඩී. බස්නිසන්, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0.4.

කැබැල්ලේ නො. 4. ඉඩමේ නම: මානිල්කුඹුර. විස්තරය: කුඹුර සහ බැමීමේ කොටසක්. අයිතිකම් කියන්නා: ඇම්. දෙත් තිදෝරිස්, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 2.6.

කැබැල්ලේ නො. 5. ඉඩමේ නම: මානිල්කුඹුර. විස්තරය: කුඹුර සහ බැමීමේ කොටසක්. අයිතිකම් කියන්නා: ඩී. ආර්. ද ඇස්. අබේනායක නෝනා, පාමන්කඩ. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 1.8.

කැබැල්ලේ නො. 6. ඉඩමේ නම: ඇලකන්ඩිය. විස්තරය: ඉඩමේ කොටසක් සහ බැමීමේ කොටසක්. අයිතිකම් කියන්නා: රජය සහ ඇස්. දෝන මැන්වි නෝනා, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0.5.

කැබැල්ලේ නො. 7. ඉඩමේ නම: ඇලකන්ඩිය. විස්තරය: පොල් ගස් සහ පුවක් ගසක් ඇති ඉඩම. අයිතිකම් කියන්නා: ඇස්. දෝන මැන්වි නෝනා, කැස්බෑව පාර, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0.5.

කැබැල්ලේ නො. 8. ඉඩමේ නම: ඇලකන්ඩිය. විස්තරය: ඉඩමේ කොටසක්. අයිතිකම් කියන්නා: රජය සහ ඇස්. දෝනා මැන්වි නෝනා, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0.2.

කැබැල්ලේ නො. 9. ඉඩමේ නම: ඇලකන්ඩිය. විස්තරය: අඹ ගසක් සහ පුවක් ගසක් ඇති ඉඩම. අයිතිකම් කියන්නා: රජය සහ ඇස්. දෝනා මැන්වි නෝනා, ගංගොඩවිල. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 4.6.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලුන් හෝ වම් 1954ක් වූ ජනවාරි මස 28 වැනි දින අපර භාග 2.30 හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක් වූ ජනවාරි මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසි කම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 28 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

අඩකය: කිවි. 3663 ඒ.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර:— මූලික ඒලානේ නො ඒ 2,638. ගම—කුරණ කටුනායක

කැබැල්ල: 11. ඉඩමේ නම: කෝන්ගහවත්ත. විස්තරය: පොල් ගසක් සහ නැදුන් ගසක් ඇති පොල් ඉඩම. අයිතිකම් කියන්නා: පී. දෝන මරිය රොසලින්, ඇන්. ජේන් ඇනි, ප්‍රනාන්දු, ඇන්. මත්ගො ප්‍රනාන්දු, ඇන්. වින්සන්ට් හෙන්රි, ඇන්. පීටර් ප්‍රනාන්දු, සියලු දෙනාම කුරණ, කටුනායක. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 2.5.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලුන් හෝ වම් 1954ක් වූ පෙබරවාරි මස 1 වැනි දින පූර්ව භාග 9.30හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජනවාරි මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසි කම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. තවද වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 19 වෙනි දින නො. 10,479 දරන ලංකාණ්ඩුවේ “ගැසට්” පත්‍රයේ මෙම ඉඩම ‘ගැන ප්‍රසිඛ කරනලද දැන්වීම මෙයින් අවලංගු වේ.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 28 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

අංකය කිව. 3890/ජේ/එච් ඇල් ජී/989.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—
මූලික ප්ලාන් නො. ඒ 2,641. ගම—වෝඩි නො. 5, ගල පිටමඩ, අවිස්සාවේල්ලේ (කොටසක්).

කැබැල්ල: 3.

ඉඩමේ නම: හොරගස් මූලාශ්‍රාවත්ත, වෝඩි නො. 5හේ පිහිටි වරිපනම් නො. 20/2 දරන ඉඩමේ කොටසක්.
විස්තරය: ඉඩම, හි. ඇම්. ඩී. මහත්මයාගේ බංගලාවේ කොටසක් සහ ගැඹේජයේ කොටසක්.

අයිතිකම් කියන්නා: හි. සී. විජේසිංහ, අවිස්සාවේල්ල.
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 3.9.

කැබැල්ල: 4.

ඉඩමේ නම: හොරගස් මූලාශ්‍රාවත්ත, වෝඩි නො. 5හේ පිහිටි වරිපනම් නො. 20/3 සහ 20/4 දරන ඉඩමේ කොටසක්.

විස්තරය: ඉඩම, අවුරුදු 25ක් වූ පොල් ගස් 2, අවුරුදු 12ක් වූ පුවක් ගස් 2, හි. ඇම්. ඩී. බංගලාවේ කොටස්, හි. අයි. ටී. කායාලිය සහ ගබඩාව

අයිතිකම් කියන්නා: හි. සී. විජේසිංහ, අවිස්සාවේල්ල.
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 3.8.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලින් හෝ වම් 1954ක් වූ පෙබරවාරි මස 1 වැනි දින අපර භාග, 2.30හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජනවාරි මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසි කම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. තවද වම් 1953ක් වූ ජූලි මස 17 වැනි දින නො. 10,551 දරන ලංකාණ්ඩුවේ “ගැසට්” පත්‍රයේ මෙම ඉඩම් ගැන ප්‍රසිද්ධ කරන ලද දැන්වීම මෙයින් අවලංගු වේ.

ඒ. සැන්ට් ඩී. විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක් වූ ඔක්තෝබර් මස 28 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—
මූලික ප්ලාන් නො. ඒ 3,538 ගම—බියගම

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: කහටගහම්මිට.

විස්තර: තාවකාලික මඩුවක් සහ උළු සෙවිලි කරන ලද කපරුරු කළුබිත්ති සහිත ගොඩනැගිල්ලක කොටස් ඇති ඉඩම.

අයිතිකම්කියන්නා: රනමුකහේවගේ සලමන් ප්‍රනාන්දු, සහ රනමුකහේවගේ මත්තා ප්‍රනාන්දු, බියගම, මල්වාන.
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 5.8.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලින් හෝ වම් 1954ක් වූ පෙබරවාරි මස 1 වෙනි දින අ. භා. 3.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජනවාරි මස 16 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසි කම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.
අංකය: කිව. 4480/ජේ/ටී ඩබ්ලිව්/2819.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 28 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—
මූලික ප්ලාන් නොම්මරය 3,529. ගම—වැලිකඩ කොටස

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: කාසල් විදියේ වරිපනම් නොම්මර 442ක් කොටසක් සහ සරසවි ලේන්හි වරිපනම් නොම්මර 70 දරණ ඉඩම.

විස්තරය: වත්ත සහ උළු සෙවිලි කරනු ලද කපරුරු කළු ගොඩනැගිල්ලකින් කොටසක්ද, පරික්ෂණ කළුළු දෙකක්ද (ඉන්ස්පැක්ෂන් ගෝල්ස්), මැටියෙන් සාදන ලද පොල් අතු මඩු 23ක්ද, පැල ඉති සහ කම්බි වැටක්.

අයිතිකම් කියන්නා: සීමාසහිත සී. ඇම්. ඇස් විරස්චි සමාගම, යාල ගොඩනැගිල්ල, ස්වේජ්ස් විදිය, කොළඹ 2.

ප්‍රමාණය: අ. 0, රු. 2, ප. 86.12

කැබැල්ල: 2

ඉඩමේ නම: සරසවි ලේන්.

විස්තරය: පාර.
අයිතිකම් කියන්නා: රජය සහ සීමාසහිත සී. ඇම්. ඇස් විරස්චි සමාගම, කොළඹ 2.
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0.40

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලින් හෝ වම් 1954ක් වූ පෙබරවාරි මස 3 වැනි දින පූර්වභාග 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම් මුඛවීය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජනවාරි මස 19 වැනි දිනට මත් තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. සැන්ට් ඩී. විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: කිව. 4322/ජේ/එච්/2416.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 28 වැනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇල්. එච් 365.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්:—කේ ඇල්/කවුගහ හේන පාසැලට පාරක් තැනීම පිණිස මෙහි පහතින් සඳහන්වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත" යටතේ කාණ්ඩයේ කර තිබෙන පංචාර්තවල ප්‍රකාරයට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුම්කන් වහන්සේගෙන් කිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩමනම් —

මුල් සිතියමේ, නො පී. පී. ඒ 1,096 ගම—කොටගෙදර, ඉද්දගොඩපත්තුව—බටහිර පස්දුන් කෝරළය.

ලොට් නො. 1.

ඉඩමේ නම. කවුගහගොඩපත්තුව.

අයිතිකම් කියන්නෝ: කවුගහගේනෝ පදිංචි කුමාර කන්නානන්ගේ බානිස්, කුලතින්ගේ දෙන් බාර්ලිස් රුද්දිගු, දෙන් බේවිඩි විජේසිංහ ගුණරත්න අප්පුහාමි, නාසිගිය එච්. ඒ. මුණසිංහගේ උරුමකරකරු වූ ජොහානා ඇඩ්ලින් විජේසිංහ කන්නන්ගර මුණසිංහ, නාලිනී සවර්ණා මුණසිංහ, සිතා ගර්වරාඩි මුණසිංහ, පාලිත සරත්තාන මුණසිංහ සහ හේමා ඇඩ්ලින් වනද්විකා මුණසිංහ යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 30ක් වයස රච්චස් 3ක් ද 40ක් වයස පොල්ගස් 2ක් ද ඇති ඉඩම

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5 8යි.

එබැවින් ඉඩම අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය වම් වම් 1954ක් වූ ජනවාරි මස 4වෙනි දින සවස 2ට කළුතර කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොයි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

ඒ. ඊ. ගොගර්ලි මොරගොඩ, කළුතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 24 වැනි දින කළුතර කවිචේරියේදීය.

ඇල්. ඩී. 4634.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොඩාගේ උඩසිය පත්තුවේ දකුණට අයත් මියන්පහ ගම පිහිටි මුල් ප්ලාන් නො. ඒ 2,000 ලොට්ස් 1, 2, 3 සහ 4 යනුවෙන් විස්තර කරනලද ඉඹුල්ගහපිටිය, පලනියන් හිගේවත්ත, සහ වේඩරු අස්වැද්දුමේ වනාන්තය යන ඉඩම් වලින් අක්කර 0, රු. 3, පර්චස් 33.9ක් වූ මෙහි පහත විස්තරකර ඇති ඉඩම් කැබලි:—

ලොට් නො. 1.

ඉඩමේ නම: ඉඹුල්ගහපිටිය.

අයිතිවාසිකම් කියන්නා: ඇස්. පෙරියසාමි, ඊඩන් ග්‍රොව්වත්ත, උඩස්පත්තුව.

ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 2.5.

ලොට් නො.: 2.

ඉඩමේ නම: පලනියන් හිගේවත්ත අයිතිවාසිකම් කියන්නා. ඒ පලනියන් හි, මියන්පහ, උඩස්පත්තුව.

ප්‍රමාණය: අ. 0, රු. 2, ප. 9.1

ලොට් නො.: 3.

ඉඩමේ නම: ඉඹුල්ගහපිටිය.

අයිතිවාසිකම් කියන්නා: ජී. ජී. රම්බා, මියන්පහ, රෙටියගම, උඩස්පත්තුව

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 12 2

ලොට් නො.: 4.

ඉඩමේ නම: වේඩරු අස්වැද්දුමේ වනාන්ත.

අයිතිවාසිකම් කියන්නා: ජී. ජී. රම්බා, මියන්පහ, රෙටියගම, උඩස්පත්තුව.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 10.1

එකතුව: අ. 0, රු. 3, ප. 33.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලුන් හෝ වම් 1954 ජනවාරි මස 19වෙනි දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1954 ජනවාරි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

එසේ ලියවිල්ලකින් නොදන්වනලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියාකරනු නොලැබේ.

ඊර්න් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක් වූ නොවැම්බර් මස 27 වැනි දින මහනුවර කවිචේරියේදීය.

මේ පිළිබඳ එවන සෑම ලියකියමන්වලම කරුණා කර මෙම අංකය සඳහන් කරන්න—

ජේ/ජී/2298/ඇල් ඩී. 1151

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

අංක ඒ. 2,046 දරණ මූලික ප්ලාන් 1-7 යන ඉඩම් කවිටි.

ඉඩමේ නම: කොතේගෙදරවත්ත.

විශාලත්වය: අක්කර 1, රු. 2, පර්චස් 11.

පිහිටීම: මධ්‍යම පළාතේ, නුවරඑළි දිස්ත්‍රික්කයේ උඩහේවාහට ආදායම් පාලක නිලධාරිතානගේ කොමඩා ගයේ මතුරට කෝරළේ උනගොල්ල ගම්මුලාදැනියගේ වසමේ ලියන්වෙල පහලගම.

විස්තර: දෙබම්, දෙහි, දෙලුම්, අඹ, කිතුල්, කොස්, පොල්, එලවලු වදා ඇත්තාවූද, තාවකාලික ගොඩනැගිලි දෙකක් ඇත්තාවූද, අංක ඒ 2,046 දරණ මූලික ප්ලාන් 1 සිට 7 දක්වා යන ඉඩම් කවිටි.

අයිතිවාසිකම් කියන්නෝ: 1 වන ඉඩම්කවිටිය, මුත්තේන් ලියන්වෙල; කන්දේගෙදර පියතිස්ස අවාමිත්; 2 වන ඉඩම්කවිටිය, මුත්තේන් ලියන්වෙල යක්මැදිල්ලේගෙදර ලොකුමුතුමා, 3 වන ඉඩම්කවිටිය, මුත්තේන් ලියන්වෙල රටදෙහිකැටියෙගෙදර සිඤ්ඤා තයිදෙ; 4 හා 5 වන ඉඩම්කවිටිය, මුත්තේන් ලියන්වෙල රාජසිල්ප ආරච්චිගේ මල්හාමි; 6 වන ඉඩම්කවිටිය, මුත්තේන් ලියන්වෙල එගොඩගෙදර සොබනා, මුත්තේන් ලියන්වෙල එගොඩගෙදර ගරු, මුත්තේන් ලියන්වෙල එගොඩගෙදර උක්කුමා, 7 වන ඉඩම්කවිටිය, මුත්තේන් ලියන්වෙල රාජසිල්ප ආරච්චිගේ ඩිංගිරිඅප්පු.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලුන් හෝ වම් 1954ක්වූ පෙබරවාරි මස 17වෙනි දින පූර්වභාග 10ට මතුරට සංචාරක බංගලාවේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1954, ජනවාරි 30වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

සී. ජේ. සේරසිංහ,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 24වෙනි දින
නුවරඑළියේ කවිචේරියේදීය.

මේ සම්බන්ධව එවන සෑම ලියවිල්ලකම පහත දක්වෙන අංකය ලියා එවනු—

අංකය ඇල්. ඩී. 7328.

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—
නො. 1කේ අතිරේකය නො. 261 ගම්බද මුල් සිතියම.
ගම—බැදිගම

කැබලි නො. 337
ඉඩමේ නම: කිවුල්දෙනිය
විස්තර: කුඹුර

අයිතිකම් කියන්නා: විල්ලද්දර ගමගේ දෙත් අන්දරයස් අප්පුහාමි, තේනගම.
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 04.9

එකතුව: අ. 0, රු. 0, ප. 04.9
නො. 1කේ අතිරේකය. නො. 200 ගම්බද මුල් සිතියම.
ගම—නලගම

කැබලි නො. 526
ඉඩමේ නම: කිවුල්දෙනිය.
විස්තර: කුඹුර.

අයිතිකම් කියන්නා: විල්ලද්දර ගමගේ දෙත් අන්දරයස් අප්පුහාමි, තේනගම.
ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 02.50.

කැබලි නො. 527.
ඉඩමේ නම: කිවුල්දෙනිය
විස්තර: වැවකි.

අයිතිකම් කියන්නා: විල්ලද්දර ගමගේ දෙත් අන්දරයස් අප්පුහාමි, තේනගම
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 35.87

එකතුව: අ. 0, රු. 3, ප. 38.37

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ පෙබරවාරි මස 17වෙනි දින අපරභාග 2.30ට තංගල්ලේ සංචාරක බංගලාවේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1954ක්වූ පෙබරවාරි මස 10වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් දක්වන ඔප්පු සියල්ලක්ම විභාග දිනයෙහිදී නියමිත වේලාවට මට පෙන්විය යුතුයි නියම දිනට හෝ ඊට ප්‍රථමයෙන් තමන්ගේ අයිතිවාසිකම් නොදක්වා හරින අයවලුන්ගේ, එකී අයිතිවාසිකම් ගැන විභාගයක් පැවැත්වෙන දිනයේදී සලකා බැලීමට අයිතියක් නොලැබෙන බව වටහා ගත යුතුයි.

ඩී. ජේ. ඇෆ්. ඩී. ලියනගේ,
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 13 වැනි දින
හම්බන්තොට කවිචේරියේදීය.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලියවිල්ලකම පහත දක්වෙන අංකය ලියා එවනු—

අංකය ඇල්. ඩී. 7368.

1950ගේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—
නො. 2කේ අතිරේකය නො. 306 ගම්බද මුල් සිතියම
ගම—දෙද්දුවවල

කැබලි නො. 210.
ඉඩමේ නම: දුවහේන.
විස්තර: එළවලු පැල තාවකාලික ගොඩනැගිල්ලක්ද, සඳීර ගොඩනැගිල්ලක්ද සහ සිමෙන්තියෙන් සාදනලද වැසිකිළියකි

අයිතිකම් කියන්නා: බී. අනපත්තු, නාකුලගමුව ගම්මුත් විසින් ගොඩනැගිලි සාදනලදී.
ප්‍රමාණය: අ. 1, රු. 3, ප. 23.1.

එකතුව: අ. 1, රු. 3, ප. 23.1.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ පෙබරවාරි මස 17වෙනි දින අපරභාග 3.30ට තංගල්ලේ සංචාරක බංගලාවේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වම් 1954ක්වූ පෙබරවාරි මස 10වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් දක්වන මජ්ජු සියල්ලන්ම විභාග දිනයෙහිදී නිසමිත වේලාවට මට පෙනවිය යුතුයි. නියම දිනට හෝ ඊට ප්‍රථමයෙන් තමන්ගේ අයිතිවාසිකම් නොදක්වා හරින අයවලුන්ගේ, එකී අයිතිවාසිකම් ගැන විභාගයක් පැවැත්වෙන දිනයේදී සලකා බැලීමට අයිතියක් නොලැබෙන බව වටහා ගත යුතුයි.

ඩී. ජේ. ඇල්. ඩී. ලියනගේ,
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 13 වෙනි දින
හම්බන්තොට කවිවේරියේදීය.

ඇල් ඒ 3364/ජේ/ඇල් ඇල් ඩී/2319.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුල් ජලතේ නො. පී. පී. ඒ 1,268. ගම්—මුන්දල්
සහ සිත්තවෙම්බුකුලිය

කැබැල්ල. 1

ඉඩමේ නම: මුන්දල්තෝට්ටම්.

විස්තර: අවුරුදු 1 සිට 15ක් දක්වා වයස ඇති පොල් ගස් 7ක් සහ අවුරුදු 35ක් වයස ඇති පොල් ගස් 32ක් ඇති පොල්වත්ත.

අයිතිකම්කීයන්හා: කේ. රාමසාමි, මුන්දල්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 32

කැබැල්ල. 3

ඉඩමේ නම: මුන්දල්තෝට්ටම්.

විස්තර: අවුරුදු 1 සිට 15ක් දක්වා වයස ඇති පොල් ගස් 7ක් සහ අවුරුදු 35ක් වයස ඇති පොල් ගස් 34ක් ඇති පොල්වත්ත.

අයිතිකම්කීයන්හා: කේ. ඩී. වික්ටර්, මුන්දල්.

ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 16.2

කැබැල්ල: 4.

ඉඩමේ නම: මුන්දල් තෝට්ටම්

විස්තර: අවුරුදු 25ක් වයස ඇති පොල් ගස් 9ක් ඇති ලඳුකැලේ සහ පොල්වත්ත.

අයිතිකම්කීයන්හා: කේ. ඇස්. මරියරකෙලිය ප්‍රනාන්දු අදිකාරම්, නො. 4, 2වෙනි හරස් විදිය, මීගොමුව

ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 16.0.

කැබැල්ල: 5.

ඉඩමේ නම: සෙම්බුකුලිය.

විස්තර: ලඳුකැලේ.

අයිතිකම්කීයන්හා: ඇල්. කදිරිගාමම්පිල්ලේ, මුස් ස්විට්ටි, හලාවත, ඇම්. කදිරිගාමම්පිල්ලේ, කීරියන්කල්ලි, බත්තුපුමය සහ පී. ආර්. ඇන්. සෝමසුන්දරම් වෙට්ටියාර්,

දකුණු ඉන්දියා, ඇටොර්නි බලකාරයා, පී. ආර්. ඇන්. උඩෙයාර් පිල්ලේ, නො. 156, සි ස්විට්ටි, කොලඹ.

ප්‍රමාණය: අ. 1, රු. 1, ප. 21.3.

එකතුව: අ. 2, රු. 3, ප. 5.5.

ඉහත සඳහන් ඉඩම්වලට නිමිකම් අයිතිවාසිකම් හෝ බෙනත් සම්බන්ධකම් කියා සිටින සිග්නලයෙකු තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලුන් හෝ වම් 1954ක්වූ ජනවාරි මස 13වෙනි දින පූ. හා. 10ට පුත්තලම් කවිවේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක්වූ ජනවාරි මස 5වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

පී. කාසිලිංගම්,

පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 28වෙනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

ඉඩම් කවිවේරිය දන්වීම

නැගෙනහිර පළාතේ මඩකලපුව දිස්ත්‍රික්කේ ඒරාටු කෝරලෙහි පත්තුවේ පිහිටි පතිච්චන්කේති හා මාන් කේති ගම්වල පොල් වැවීමට අයදුම් පත්‍ර කැඳවීම ගැන වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 9වෙනි දින දරන ලංකා ආණ්ඩුවේ නො. 10,596 දරන ගැසට් පත්‍රයේ පලකර තිබෙන දන්වීම ප්‍රකාර නැගෙනහිර පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් මඩකලපුව කවිවේරියේදී 22.12.53 සහ 23.12.53 උදේ කාලයේදී වෙලාව 10ට ඉඩම් කවිවේරියක් පවත්වන බව මෙයින් දන්වමි.

බඩලිච්චි. ඩී. ගුරුත්තා,
නැගෙනහිර පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වම්හා.

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 27 වෙනි දින
මඩකලපුව කවිවේරියේදීය.

ගල්ලාලේ ආණ්ඩුවේ පාසාලාවට ඉඩම්
ලබා ගැනීම ගැනයි.

1953නේ නොවැම්බර් මස 19 වැනි දින නො. 10,614 දරන ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළවූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ ප්‍රසිඬ කරන ලද දන්වීම මෙයින් අවලංගු කරනු ලැබේ.

සී. ලුඛිකිත්ස්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුමා.

නො. ඇල්. ආර්. 4841/ජේ/ඊ/526.

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 25 වෙනි දින
රත්නපුර කවිවේරියේදීය.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

නොමිමරය : ඇල් ආර් ඩී/ඒ පී ඇල් 5401 ඒ/පේ/
ඇල් ඇල් ඩී/603/53.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන
ඉඩම්, 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ
ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම්
කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින්
(ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 02 වැනි වගන්තියෙන්
සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5)
වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1)
යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන්
භාලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්,
එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි
බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.
වම් 1953ක් වූ නොවැම්බර් මස 2 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

මුල් ඒලැනේ නොමිමරය ඒ 1,866. ගම—තනත් කිලප්පු

ලොට් නො. 1.

ඉඩමේ නම : වඩලිඅඩි.

විස්තරය : කුඹුර.

අයිතිකම් කියන්නා : සිත්තනම්බි චේලුපිල්ලේ,
වාවාකව්වේරි උතුර.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 40.

ලොට් නො.: 2.

ඉඩමේ නම : වඩලිඅඩි

විස්තරය : කුඹුර.

අයිතිකම් කියන්නා : සිත්තනම්බි චේලුපිල්ලේ,
වාවාකව්වේරි උතුර.

ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප. 5

එකතුව : අ. 0, රු. 2, ප. 45.

ඇල් ආර් ඩී/ඒ පී/ ඇල් 4337 සහ 4337 ඒ/පේ/
ඇල් ඇල් ඩී/5661/53/ඇල් පී 6352.

ඇල්. ඩී—ඩී 49/50

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන
ඉඩම්, 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ
ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම්
කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින්
(ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 02 වැනි වගන්තියෙන්
සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5)
වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1)
යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන්
භාලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්
එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි
බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.
වම් 1953ක් වූ මක්තෝබර් මස 9 වැනි දින
කොළඹදීය.

උපලේඛනය

මුල් ඒලැනේ නොමිමරය ඒ 1,483. ගම—යටලමත්ත

කැබැල්ලේ නොමිමරය : 1.

ඉඩමේ නම : විලිමුල්ලෙකන්ද.

විස්තරය : ඉඩමෙහි කොස්, පුවක්, කිතුල් සහ අඹගස්
කිහිපයක්ද, දෙල්ගසක්ද, පොල්ගසක්ද, නාරත්
පාලයක්ද, කුරුඳු පඳුරක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : වදුරඹ, උෂරල විදුනෙ ආරච්චි
වන යු. ඇල්. බැනියෙල් මහතා
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 16.

කැබැල්ලේ නොමිමරය : 2

ඉඩමේ නම : විලිමුල්ලෙකන්ද.

විස්තරය : හේන සහ රබර් ඉඩම (හිනි තබන ලද)
රබර් කොට කිහිපයක් තිබේ. අවුරුදු 12ක පමණ වන
බැචි කියනු ලැබේ.

අයිතිකම් කියන්නා : වදුරඹ, උෂරල විදුනෙ ආරච්චි
වන යු. ඇල්. බැනියෙල් මහතා.
ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප. 37.

කැබැල්ලේ නොමිමරය : 3.

ඉඩමේ නම : හෙට්ටිහේනෙකන්ද.

විස්තරය : රබර්.

අයිතිකම් කියන්නා : වදුරඹ, උෂරල විදුනෙ ආරච්චි
වන යු. ඇල් බැනියෙල් මහතා.
ප්‍රමාණය : අ. 2, රු. 0, ප. 11.

එකතුව : අ. 3, රු. 0, ප. 24.

අංකය : කී.වි. 4666/ඇල් ආර් ඩී ඒ පී ඇල් 1779.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත
තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත වන මම, 1950 අංක
9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය
යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන
ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61
දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ
අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්
කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන්
වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම්
ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති
සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක් වූ ජනවාරි මස 28වෙනි දින
පෑ හා 9 30ට කොළඹ කව්වේරියට පැමිණ
මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය
යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය
දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක්
එසේම මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින්
වම් 1954ක් වූ ජනවාරි මස 13වෙනි දින
හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ
තමාගේ අයිතිවාසිකම්වලට සහභාගි ව, වන්දි
ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන
වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය
ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන
මේවා මා වෙත (පිටපත් දෙකක්
සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය
යුතුයි.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතැන.
වම් 1953ක් වූ නොවැම්බර් මස 28වෙනි දින
කොළඹදීය.

උපලේඛනය

මූලික ප්ලාන් නො. එ 3,416. ගම—වේවැල් දෙනිය,
පහලගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත.

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අඩි පාර.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 8, රු. 2, ප. 30.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත.

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අඩි පාර.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 5

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත.

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අඩි පාර,
තාවකාලික ගොඩනැගිල්ල සහ කුඹුර.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 35, රු. 3, ප. 1.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත.

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 5.

කැබැල්ල : 5

ඉඩමේ නම : ගලබොඩවත්ත නොහොත් තිවවලහේන
වත්ත

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම.

අයිතිකම්කීයන්හා : මොරවකදේවගේ පොඩි සිඤ්ඤා
සහ හී. පී. නිස්සංග, ආරාමුල්කරු, පාර්ක් පාර, ගම්පහ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4.

කැබැල්ල : 6

ඉඩමේ නම : ගලබොඩවත්ත නොහොත් තිවවලහේන
වත්ත

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අතුසෙවිලි
කළ පැල

අයිතිකම්කීයන්හා : මොරවකදේවගේ පොඩි සිඤ්ඤා
සහ හී. පී. නිස්සංග, ආරාමුල්කරු, පාර්ක් පාර, ගම්පහ

ප්‍රමාණය : අ. 2, රු. 0, ප. 25

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : කෝන්ගහකැල්ල නොහොත් තිවවල
හේනවත්ත.

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අඩිපාර

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 23

කැබැල්ල : 8

ඉඩමේ නම : කෝන්ගහකැල්ල නොහොත් තිවවල
හේනවත්ත

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම, අතුසෙවිලි කළ
පැල සහ කම්බි වැට

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 1, රු. 3, ප. 19

කැබැල්ල : 9.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත.

විස්තර : කමත සහ අවුරුදු 40කට පොල් ගස් 3.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 9

කැබැල්ල : 10.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අඩි පාර.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප. 11.

කැබැල්ල : 11.

ඉඩමේ නම : තිවවලහේනවත්ත.

විස්තර : අවුරුදු 40කට පොල් ඉඩම සහ අඩි පාර.

අයිතිකම්කීයන්හා : හී. පී. නිස්සංග, පාර්ක් පාර,
ගම්පහ.

ප්‍රමාණය : අ. 12, රු. 1, ප. 13

එකතුව : අ. 61, රු. 3, ප. 25

අංකය : කි.වි. 4070/ඇල්.ආර්.එම්/එපී.ඇල්. 730.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ, ආණ්ඩුවේ උප ඒජන්ත
තැන්පත් ඒ. සෙන්ටි වි. විජේමාන්න වන මෙන්, 1950 අංක
9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය
යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන
ඉඩම් ඉහතකී පහත යටතේ 1942 අංක 61
දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ
අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්
කරුණු ලැබේ,

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන්
වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම්
ඉදිරිපත් කළ යුතුය;

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති
සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1054කට වූ ජනවාරි මස 29වෙනි දින
පූ. හා. 930ට කොළඹ කවිචේරියට පැමිණ
මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය
යුතුය. තැනහොත් ලියවිල්ලකින් බලය
දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක්
එසේ ම, ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින්
වම් 1954කට වූ ජනවාරි මස 15වෙනි දින
හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ
තමාගේ අයිතිවාසිකම්වල සවහාව, වන්දි
ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන
වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය
ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන
මේවා මා වෙත (පිටපත් දෙකක්
සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය
යුතුයි

ඒ සෙන්ටි වි. විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතැන

වම් 1953කට වූ නොවැම්බර් මස 28වෙනි දින
කොළඹදීය.

උපලේඛනය

මූලික ප්ලාන් නො. එ 3,492 ගම—කහතුඹුව

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : දුම්මලඉස්මත්තේකුඹුරේමිට්ට, කලින්
හාවිතාව දුම්මලඉස්මත්තේකුඹුර.

විස්තර : පොල්, කොස්, කෙසෙල් පඳුරු, මඤ්ඤාක්කා
ඇති ඉඩම සහ අතු සෙවිලි කර තිබෙන කමත.

අයිතිකම්කීයන්හා : ඇල්. හී. විලියම් අප්පුහාමි,
විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච්. හී. පොඩි සිඤ්ඤා

කරුණාරත්න, වැසිමිල්ල, බණ්ඩාරගම.

ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප. 7

කැබැල්ල 2.

අංකය : කිව් 4047/ඇල් ආර්ඕ/එපීඇල්/3991.

ඉඩමේ නම දුම්මලඉස්මත්තේකුඹුර.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙන වගන්තිය යටතේ දැන්වීමයි

විස්තර කුඹුර

අයිතිකම්කීයන්හා ඇල් හි විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම

ප්‍රමාණය අ 3, රු 2, ප 07

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට් වී. විජේමාන්ත වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

කැබැල්ල : 3

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ,

ඉඩමේ නම දුම්මලඉස්මත්තේකුඹුර.

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

විස්තර කුඹුර.

(3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

අයිතිකම්කීයන්හා ඇල්. හී විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 4

(අ) වම් 1954ක්වූ ජනවාරි මස 29වෙනි දින අ. හා. 230ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

කැබැල්ල 4

ඉඩමේ නම. දුම්මලඉස්මත්තේකුඹුරේඔව්ට, කලින් භාවිතාව දුම්මලඉස්මත්තේකුඹුර විස්තර ඔව්ට.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ ජනවාරි මස 15වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

අයිතිකම්කීයන්හා ඇල් හී විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී. පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 4.

කැබැල්ල 5

ඉඩමේ නම. දුම්මලඉස්මත්තේකුඹුරේඔව්ට, කලින් භාවිතාව දුම්මලඉස්මත්තේකුඹුර විස්තර. ඔව්ට

ඒ. සෙන්ට් වී. විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන.

අයිතිකම්කීයන්හා ඇල් හී. විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී. පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 2

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 28වෙනි දින කොළඹදීය.

කැබැල්ල 6

ඉඩමේ නම දුම්මලඉස්මත්තේකුඹුර විස්තර කුඹුර

උපලේඛනය

අයිතිකම්කීයන්හා ඇල් හී විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 04

මූලික ප්ලාන් නො. එ 2,931 ගම—බලිවිල

කැබැල්ල 7.

ඉඩමේ නම දුම්මලඉස්මත්තේකුඹුර විස්තර කුඹුර

කැබැල්ල. 1/

අයිතිකම්කීයන්හා ඇල් හී විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම

ඉඩමේ නම : දුනුමබලගහවත්ත විස්තර : අවුරුදු 2-30 දක්වා ඇති පොල්, කොස්, අඹ, පුළුක්, කපු, දෙබම්, දෙහි, දෙල්, දෙළුම්, ලොවි, ලොවුළු, කෝපි, රඹුටන් සහ එලවළු ඇති ඉඩම.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 20

අයිතිකම්කීයන්හා : එච්. පී. සිරිය සහ එච්. පී. සුබය, දෙදෙනාම බලිවිල, රදවාන, වතුරුගම ප්‍රමාණය අ 1, රු 0, ප 17.

කැබැල්ල 8

ඉඩමේ නම. දුම්මලඉස්මත්තේකුඹුරේ ගොඩැල්ල, කලින් භාවිතාව දුම්මලඉස්මත්තේකුඹුර විස්තර පොල්, කොස්, නැදුන් ගස් තිබෙන ඉඩම

කැබැල්ල. 2

අයිතිකම්කීයන්හා. ඇල් හී විලියම් අප්පුහාමි, විදියගොඩ, බණ්ඩාරගම සහ එච් හී පොඩි සිකේකුකු කරුණාරත්න, වැයිම්ලේල, බණ්ඩාරගම.

ඉඩමේ නම — විස්තර අඹ පාර අයිතිකම්කීයන්හා. එච්. පී. සිරිය සහ එච්. පී. සුබය, දෙදෙනාම බලිවිල, රදවාන, වතුරුගම විස්තර අඹ පාර සහ දෙකිය. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 9.

ප්‍රමාණය අ 0, රු 0 ප. 10

එකතුව අ 3, රු 3. ප 18

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : දුනුවමලගහවත්ත.

විස්තර : අවුරුදු 20 වූ පොල් ගස් 3 සහ පුවක් ගස් 6, අවුරුදු 3-5 වූ පොල් ගස් 10, පුවක් ගස් 29, අඹ ගස් 6, කොස් ගස සහ රඹුටන් පැල ඇති දෙනිය සහ ඉඩම.

ප්‍රමාණය : අ 0, රු 0, ප. 00

එකතුව : අ 1, රු 0, ප 32

අංකය : ඇල් අර්. 8/ඒ පී ඇල්/4490/ජේ/ඇල් ඇල් කී/564/53/ඇල් කී 7453.

ඇල් කී.—කී 49/50

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් කී ජේ. එෆ්. කී ලියනගේ වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) එසේ ගන්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1054 ක් වූ පෙබරවාරි මස 17 වෙනි දින පූර්වභාග 9.30 ට බෙලිඅත්තේ පොලිස් කායඝීලයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලිය විල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි ;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954 ක් වූ පෙබරවාරි මස 10 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

කී ජේ එෆ්. කී ලියනගේ.
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1953 ක් වූ නොවැම්බර් මස 13 වෙනි දින හම්බන්තොට කවිචේරියේදීය

උප ලේඛනය

නො 296 ගම්බද මුල් සිතියම නො. 9 යේ අතිරේක කොපිය. ගම—ගැටමාත්ත

කැබැල්ල : 775

ඉඩමේ නම : වැලිමත්තිය නොහොත් කෝන්ගහ කනුත්ත නොහොත් කෝන්ගහහේන නොහොත් වැලි පිට්ටනිය නොහොත් කෝන්ගහකොරවුව.

විස්තර : අවුරුදු 30 ක් වූ පොල්වත්තකි.

අයිතිකම් කියන්නා : ඇම්. කේ. දෙන් දියස්, පුවක් දන්ඩාව, බෙලිඅත්ත. ඇම් කේ දෙන් ක්‍රිස්තියාන්, තාර පේරිය, නිහිලුව, ඇම් කේ සුවතෝරිස්, දියගහ, නිහගොඩ.

ප්‍රමාණය : අ 3, රු 2, ප. 38

එකතුව : අ 3, රු 2, ප 38

ඇල් ඒ 3441/ජේ/ඇල් ඇල් කී 558/53.

ඇල්. කී.—කී 49/50

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පීතෘම්බරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) එසේ ගන්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1954 ක් වූ ජනවාරි මස 13 වෙනි දින පූර්ව භාග 10 ට පුත්තලම් කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි ;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954 ක් වූ ජනවාරි මස 5 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසි කම්වල සවභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

පී කාසිලිංගම්,
පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1953 ක් වූ නොවැම්බර් මස 20 වෙනි දින පුත්තලම් කවිචේරියේදීය
උප ලේඛනය

මූලික ප්ලානයේ නො. ඒ 1.295 ගම—සුරිවයල්.

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : පලයවිටඬිකානි

විස්තර : පොල්වත්ත

අයිතිකම් කියන්නා : පී. කේ. නෙයිනා මොහමදු, කඩෙයාමෝච්චේ, මදුරන්කුලි.

ප්‍රමාණය : අ. 0, රු 0, ප. 10

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : පලයවිටඬිකානි.

විස්තර : ගලෙන් සාදන ලද ලිඳක් සහ තාවකාලික කුස්සියක්ද සවිඊ ගෙයක් අඩංගු ඇති පොල්වත්ත.

අයිතිකම් කියන්නා : පී. කේ. නෙයිනා මොහමදු, කඩෙයාමෝච්චේ, මදුරන්කුලි.

ප්‍රමාණය : අ. 1, රු. 3, ප. 10.

එකතුව : අ. 1, රු. 3, ප. 20.

ඇල් ඒ 343/ප්‍ර/ඇල් ඇල් ඩී/470/53

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙන වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිතාම්බරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැම මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1954ක්වූ ජනවාරි මස 21වෙනි දින සෑහ 10ට හලාවත ආහාර පාලක නිලධාරිතැනගේ කන්තෝරුවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ ජනවාරි මස 13වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

පී. කාසිලිංගම්,
පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතැන

වම් 1953ක්වූ නොවැම්බර් මස 20වෙනි දින
පුත්තලම් කවිවේරියේදීය

උපලේඛනය

මූලික ප්ලානයේ නො ඒ 1,218. ගම—චිතිපිටිගම

කැබැල්ල : 1

ඉඩමේ නම උලියන්පත්ගුව කුඹුක්ගහකුඹුර, උනට සඳහන් වෙන්නේ කුඹුක්ගහකුඹුර

විස්තර : කුඹුර
අයිතිකම්කියන්නා : පී. අබ්දුල් කරීම්, ඕල්ඩ් ටවුන්, මාදම්පේ.
ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 16

කැබැල්ල : 2.

ඉඩමේ නම උලියන්පත්ගුව තල්ගහකුඹුර, දැනට සඳහන් වෙන්නේ තල්ගහකුඹුර.

විස්තර : කුඹුර.
අයිතිකම්කියන්නා කරොලිනා දසනායක, බබ්ලිච් බෝනා කතිරිනා, බබ්ලිච්. බෝනා මාගිරෙච්, බබ්ලිච්. බෝනා වයලෙච්, බබ්ලිච්. බෝනා හැරියෙච් මහත්මිය, නිච් ටවුන්, මාදම්පේ.
ප්‍රමාණය අ. 0, රූ. 1, ප. 17

කැබැල්ල : 3.

ඉඩමේ නම උලියන්පත්ගුව තල්ගහකුඹුර, දැනට සඳහන් වෙන්නේ තල්ගහකුඹුර.

විස්තර : කමතොන් කොටසක් ඇතුළත්වූ කුඹුර.
අයිතිකම්කියන්නා කරොලිනා දසනායක, බබ්ලිච්. බෝනා කතිරිනා, බබ්ලිච්. බෝනා මාගිරෙච්, බබ්ලිච්. බෝනා වයලෙච්, බබ්ලිච්. බෝනා හැරියෙච් මහත්මිය, නිච් ටවුන්, මාදම්පේ
ප්‍රමාණය අ. 0, රූ. 0, ප. 25

කැබැල්ල 4

ඉඩමේ නම උලියන්පත්ගුව තල්ගහකුඹුර, දැනට සඳහන් වෙන්නේ තල්ගහකුඹුර.

විස්තර කමතොන් කොටසක් ඇතුළත්වූ කුඹුර
අයිතිකම්කියන්නා කරොලිනා දසනායක, බබ්ලිච් බෝනා කතිරිනා, බබ්ලිච් බෝනා මාගිරෙච්, බබ්ලිච්. බෝනා වයලෙච්, බබ්ලිච් බෝනා හැරියෙච් මහත්මිය, නිච් ටවුන්, මාදම්පේ
ප්‍රමාණය අ. 2, රූ. 3, ප. 25

කැබැල්ල 5.

ඉඩමේ නම උලියන්පත්ගුව කුඹුක්ගහකුඹුර දැනට සඳහන් වෙන්නේ කුඹුක්ගහකුඹුර.

විස්තර කුඹුර.
අයිතිකම්කියන්නා පී අබ්දුල් කරීම්, ඕල්ඩ් ටවුන්, මාදම්පේ
ප්‍රමාණය අ. 0, රූ. 3, ප. 03

කැබැල්ල 6

ඉඩමේ නම උලියන්පත්ගුව විපදුර ලහ ඉරවැල්ල, උලියන්පත්ගුව නුගහහකුඹුර, දැනට සඳහන් වෙන්නේ විපදුර ලහ ඉරවැල්ල, නුගහහකුඹුර

විස්තර කුඹුර
අයිතිකම්කියන්නා බී. කේ. ඩී. රජියල්, බබ්ලිච්. බෝනා කතිරිනා, බබ්ලිච් බෝනා මාගිරෙච්, බබ්ලිච් බෝනා වයලෙච්, බබ්ලිච් බෝනා හැරියෙච්, නිච් ටවුන්, මාදම්පේ
ප්‍රමාණය අ. 0, රූ. 1, ප. 21

කැබැල්ල 7.

ඉඩමේ නම උලියන්පත්ගුව විපදුර ලහ ඉරවැල්ල, උලියන්පත්ගුව නුගහහකුඹුර, දැනට සඳහන් වෙන්නේ විපදුර ලහ ඉරවැල්ල, නුගහහකුඹුර.

විස්තර කුඹුරා සහ කමත
අයිතිකම්කියන්නා බී. කේ. ඩී. රජියල්, බබ්ලිච් බෝනා කතිරිනා, බබ්ලිච් බෝනා මාගිරෙච්, බබ්ලිච්. බෝනා වයලෙච්, බබ්ලිච්. බෝනා හැරියෙච්, නිච් ටවුන්, මාදම්පේ
ප්‍රමාණය අ. 3, රූ. 3, ප. 3

කැබැල්ල : 8

ඉඩමේ නම උලියන්පත්ගුව විපදුර ලහ ඉරවැල්ල, දැනට සඳහන් වෙන්නේ විපදුර ලහ ඉරවැල්ල

විස්තර කුඹුර
අයිතිකම්කියන්නා බී. කේ. ඩී. රජියල්, බබ්ලිච්. බෝනා කතිරිනා, බබ්ලිච් බෝනා මාගිරෙච්, බබ්ලිච්. බෝනා වයලෙච්, බබ්ලිච්. බෝනා හැරියෙච්, නිච් ටවුන්, මාදම්පේ
ප්‍රමාණය අ. 0, රූ. 0, ප. 15.
එකතුව : අ. 8, රූ. 2, ප. 5.

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,940 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 4 ந்த தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வரவுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந்த தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற் கொடுக்கப்பட்டது

டபிளயு. ஏ. டி. ஏ. ஈ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கன (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறநிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வானி ஹத்தத்துவ, கனரிஹே கோறணியைச் சோந்த நாவுகத்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுக்குள் இருக்கின்றன —

வடக்கு அம்பனப்பொலிலிருந்து எஹெற்று வெவவுக்குச் செல்லும் மைனா ரோட்டின் ஒரு பகுதியும், அதன் சேமிப்பின் ஒரு பகுதியும், (டிக்ரே கிராமத்தின் எல்லை)

கிழக்கு கடஹற்றகம் கிராமத்தின் எல்லை,
தெற்கு கடஹற்றகம், உடங்காவ கிராமங்களின் எல்லைகள்,
மேற்கு கோனமடித்த கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 142'

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ ரு ப.
1	—மைனா ரோட்டும் அதன் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	2 2 32
4	—புகையிரதப் பாதையும் அதன் சேமிப்பும்	0 2 33
5	அம்பலமியம் (பாழ் நிலம்) (கெருவுடன் சேமிப்பு)	0 0 3
6	கோங்குறாமுலவத்த (கெருவுடன் சேமிப்பு)	0 0 9
9	சியம்பலகஹாரேன	2 1 11
10	ஹொறவ எல் (வாயக்கால்)	0 0 17
11	டங்கஹாரேன, சியம்பலகஹாரேன	4 3 17
12	சியம்பலகஹாரேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	2 0 9
13	நாவகத்தவெவெ (குளமும் அணைக்கட்டும)	9 2 30
16	போகஹாரேன	6 3 5
17	போகஹாரேன, டங்கஹாரேன	15 1 27
மொத்தம்		44 2 33

குருநாகல் நி 2 35—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,941 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 4 ந

தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வரவுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந்த தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற் கொடுக்கப்பட்டது

டபிளயு. ஏ. டி. ஏ. ஈ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கன (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறநிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வானி ஹத்தத்துவ, கனரிஹே கோறணியைச் சோந்த கோனமடித்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுக்குள் இருக்கின்றன —

வடக்கு : அம்பனப்பொல, டிக்ரே, நாவுகத்த கிராமங்களின் எல்லைகள்,
கிழக்கு நாவுகத்த கிராமத்தின் எல்லை,
தெற்கு உதங்காவ கிராமத்தின் எல்லை,
மேற்கு பிரதான வீதியின் ஒரு பகுதியும் அதன் சேமிப்பில் ஒரு பகுதியும் (கிவுலேகம் கிராமத்தின் எல்லை) அம்பனப்பொல கிராமத்தின் எல்லை

இலங்கை அளவை கிராமப்படம் இல 143

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
8	—மைனா ரோட்டும் அதன் சேமிப்பும்	1 2 5
11	கொங்குறாரேன (புகையிரதப் பாதையுடன் சேமிப்பு)	0 0 22
12	கொடகிராலகஹாரேன, வாடுறெல்லையாய, கொங்குறாரேன	46 3 6
14	—பிரதான வீதியும் அதன் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 3 35
14 1/2	—பிரதான வீதியும் அதன் சேமிப்பும்	1 1 1
15	—அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	0 3 7
16	கொடகிராலகஹாரேன, கொங்குறாரேன (புகையிரதப்பாதையும் அதன் சேமிப்பும்)	2 3 21
17	கொங்குறாரேன (புகையிரதப் பாதையுடன் சேமிப்பு)	0 3 30
18	கொங்குறாரேன, கொங்குறாரேனையாய	13 0 13
19	—அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	0 1 33
மொத்தம்		68 3 16

குருநாகல் நி 2 36—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,942 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 4 ந்த தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வரவுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ම (රූ) (සෙප්ටෙම්බර්) පුර්වදාති මාස 23 න් தேதியிலானது கொழுமிபுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப் பட்டது.

டபிள்யூ. ஏ. டி. ஏ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தகர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமுடி (செற்றிலமென் ரெய்சிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பயப்புகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக்ளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்ட்ரிக்ட், வனனி ஹற்பத்தல வந்திறே கோணியைச் சேர்ந்த உடனகாவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைகட குள்ளிருக்கின்றன :—

வடக்கு கொளம்படித்த, றவகத்த கிராமங்களின் எல்லைகள் ,
கிழக்கு கடகற்றகம், கிறிமெற்றியாவ, யக்கபலுக்கலெவ கிராமங்களின் எல்லைகள் ,

தெற்கு : யக்கபலுக்கலெவ கிராமத்தின் எல்லை, அநுராதபுரியிலிருந்து குருநாகலுக்குச் செல்லும் ரோட்டின் ஓர் பாகம், (யக்கபலுக்கலெவ கிராமத்தின் எல்லை), யக்கபலுக்கலெவ கிராமத்தின் எல்லை, ஹிறோரோ எல்லை ஓர் பாகம், (ஹிறிகொல்லெகம் கிராமத்தின் ஓர் பாகம்) ,

மேற்கு : ஹிறோரோ எல்லை ஓர் பாகம் (ஹிறிகொல்லெகம், போகொட தெற்கு, குருவேவ கிராமங்களின் எல்லைகள்), கிவுலெகம் கிராமத்தின் எல்லை, அநுராதபுரியிலிருந்து குருநாகலுக்குச் செல்லும் ரோட்டின் ஓர் பாகம், கிவுலெகம் கிராமத்தின் எல்லை)

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
38	போகலூரேனை	0 3 30
39	—அடிப்பாணை	0 0 15
40	கொடகிறலகலூரிலலாவ	2 0 3
41	—அடிப்பாணையும் சேமிப்பும்	0 0 4
42	கம்பிறியகலூரேனை	0 1 14
43	ஹிறோரோ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	2 0 23
44	கல்தியனறேனை, கடுறுகலூரேனை	9 0 18
48	யீகலூரமுலவத்த	0 2 19
49	அநொடகலூரமுலவத்த	0 1 19
50	கொலூகலூரமுலவத்த	0 1 13
51	மைலகலூரவத்த, மைலகலூரமுலவத்த	0 1 14
52	மைலகலூரவத்த, மைலகலூரமுலவத்த	0 0 4
53	—பாழ நிலம்	1 0 2
55	கொறொ எல் (வாயக்கால்)	0 0 27
57	—பிரதான வீதியும் சேமிப்பும்	4 2 21
60	கொறொ எல் (வாயக்கால்)	0 0 12
62	உடனகாவேவெவ (குளத்தின் ஓர் பாகமும் அணைக் கடமும்)	27 1 4
63	—புகைரதப்பாணை	0 3 12
64	உடனகாவேவெவ (குளத்தின் ஓர் பாகம்)	0 1 39
65	உடனகாவேவெவ (குளத்தின் ஓர் பாகம்)	0 0 27
66	கொலொனகலூரேனையாய, கொலொனகலூரேனை, யீகலூரேனையாய, மேற்கலூரையாய	58 0 26
67	—அணைக்கட்டு (ஓர் பாகம்) (பாவியாமல் விடப்பட்ட)	0 0 5
68	கொலொனகலூரேனையாய, கொலொனகலூரேனை, (புகைரதப்பாணையுடன் சேமிப்பு)	1 3 13
69	—புகைரதப்பாணையும் சேமிப்பும்	3 1 30
70	கீறியகலூரேனை (புகைரதப் பாணையுடன் சேமிப்பு)	3 2 2
72	—பிரசித்த வேலைக்கந்தொ ரோட்டுச் சேமிப்பு	0 0 4
73	ஷெ	0 0 4
74	—ஷெ	0 0 9
76	—எல் (வற்றிய)	1 0 30
80	—பிரதான வீதியும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 0 36
81	கீறியகலூரவத்த, பலுக்கலையாய	1 0 3
82	—புகைரதப்பாணையுடன் சேமிப்பு	0 3 6
மொத்தம்		381 3 8

குருநாகல் தி 1 உ 37—1953

இலங்கை அளவை கிராமப்படம் இல் 144

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	போகலூரேனை, டியுலகலூரமுலவத்த	14 3 32
2	போகலூரேனை, டியுலகலூரேனை	1 0 0
3	கோங்கலூரேனை, கோங்கலூரையாய	1 0 0
4	இலகலூரேனை, போகலூரேனை	1 0 5
5	கொடகிறலகலூரேனை, கோங்கலூரையாய	2 0 3
6	இலகலூரேனை, போகலூரேனை	1 0 5
7	—பிரதான வீதியும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 1 6
8	போகலூரேனை, போகலூரையாய	27 0 25
9	புலப்பிறறிய (சவக்கால்)	0 2 20
10	கடுறுகலூரேனை, போகலூரேனை (புகைரதப் பாணையுடன் சேமிப்பும்)	4 3 6
11	கோங்கலூரேனை, கடுறுகலூரேனை (புகைரதப் பாணையுடன் சேமிப்பு)	1 0 9
12	—அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட)	0 0 36
13	கடுறுகலூரேனை, கடுறுகலூரேனையாய, அதத்தின் வற்றிச்சையாய, அமுனவலகேறேனையாய, கோங்கலூரேனை, கொடகிறலகலூரையாய, யீகலூரேனையாய	116 2 31
14	—அருவி (வற்றிய)	0 1 15
15	அமுனவலகேறேனையாய, நிட்டுனையையாய, மூக்கலான, நினைவகக்கலே	10 0 38
16	நிட்டுனையையாய, பத்தலூரூறலேனை	8 2 2
17	இலூல் உடனகாவேவகலான, வீறவாவலூக்கலான, பத்தலூரூறலூக்கலான, பத்தலூரூறலூக்கலே	45 0 33
18	—அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட)	0 1 9
19	—அருவி (வற்றிய)	0 1 16
20	உடனகாவேவெவ (குளம்) (ஓர் பாகம்)	12 0 17
21	ஷெ (ஷெ) (ஷெ)	0 0 20
22	ஷெ (ஷெ) (ஷெ)	0 1 17
23	போகலூரேனை (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 3 20
24	போகலூரேனை	1 3 39
29	—அடிப்பாணையும் சேமிப்பும்	0 0 3
32	கலூரமுலவத்த (பாழநிலம்) (தினப்பம்)	4 3 34
36	போகலூரேனை	2 0 0
37	—அடிப்பாணையும் சேமிப்பும்	0 0 39

தி 8

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
தி 2,913 (குருநாகல்).

இத்தேரூணைத் திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சொந்தக்கேனும் தமக்கு உரித்துவடென்று 1953 ம (ரூ) (டிசெம்பர்) மாகாழி மாதம் 4 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிய்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

1953 ம (ரூ) (செப்டெம்பர்) புரடாதி மாதம் 23 ந தேதியிலுள்ள கொழுமிபுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப் பட்டது

டபிள்யூ. ஏ. டி. ஏ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தகர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமுடி (செற்றிலமென் ரெய்சிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பயப்புகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக்ளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வன்னிஹற்பத்துவ கந்திஹே கோறணையைச் சேர்ந்த கொக்கட்டியாவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்லைகளுள்ளிருக்கின்றன :—

வடக்கு : நெலுண்பத்தேவ, நெக்கற்றிரண்கறாவவவ , கிழக்கு : அம்பன்பொல கிராமத்தின் எல்லை, கல்கற்றுவ எல்லை ஓர பாகம், (அம்பன்பொல கிராமத்தின் எல்லை) அம்பன்பொல கிராமத்தின் எல்லை, எல், (அம்பன்பொல கிராமத்தின் எல்லை), அம்பன்பொல கிராமத்தின் எல்லை ; தெற்கு : பலுகொல்லிலிருந்து அம்பன்பொலவுக்குச் செல்லும் ரோட்டின் ஓர் பாகம், (குருலேவ கிராமத்தின் எல்லை), எறமுதுவெவ கிராமத்தின் எல்லை ; மேற்கு : எறமுதுவெவ, எல்லப்பொடகம், மம்பிறறிகம் கிராமங்களின் எல்லைகள்.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	கொக்கட்டியாவேமுகக்கலான	6 3 8
2	கொக்கட்டியாவேமுகக்கலான, வலியாவேமுகக்கலான, அற்றவறவேமுகக்கலான	126 1 39
3	அற்றவறவேமுகக்கலான (அணைக்கட்டு)	0 2 12
4	—அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட)	0 1 7
5	—ஷே	0 1 37
6	கல்கற்றுவ எல் (அருவி) (வற்றிய)	0 2 0
7	கொக்கட்டியாவேமுகக்கலான	1 1 34
8	கொக்கட்டியாவேமுகக்கலான (கற்பாறை)	0 3 36
9	கொக்கட்டியாவேமுகக்கலான, கொக்கட்டியாவேமுகக்கலான, ஹெலம்பகறாவேமுகக்கலான	26 1 20
10	கொக்கட்டியாவேமுகக்கலான (அணைக்கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	2 2 37
11	அற்றவறவேமுகக்கலான, கொக்கட்டியாவேமுகக்கலான	65 0 15
12	டிபுல்கறாவேமுகக்கலான, கொக்கட்டியாவேமுகக்கலான அல்லது தெம்பெறிவலவேமுகக்கலான (கொக்கட்டியாவே எல்வுடன் சேமிப்பு)	1 2 6
13	கொக்கட்டியாவேமுகக்கலான, கொக்கட்டியாவேமுகக்கலான	2 1 3
15	கொக்கட்டியாவேமுகக்கலான, கொக்கட்டியாவேமுகக்கலான, மாயில்கறாவேமுகக்கலான, கொக்கட்டியாவேமுகக்கலான அல்லது தெம்பெறிவலவேமுகக்கலான, அருக்கனவலவேமுகக்கலான, வத்தறப்பொனவலயாய, தந்திரியாயவேமுகக்கலான, மீகறாவலயாயவேமுகக்கலான	162 3 6
16	கொக்கட்டியாவே எல் (அருவி)	10 1 10
17	ஹெலம்பகறாவேமுகக்கலான (கொக்கட்டியாவே எல்வுடன் சேமிப்பு)	2 0 21
18	—எல் (வற்றிய)	0 0 23
20	—ஷே (ஷே)	0 0 12
21	நடமாபெவப்பற்றலவேமுகக்கலான, பறையெலமுனவேமுகக்கலான	20 0 39
22	மீகறாவலயாய (கொக்கட்டியாவே எல்வுடன் சேமிப்பு)	4 2 1
24	—கிராமச்சங்க ரோட்டு (சேமிப்பும் பாலமும்) (அரைவாசி விசாலம்)	1 1 20
மொத்தம்		440 0 32

குருநாகல்—நி. உ. 38—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,944 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாண மாதம் 4 ந்தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறியாமலிருக்காமலிட்டுத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொள்ளிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந்தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தோறிக கொடுக்கப்பட்டது.

டபிள்யூ. ஏ. டி. ஏ. எஸ். வணிகசேகர, காணியுரிமை நிர்ணய உத்தவி உத்தியோகத்தர்

மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அனைவர்படக்கள் (சாவேயர் ஜெனரல்) நில அனைவக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வன்னிஹற்பத்துவ கந்திஹே கோறணையைச் சேர்ந்த ரொலாவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்லைகளுள்ளிருக்கின்றன :—

வடக்கு : ஹிறோ எல்லை ஓர் பாகம் (பறாவ விவரிக்கக்கே கோறையிலுள்ள கெற்றேபாறாவ கிராமத்தின் எல்லை), காயிறக்கம், டெறாவ கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : டெறாவ கிராமத்தின் எல்லை ; தெற்கு : பம்பற மிறரோகம், கநே கிராமங்களின் எல்லைகள், அடிப்பாத்தையின ஓர் பாகமும் சேமிப்பும், (கநே கிராமத்தின் எல்லை), கநே கிராமத்தின் எல்லை ;

மேற்கு : ஹிறோ எல்லை ஓர் பாகம் (பறாவ விவரிக்கக்கே கோறையிலுள்ள கெற்றேபாறாவ கிராமத்தின் எல்லை)

இலங்கை அனைவக கிராமப்படம் இல 160

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
3	பொலொனேறென, ஹிதகறாவேமுகக்கலான, கடுறுகறாவேமுகக்கலான	17 3 8
6	ஹொறோ எல் (வாயக்கால்)	0 0 5
7	கோங்கறாவேமுகக்கலான (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 6
8	ஷே (ஷே)	0 3 8
9	றமபுகவெவ (குளமும் அணைக்கட்டும்)	4 3 39
10	—கிராமச்சங்க பாதையும் சேமிப்பும்	1 1 36
13	கோங்கறாவேமுகக்கலான, டெமற்றகறாவேமுகக்கலான	12 2 15
14	கோங்கறாவேமுகக்கலான (புகைரதப்பாதையுடன் சேமிப்பு)	1 1 25
15	கங்கொடாய, கொடவலவேமுகக்கலான, கீறியகறாவேமுகக்கலான	3 1 39
16	கங்கொடாய, கொடவலவேமுகக்கலான	12 3 13
17	—அடிப்பாத்தையும் சேமிப்பும்	0 1 8
18	கொடவலவெவேமுகக்கலான (அணைக்கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	0 0 6
19	கீறியகறாவேமுகக்கலான	0 1 30
20	ஷே	0 3 2
21	மிலக்கொட—அத்தனடுவாவ, கீறியகறாயாயே—அத்தனடுவாவ	1 2 27
22	மிலக்கொட எல் (அருவி) (வற்றிய)	0 0 25
23	மிலக்கொடாய, கொடவலவேமுகக்கலான, மிலக்கறாவேமுகக்கலான	37 1 39
24	மிலக்கறாவெவேமுகக்கலான (அணைக்கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	0 0 34
25	கோங்கறாகும்புற	1 0 0
26	—புகைரத பாதையும் சேமிப்பும்	4 2 18
27	ரொலாவெவ குளம் (ஓர் பாகம்)	0 2 2
28	சியம்பலகறாவேமுகக்கலான (புகைரத பாதையுடன் சேமிப்பு)	0 1 4
29	ஷே (ஷே)	0 1 18
30	—கிராமச்சங்க பாதையும் சேமிப்பும்	0 0 38
31	சியம்பலகறாவேமுகக்கலான	0 1 22
32	ரொலாவெவெ குளம் (ஓர் பாகம்) (அணைக்கட்டு)	30 3 35
33	—வண்டியப்பாதை	0 1 9
34	கோங்கறாவத்தை	0 0 21
38	திம்பம் (புற நிலம்)	3 1 1
40	—வாயக்கால்	0 0 25
41	டெமற்றகறாவேமுகக்கலான	0 3 26
42	டெமற்றகறாவத்த, சியம்பலகறாவத்த	1 3 22
43	சியம்பலகறாவேமுகக்கலான, மைலக்கறாவேமுகக்கலான	1 2 27
44	—அடிப்பாத்தையும் சேமிப்பும்	0 1 2
45	போகறாவேமுகக்கலான	0 2 1
49	ஹிறோ எல் (அருவி)	1 1 8
50	ஹிறோ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 1 16
52	கடுறுகறாகும்புறவத்த	0 3 5
53	கடுறுகறாகும்புறவேமுகக்கலான	2 3 25

காணித் துண்டு.	காணியின பெயர்	விசாலம் ஏ. ஞ. ப.
56	—வாயக்கால்	0 0 19
58	—அடிப்பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 0 26
71	ஹொடெரு ஏல (வாயக்கால்)	0 0 9
72	மிக்கறாறேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 3 34
73	கீறியகறாவத்த	0 0 5
74	கோங்கறாவத்த	0 0 31
76	ஹெ	0 0 33
77	ஹெ	0 1 32
78	ஹெ	0 2 12
79	ஹெ	1 0 8
80	கோங்கறாறேன	0 2 29
81	கொலொங்கறாவத்த	0 3 14
82	ஹெ	0 1 7
83	ஹெ	0 3 37
84	கொலொங்கறாறேன, கீறியகறாறேன	4 3 3
85	கொலொங்கறாவத்த	0 3 19
86	கீறியகறாவத்த	0 3 13
87	கோங்கறாறேன	1 2 34
88	கோங்கறாவத்த	0 1 30
89	ஹெ	0 1 0
90	ஹெ	1 0 16
92	ஹெ	0 2 4
93	ஹெ	0 1 2
95	—அடிப்பாதையும் சேமிப்பும்	0 0 9
96	ஹெ	0 0 10
மொத்தம்		181 1 26

குருநாகல் நி. உ. 39—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,945 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எய்வகருக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆஸ் (டிசெம்பர்) மாதம் 4 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆஸ் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

பிள்பு. ஏ. டி. ஏ. ஈ. எஸ். வளிகச்சேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கையகக் மேல் ஸ்தலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வண்டிஊறத்தவ கந்திஹே கொறணையச் சோந்த கடுந் கிராமத்திலுள்ள கீழ்க்காலும் காணித்தனடுகளை டுக்காளித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்பட்டைக்குள்ளிருக்கின்றன

வடக்கு ரெலாவ கிராமத்தின் எல்லை, அடிப்பாதையின் ஓர் பாகமும் சேமிப்பும், (ரெலாவ கிராமத்தின் எல்லை), ரெலாவ கிராமத்தின் எல்லை; கீழ்க்கு. பம்பற மிறேருகம், ஹிறோகடவல் கிராமங்களின் எல்லைகள்;

தெற்கு ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, ஹிறோகடவலிலிருந்து நனடெனிகமலுக்குச் செல்லும் அடிப்பாதையின் ஓர் பாகமும் சேமிப்பும், (ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை), ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, மேற்கு ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, ஹிறோகடவல் கிராமத்தின் எல்லை, (பஹல் விவ்டெக்கே கோறணையிலுள்ள கெறேரபாஹுவ கிராமத்தின் எல்லை)

இலங்கை அளவை கிராமப்படம் இல. 161.

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம் ஏ. ஞ. ப.
1	ஹிறோகடவல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 0 32
2	கோங்கறாறேன	0 2 21
3	ஹிறோகடவல் (அருவி)	0 0 36
4	கநேறேன, கொல்லனனேவிஹேன	3 0 14
5	கோங்கறாறேன	1 0 35
7	—வாயக்கால்	0 0 36
9	கநேயய	10 1 16
11	கீறியகறாறேன	0 3 29
12	—அடிப்பாதையும் சேமிப்பும்	0 0 21
14	கதுறுகறாருமடிஹேன	0 3 1
15	கீறியகறாவத்த	0 2 17
17	—அடிப்பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 0 26
29	ஹெ (ஹெ)	0 0 10
31	கோங்கறாறேன	0 3 13
33	ஹெ	0 2 27
34	அடிப்பாதையும் சேமிப்பும்	0 2 4
36	ஹெ	0 0 11
37	கோங்கறாவத்த	0 2 27
38	கோங்கறாவத்த (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 10
39	கோங்கறாறேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 34
40	கோங்கறாவத்த (ஹெ)	0 0 3
41	கநேவெல் (குளமும் அணைக்கட்டும்)	9 3 20
42	கொலொங்கறாறேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 37
43	கநேயய, கொலொங்கறாறேன, இம்புல்கலை ஹேன	33 2 10
44	—அடிப்பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 1 17
மொத்தம்		67 0 27

குருநாகல் நி. உ. 40—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,946 (குருநாகல்).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எய்வகருக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆஸ் (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 4 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆஸ் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

பிள்பு. ஏ. டி. ஏ. ஈ. எஸ். வளிகச்சேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கையகக் மேல் ஸ்தலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்ட்ரிக்ட், வன்னிஹற்பத்தவ கந்திஹ கோழையைச் சேர்ந்த கறம்பே கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்கட்டுகளளிற்ருக கிணற —

வடக்கு பெணுகல் கிராமத்தின் எல்லை ,

கீழ்க்கு அறுபாத்புரத்திலிருந்து குருநாகலுக்குச் செல்லும் புகைரதப் பாதையின் ஓர் பாகமும் சேமிப்பும், (கோங்கடவல் கிராமத்தின் எல்லை), கோங்கடவல் கிராமத்தின் எல்லை ,

தெற்கு . கோங்கடவல் கிராமத்தின் எல்லை ,

மேற்கு அறுபாத்புரத்திலிருந்து குருநாகலுக்குச் செல்லும் பிரதான வீதியின் ஓர் பாகமும் சேமிப்பும், (அம்பன்பொல கிராமத்தின் எல்லை)

இலங்கை அளவை கிராமப்படம் இல 3,175

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ ரூ. ப.
1	—பிரதான வீதியும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	2 0 9
2	நீறவெவகண்டிய (அணைக்கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	0 0 38
3	கறம்பேபுகைரத (குளம்) (பாவியாமல் விடப்பட்ட)	15 1 25
4	கறம்பேயாய (குளம்) (பாவியாமல் விடப்பட்ட)	79 1 7
5	கறம்பேவெவகண்டிய (அணைக்கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	0 1 34
6	கறம்பேயாய (புகைரதப்பாதையுடன் சேமிப்பு)	0 3 29
7	—புகைரதப்பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 3 15
மொத்தம்		99 0 37

குருநாகல் நி உ. 41—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,947 (குருநாகல்)

இதேநாட்டினத்திற்கும் அட்டவணையில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாணி மாதம் 4 ந்தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந்தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ. ஏ. டி. ஏ. ஈ. எஸ். வளிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்ட்ரிக்ட், வன்னிஹற்பத்தவ கந்திஹ கோழையைச் சேர்ந்த கோங்கடவல் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்கட்டுகளளிற்ருக கிணற —

வடக்கு . கறம்பே கிராமத்தின் எல்லை, புகைரதப் பாதையின் ஓர் பாகமும் சேமிப்பும், (கறம்பே-கிராமத்தின் எல்லை), பெணுகல், அமுனுகம் கிராமங்களின் எல்லைகள் .

கீழ்க்கு அமுனுகம் கிராமத்தின் எல்லை ,

தெற்கு அம்பன்பொலிலிருந்து அமுனுகமவுக்குச் செல்லும் கிராமச் சங்கப் பாதையின் ஓர் பாகம் (டிசுநே கிராமத்தின் எல்லை), டிசுநே, அம்பன்பொல கிராமங்களின் எல்லைகள் ,

மேற்கு குருநாகலிலிருந்து அறுபாத்புரத்துக்குச் செல்லும் பிரதான வீதியின் ஓர் பாகமும் சேமிப்பும், (அம்பன்பொல கிராமத்தின் எல்லை)

இலங்கை அளவை கிராமப்படம் இல. 3,176

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரூ ப
1	—புகைரதப்பாதையும்/சேமிப்பும் ..	5 0 6
1½	—புகைரதப் பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 3 15
2	கிவுலபிறறியே மறாக்கெல்	4 2 8
3	கொலொங்கலேறேன, கொலொங்கலையாய	84 3 1
4	டிவுலவெவகண்டிய (குளத்தின் அணைக்கட்டு) (பாவியாமல் விடப்பட்ட)	0 1 14
5	கொலொங்கலையாய (சுவக்காலை)	1 0 12
6	கொலொங்கலேறேன (புகைரதப் பாதையுடன் சேமிப்பு)	2 2 19
7	வெலெனேகொடாய, கறம்பேயாய (புகைரதப் பாதையுடன் சேமிப்பு)	3 0 27
8	வெலெனேகொடாய, கறம்பேயாய	75 2 17
9	—பிரதான வீதியும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	1 1 19
10	கோங்கடவல்வெவ (குளமும் அணைக்கட்டும்)	20 2 25
11	வெலெனேகொடாய (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 27
12	கொலொங்கலேறேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 24
14	கொலொங்கலேறேன	4 3 5
15	—கிராமச்சங்கப் பாதையும் சேமிப்பும்	0 2 26
16	—கிராமச்சங்கப் பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 1 30
17	கியமபலகஹாரேறேன	6 0 24
18	கொலொங்கலையாய (புகைரதப்பாதையும் சேமிப்பும்)	1 0 23
19	ஷே (புகைரதப் பாதையும் சேமிப்பும்)	0 1 6
20	வெலெனேகொடாய, கொலொங்கலையாய (புகைரதப் பாதையுடன் சேமிப்பு)	0 3 15
21	—கிராமச்சங்கப் பாதையும் சேமிப்பும்	0 1 13
22	அம்பகஹாரேறேன, அம்பகஹாரூலேறேன	4 2 0
23	அம்பன்பொலவெவ (குளம்) (ஓர் பாகம்)	6 1 0
மொத்தம்		226 2 36

குருநாகல் நி உ. 42—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,948 (குருநாகல்)

இதேநாட்டினத்திற்கும் அட்டவணையில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாணி மாதம் 4 ந்தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந்தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ. ஏ. டி. ஏ. ஈ. எஸ். வளிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட்டமேல் மாகாணம் குருநாகல் டிஸ்த்ரிக், வனவிறப்புத்தவ, கந்திஹே கோறையைச் சேர்ந்த கல்தெனவத்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்கட்டுகளினருக் கின்றன —

- வடக்கு அமுனுகம் கிராமத்தின் எல்லை ,
- கிழக்கு அமுனுகம் கிராமத்தின் எல்லை ,

நெற்கு அமன்பொலியிலிருந்து எஹெறுறுவெவவுகருச செலலும் சிறு நீதியின (டி. ஆ. சி) ஓர் பாகமும் சேமிப்பும், (கடஹெறகம் கிராமத்தின் எல்லை) ,

மேற்கு அமன்பொலியிலிருந்து அமுனுகமவுகருச செலலும் கிராமச் சங்கப் பாதையின் ஓர் பாகமும் சேமிப்பும், (டி.கநே கிராமத்தின் எல்லை).

இலங்கை அளவை கிராமப்படம் இல. 3,177.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	—கிராமச்சங்கப் பாதையும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 3 3
2	பாலுக்கறாகெலே	19 2 0
3	—கிராமச்சங்க அடிப்பாதையும் சேமிப்பும்	0 2 7
5	கல்தெனவத்தேஹேன	16 0 7
6	கல்தெனவெவேகண்டிய (அணைக்கட்டு) (பாவிமாமல் விடப்பட)	0 0 30
8	மெடிய எல் (அருவி)	0 0 8
9	கல்தெனவெலே எல் (நீர்ப்பாயச்சம வாயக்கால்)	0 1 37
11	மெடிய எல் (அருவி)	0 2 3
12	கல்தெனவத்தே அடனடுவாவ	14 3 16
13	—சிறு பாதையும் (டி. ஆ. சி) சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	1 2 37
மொத்தம்		53 2 28

குருநாகல் நி. உ. 43—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவிக்கல்
நி. 2,949 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாணி மாதம் 4 ந்தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்கரிய காணியென்று வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செயலேண்டியுள்ள செயலு முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 23 ந்தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

டபிள்யூ. ஏ. டி. ஏ. ஈ. எஸ் வளிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

குருநாகல்.நி. உ. 44—1953

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் கூறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(டி) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செந்நிலம்மென் றெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா றெஜஸர்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியறித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமெலப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் கொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட்டமேல் மாகாணம், குருநாகல் டிஸ்த்ரிக், வனவிறப்புத்தவச் சேர்ந்த கல்தெனவத்த கோறையிலுள்ள கிவுலேகம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்கட்டுகளினருக் கின்றன. —

வடக்கு அமன்பொல கிராமத்தின் எல்லை ;

கிழக்கு. அனூராதபுரத்திலிருந்து குருநாகல் செலலும் பிரதான ரேட்டின (பி டபிள்யூ. டி) ஓர் பாகமும் சேமிப்பும், (கொனமடித்த—உடன்கால் கிராமங்களின் எல்லைகள்) ;

தெற்கு உடன்கால் கிராமத்தின் எல்லை, ஹிடோ எலியின் ஓர் பாகம் (குக்குலேவ கிராமத்தின் எல்லை) ,

மேற்கு. ஹிடோ எலியின் ஓர் பாகம் (குக்குலேவ கிராமத்தின் எல்லை), தனிசிடாவயிலிருந்து அமன்பொல செலலும் சிறு ரேட்டின (டி. ஆர். சி.) ஓர் பாகமும் சேமிப்பும் (குக்குலேவ—அமன்பொல கிராமங்களின் எல்லைகள்)

இலங்கையளவை கிராமப்படம் இல. 3,178.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	சிறு ரேட்டின (டி. ஆர். சி.) சேமிப்பும், பாலத்தின் ஓர் பாகமும் (அரைவாசி விசாலம்)	0 2 11
2	பஹலக்கஹருமபுரேபிலலேவ, கிவுலேகமஹேன, கல்வலஹேன, பஹலஹேன, இஹலக்கஹருமபுரேபிலலேவ, வேவலஹேன, இஹலக்கஹேன, கோனகஹேன	88 1 2
3	பிரதான ரேட்டின (பி டபிள்யூ டி.) சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	1 1 1
4	கிவுலேகமவேவ (குளமும் அணைக்கட்டும்)	6 3 3
5	பஹலஹேன, புலலபிட்டியேஹேன (அணைக்கட்டின சேமிப்பு)	1 1 35
7	புலலபிட்டியேஹேன	7 3 39
8	ஹோரொவ எல் (வாயக்கால்)	0 0 14
9	வெவபாவுலஹேன அல்லது கொடகிறிலலகஹேன	2 0 25
11	ஹிடோ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 3 25
மொத்தம்		109 1 35

குருநாகல்.நி. உ. 44—1953

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினையடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தாற் பிரகடனம் செய்கிறேன்

புதுசுபண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல LH 928/J/AL/1617.

கொழும்பு

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) ஐப்பசி 29 ந் உ

காணியின் விபரம்

கந்தத்துறைப் பகுதியிலுள்ள பலத்தன கோறனை கீழ்க்கிண்கும், கித்தனகொட என்னும் கிராமத்திலிருக்கும் 0 ஏ. 3 மு. 13 பே.

அளவில் விசாலமுள்ள நாலு துண்டு நெற் காணியும், ஒவித்தக் காணியும் இவை எல்லைகள் பிலவருமாறு :—

வடக்கு : கித்தனகொடை லவுரேளில் எப்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் காணி.

கிழக்கு : கித்தனகொடை டபிள்யூ டி அல்போகாமியினுடைய நெல் வயல்கள்

தெற்கு : டொல்

மேற்கு : கீற்றிமுல்லை அணைக்கட்டு, வரம்பு, உரிமை கோருவார்கள்:—

(1) எச். டி. லீவேரில் ஆபிரகாம், கித்தனகொடை, அகலவத்தை,

(2) எச். பியதாச் விஜேசேன, கித்தனகொடை, அகலவத்தை.

(3) எச். டி குருநாமி, கித்தனகொடை, அகலவத்தை.

(4) எச். டி யசோஹாமி, பள்ளிகொட, மத்துகம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைப் 18 ந் உ.

மாசாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LP 6559
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/416/53

காணியின விபரம்

காலி-டிஸ்திரிக்கில் கங்கப்பொட பத்துவில் அஷுத்தா யமகொட பறல என்னும் கிராம அழகாரியின பகுதியின மாபலகம் என்னும் கிராமத்தில் டலகலவல எஸ்டேட்டில் 3 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கும-மேற்கும் அதே காணியில் மீதியுள்ளவை
கீழ்க்கு : மூலானகொடல்வாவும, மஹல துருவவும,
தெற்கு பீ டபிளவு ம பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (செப்டம்பர்) ஐப்பசிப் 29 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LB 2200.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/454/53

காணியின விபரம்

மாததறைப் பிரிவு, கந்தெப்பொட பத்துவில், தென்கம் கீழ்க்கில், கந்தெவத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய இரண்டு ஏக்கர் நிலம் எல்லைகள் :—

வடக்கில் . உடதெனிய,
கீழ்க்கில் . அதே காணி,
தெற்கில் . காலந்தவத்த,
மேற்கில் . கலகாவதெனிய.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (செப்டம்பர்) ஐப்பசிப் 24 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LB 1753.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J/1007

காணியின விபரம்.

மாததறைப் பிரிவு கங்கப்பொட பத்துவையில், கிதலகம் மேற்கில் ஆரம்பப்பட இலக்கம் A 1,293 ல அளந்தெடுக்கப்பட்ட 1, 2, 3, 4 இன்னும் 5 ம துண்டுகளைய மிரிஸலவத்த அல்லது பாளுவத்த, மிரிஸலவத்த இன்னும் தூளிகே கொற்றுவ என்ற காணிகளிலிருந்து 1 ஏ. 3 ரூ. 13-2 ப. நிலம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைப் 13 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LB 2208
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LG/535/53

காணியின விபரம்

மாததறைப் பிரிவு, கங்கப்பொட பத்துவையில், ஹெட்டியவல என்ற கிராமத்தில் பனகலவலதெனிய என்ற காணியிலிருந்து ஐந்து போச்சல நிலம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் கிரிந்த—கராதொட கிராமச்சங்கத் தெரு,
கீழ்க்கில் . வெவலியத்த,
தெற்கில் பரணவத்தவும், கற்கலவத்தையும்,
மேற்கில் . பகமீகலுடெனிய

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

எல் எவ. அமரசிவலம்,
நிரந்தரக் காரியதரிசி

இல LH 1048/J/TW/304/53.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிப் 6 ந் உ.

காணியின விபரம்

கந்ததறைப் பகுதியிலுள்ள, நாத்துப்பானு என்னும் கிராமத்திலிருக்கும் ஒரு றூட அளவில் விசாலமுள்ள நாத்துப்பானு எல்லை, நெப்பொட குறாப் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு. இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு . இதே காணியின் எஞ்சிய பகுதிகள்,
கீழ்க்கு . னு
தெற்கு . னு
மேற்கு : . னு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம் ஆண்டு (நொவம்பர்) காததிகைப் 11 ந் உ.

மாசாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 4717.
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LG/243/53

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், உட பலாதத பகுதி, புப்புரெஸ்விலிருக்கும் டெல்டா தோட்டம் எனப்படும் காணியிலிருந்து சுமார் 1 ஏ. 2 ரூ. 0 ப. விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கும கீழ்க்கும் டெல்டா தோட்டத்தினுடைய பத்தனவின் மிகுதி பாகங்கள்,
தெற்கு : புப்புரெஸ்—வடவன, ஸ்டெல்லன்பேர்க் வண்டிப்பாதை,
மேற்கு : புப்புரெஸ் குருப்பின் எல்லை.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புகழிப்படை புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம 12 ம (நவம்பர்) காததிகை 11 ந் உ.

மாசாண ஏசுண்டின இலக்கம் LA 955

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்.
J/LLD/379/53 (V8)

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், வலிகாமம் வடக்கு, தெல்லிப்பளை வட மேற்கு கிராமத்தில் உள்ளதும் உத்தேச விசாலம் 108 பரப்புக் கொண்டதும் பின்வரும் எல்லைக்குட்பட்டதுமான இந்நீண்டி எனப்படும் காணி முழுவதும் —

வடக்கு சதுரங்கை ஒழுங்கை,
கிழக்கு திருமதி. ரீ துரைசாமிக்கும் மறுபேருக்கும் உரிய ஆதனம்,
தெற்கு திரு எஸ் பிலிப்புக்கும் மறுபேருக்கும் உரிய ஆதனம்
மேற்கு இந்நீண்டி ஒழுங்கை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகழிப்படை புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம 12 ம (நவம்பர்) 17 ந் உ

மாசாண ஏசுண்டின இலக்கம் LA 1030

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்.
J/32/53

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், பச்சிலைப்பள்ளி-கரைச்சி காரியாலயத்தின் பிரிவு, புலோப்பளை கிராமத் தலைமைக்காரணின் பிரிவு, பெரியபளை கிராமத்தில் உள்ளதும், இன்னும் மறைகாடு எனப்படும் காணியில் கீழ்க்காணும் எல்லைக்குட்பட்டதும் உத்தேச விசாலம் 1 1/2 ஏக்கர் கொண்டதுமான ஒரு பகுதிகாணி —

வடக்கு ஒழுங்கை,
கிழக்கு பாட்சாலைக் காணியும் பி எஸ் ஐயாததாரையின் உரிமைக் காரருக்குரிய காணியும்,

தெற்கு : யாழ்ப்பாணம்-கண்டி ரோடும் பி எஸ். ஐயாததாரையின் உரிமைக்காரருக்குரிய காணியும்,
மேற்கு பச்சிலைப்பள்ளி-கரைச்சிப் பகுதிக் காரியாலயத்தின் கந்தோரும் விடுதியும் கட்டெடுபட்ட காணி அதாவது பிரதமபட இலக்கம் A 1,799 ல் உள்ள 1 ம, 2 ம துண்டுகள்

MA/AC/4207/52

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டம்
5 ம பிரிவினமே பிரதிக்கீழை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகழி வண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம பிரிவினமே பின்விவரிக்கப்பட்ட காணியை ஓர் பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருப்பதால் இச்சட்டப் பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்பட்டு மென்று இத்தால் பிரதிக்கீழை செய்கின்றேன் —

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மானிகா வத்தைப் பகுதி சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 54 உள்ளதும் விசாலம் ஏறக்குறைய 80 ரூ0 ப01 49 ம பின்னாறுக்கப்பட்ட எல்லைமுள்ள காணியின் பகுதி —

வடக்கு சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 652, 64, 60 உள்ள காணி,
கிழக்கு சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 654 உள்ள காணி,
தெற்கு சென்ற அந்தோனீஸ் வீதி 654 உள்ள காணியின் பகுதி,
மேற்கு இந்நீண்டி காணியின் மறு பகுதி.

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மானிகா வத்தைப் பகுதி சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 80, 52, 54, 60 ம மொத்த விசாலம் ஏறக்குறைய 80 ரூ0 ப11 32 ம கீழ்க்குறிக்கப்பட்ட எல்லைமுள்ள காணியின் பகுதிகள் —

வடக்கு சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 650 உள்ள காணியின் பகுதி,
கிழக்கு சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 660 உள்ள காணியின் பகுதி,
தெற்கு டெமெட்டக்கொடை வீதி வரிப்பண இலக்கம் 6459, 471 உள்ள காணி,
மேற்கு சென்ற அந்தோனீஸ் வீதி 50, 52, 54 உள்ள காணிகளின் பகுதிகள்

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மானிகா வத்தைப் பகுதி டெமெட்டக்கொடை வீதி வரிப்பண இலக்கம் 459, 471 ம விசாலம் ஏறக்குறைய 80 ரூ0. ப20 28 ம கீழ்க்குறிக்கப்பட்ட எல்லைமுள்ள காணி —

வடக்கு சென்ற அந்தோனீஸ் வீதி வரிப்பண இலக்கம் 54, 60 முள்ள காணி,
கிழக்கு டெமெட்டக்கொடை வீதி வரிப்பண இலக்கம் 471, உள்ள காணியின் பகுதி,
தெற்கு டெமெட்டக்கொடை வீதி,
மேற்கு டெமெட்டக்கொடை வீதி வரிப்பண இலக்கம் 459 உள்ள காணியின் பகுதி

பி பி புலங்குலம்,

குறி இல J/LG/389/53 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம 12 ம (நவம்பர்) 30 ந் உ.

குறிப்பு இல Q 3874/J/AL/943

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்.	ஆரம்பப்பட்ட இல. A 3,496	கிராமம்—கங்கொடவில்ல (பகுதி)	விசாலம்.
		விபரம்	உரித்தாளரின் பெயர்	ஏ ரு ப
2	எலகண்டிய	பகுதி வளவு	முடிக்குரியதும், கங்கொடவில்லிலிருக்கும் ரீ உ. பஸ்தியான எனபவரால்	0 0 0 1
3	ஷெ	ஷெ	சேர்த்தெடுக்கப்பட்ட பூமியும் கொங்கொடவில்ல ரீ உ. பஸ்தியான	0 0 0 4
4	மணில்குமபுற	நெல் வயலும் பகுதி கட்டும	கங்கொடவில்ல, எம். டொன திடோரிஸ்.	0 0 2 6
5	ஷெ	ஷெ	பெளளவத்தை, பாமமங்கடை, ஸ்ரீமதி உ. ஆர் உ. அபயனாகய	0 0 1 8
6	எலகண்டிய	பகுதி வளவும் பகுதி கட்டும	முடிக்குரியதும், கெஸ்பேவா ரோட, கங்கொடவில்ல எஸ். உ. மெனசி நோனூ வால் சேர்த்தெடுக்கப்பட்ட பூமியும்	0 0 0 5
7	ஷெ	வளவு, தென்னமரம்	கங்கொடவில்ல எஸ் உ. மெனசி நோனூ	0 0 0 5
8	ஷெ	ஒரு பகுதி வளவு	முடிக்குரியதும், கங்கொடவில்ல, எஸ் உ. மெனசி நோனூவால் சேர்த்தெடுக்கப்பட்ட பூமியும்	0 0 0 2
9	ஷெ	வளவு, மாமரம் 1 ம, கழும மரம் 1 ம	ஷெ	0 0 4 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் மாதம் 28 ந்த திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் மாதம் 13 ந்த திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 28 ந்த உ.

எ. செயின் வீ விஜயமான்,
உதவி அரசாட்சி ஏசனேடு

இல Q 3663 A/J/HLG/307

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல. A. 2,638 கிராமம்—குரூன், கறறுரையக.

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 கொங்குறுவத்த	ஒரு தொண்டையம், ஒரு நெடுநூம் உள்ள பி டொன் மரிய ரேசலின், எனயென் அவி பா தென்னந் தோட்டம்	ஆந்து, என மயகோ பாந்து, என வினசலட ஹென்றி, என பீறரா பாந்து இவர்கள் எல்லா ரும் குரூன், கறறுரையகவிலிருப்பவர்கள்	0 0 2 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 1 ந்த தேதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் மாதம் 16 ந்த திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச் மாதம் 19 ந்த திகதி இலங்கை அரசாங்கக் "கச்சேரி" லில் இல 10,476 ல் இலங்கை காணிகளைப்பற்றி பிரகடிக்கப்பட்ட அறிக்கை இத்தால் சந்தர்ப்ப செயப்பட்டுள்ளன

கொழும்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 28 ந்த உ.

எ. செயின் வீ விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனேடு

Q 4480 J/TW/2819

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல. A 3,538 கிராமம்—பியகம்

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 கஹறகஹேலிற்ற	தொட்டமும், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதிகளும், கல்லால் கட்டப்பட்டுள்ள சுவரும் ஓடால் வேயப்பட்ட துடி, நிரந்தரமற்ற ஒரு கொட்டிலும்	நன்முகக்கேவலகே சலமன் பொன்னு, நன்முகக்கேவலகே மத்தவாந்து	0 0 5-8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 1 ந்த திகதி 3 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் மாதம் 16 ந்த திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 28 ந்த உ.

எ. செயின் வீ விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனேடு

குறிப்பு இல Q 3890 J/HLG/989

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல. A 2,641. கிராமம்—அவிசாவெல்ல (பகுதி)

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
3 கொங்குறுமுகலான வத்த 'வரி வளவு, டிஸ்திரிக் மெடிகல் ஓவரிசரின் வீட்டின் மதிப்பு பகுதி இலக்கம் 20/2, வட்டாரம் 5	பகுதியும், நிரந்தரக் கராஜின் ஒரு பகுதியும்	எ. சி. விஜய சிவஹ, அவிசாவெல்ல	0 0 3 9
4 கொங்குறுமுகலான வத்த 'வரி வளவு, டிஸ்திரிக் மெடிகல் ஓவரிசரின் வீட்டின் மதிப்பு பகுதி இலக்கங்கள் 20/3 ம், 20/4 ம், வட்டாரம் 5	பகுதியும், டிஸ்திரிக் இன்ஸ்பெக்டர் ரெலிக்ரூப கந்தோரும், ஸ்ட்ரெஞ்சும், 1 2 வர்டு 2 கருமரவ களும், 2 5 வர்டு 2 தென்னமரங்களும்	பி. சி. விஜய சிவஹ	0 0 3 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 1 ந்த திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் மாதம் 16 ந்த திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 17 ந்த திகதி இந்தத் துண்டை காணிகளைப்பற்றி இலங்கை அரசாங்கக் "கச்சேரி" இல் 10,551 ல் பிரகடிக்கப்பட்ட அறிக்கை இத்தால் சந்தர்ப்ப செயப்பட்டுள்ளது.

கொழும்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 28 ந்த உ.

எ. செயின் வீ விஜயமான்,
உதவி அரசாட்சி ஏசனேடு

Q 4322/3/II/2416.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குணம்	காணியின் பெயர்	பிரதமபட இல A 3,329 கிராமம்—வெலிக்கட படுகுடி	விசாலம்	
	பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	
1	சரசி ஒழுங்கையிலிருக்கும் வரி மதிப்பு இல 70 கொண்ட வளவு, காசில் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 112 ன பகுதி	தோட்டமும் கல்லால் சுடப்படும் ஓடால் வேயப்படும் உள்ள கட்டடத்தின் பகுதி யும், 23 ஜலையால் வேயப்படவேண்டிய பகுதி களும் ஒரு முட கம்பி உயிர் வேலியும்	சீ. எம் எஸ் ருடல் ஜோசி ஜனனல் விபிடெட், ஜாயெஸ் கட்டிடம், ஸரே பிளஸ் தெரு, கொழும்பு 2	0 2 36-12

2 சரசி ஒழுங்கை ரேட்டர் ஷே யும் முடிக்குரியதும் 0 0 0 40

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால்மாமா 1953 ம இல (பெருவரி) மாசி மாதம் 3 ந திகதி 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்கையின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இல (ஜனவரி) மாதம் 19 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,

எ. செமின வீ விஜயமான்,

1953 ம இல (நவம்பர்) காததிகை 28 ந உ.

மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசண்டே.

கட்டுகூறவேண்டி பள்ளிக்கூடத்திற்கு ரேட்டர் அமைப்பதற்காக என்னும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமபட இல A 1 996, கொட்டகெரு எனனும் கிராமம், இடக்கொட்பத்த, பஸ்துன கோறன் மேற்கு

குணம்	காணியின் பெயர்	விபரம்	விசாலம்
1	கட்டுக்குருந்துகொடலந்தா	30 வயதுள்ள 3 நப்பா மரங்களும், 40 வயதுள்ள 2 தென்கை மரங்களும், கொண்ட ஒரு தோட்டம் இவையெல்லாம் ஸ்ரீமதி எச் ஏ முனிசிங், எச் ஏ முனிசிங் என்பவரின் உரித்தானதாகும், அதாவது யொகான் அடலின் விஜேசிங்க கன்னகரா முனிசிங், நலினி சுவாமி முனிசிங், சீகதா கேறறுடே முனிசிங், பலித்தா சந்தன்றறு முனிசிங், கொட அடலின் சந்திரிகா முனிசிங் (கமனேஸ்) (அடமினிஸ்த்ரேறிகல் ஸ்ரீமதி எச் ஏ முனிசிங், கருகூறாஹேன்), கொட டேவிட் விஜேசிங் குணரத்தன் அபபுத்தாமி, குலினகே கொட பாலில் ரெட்டிற்கு குமாரகனகானகே பாலினி என்பவர்களுக்குரியது, இவர்கள் எல்லோரும் கட்டுகூறாஹேனவைச் சேர்ந்தவர்கள்	0 0 5 8

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் 5 ம பிரிவின (2)3 ம அதிகாரம் ஏற்பாடுகளின் பிரகாரம் தோசிபுதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி ஆட்சி மந்திராலோசனைச்சபை எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தால் கொண்டு பிரதித்தமய விளம்பரஞ் செய்கின்றேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியக்காரரால்மாமா 1954 ம இல (ஜனவரி) மாதம் 4 ந தேதியிலன்று பிற்பகல் 2 மணிக்கு கருத்தறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடன்கையினது தன்மையையும் அவ்வுடன்கைகளுக்காய் தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கருத்தறைக் கச்சேரி,

எ. T கோகனி மொறகொட,

1953 ம இல (நவம்பர்) காததிகை 24 ந உ.

உதவி அரசாட்சி ஏசண்டே.

இலக்கம். LD 4634

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடும்பர, உட்சியப்பத்து தெற்கு, மீயன்பாஹ கிராமத்தில் 0எ 3று 33-9ப விசாலமுள்ள இடம்புகாஹுபிட்டய, பலனியாண்டுகேவத்த, வெண்டறுஎல்வெதும்மவலுத்த எனப்படும் எல்லா நிலப்பகுதிகள் பிரதமபட்டம் A 2099 ல் துண்டுகள் 1, 2, 3, 4 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது இத்தால் விபரங்கள் பின்வருமாறு —

குணம்	காணியின் பெயர்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	இடம்புகாஹுபிட்டய	உடும்பத்த, எடன குறுவ தோட்டத்திலிருக்கும் எல். பெரியசாமி	0 1 2-5
2	பலனியாண்டுகேவத்த	உடும்பத்த, ரெட்டியகம் மீயன்பாஹுவிலிருக்கும் வி பழனியாண்டி	0 2 9-1
3	இடம்புகாஹுபிட்டய	உடும்பத்த, ரெட்டியகம், மீயன்பாஹுவிலிருக்கும் ஜி. ஜி ரம்பா	0 0 12-2
4	வெண்டறுஎல்வெதும்மவலுத்த	டி	0 0 10-1
மொத்தம்			0 3 33-9

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால்மாமா 1954 ம இல (ஜனவரி) மாதம் 19 ந தேதி முற்பகல் 11 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்கையின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம இல (ஜனவரி) மாதம் 12 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கோரிக்கைகளை எழுத்துமூலம் அறிவிக்கத் தவறுதல் விசாரணையின்போது தமது உரிமைகளை எடுத்துரைக்கவோ அல்லது அவர்களின் கோரிக்கைகளை கவனித்து எடுப்பதற்கோ தகுதியற்றதாகுகின்றது

கண்டி கச்சேரி,

ரேன் ரைட்,

1953 ம இல (நவம்பர்) காததிகை 27 ந உ.

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டே.

இது சம்பந்தமான எல்லா கடிதங்களிலும் இவ்விடங்களினைக் குறிப்பிடுக J/ந/2298-LD 1161

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கோனேகெதரவத்த (A 2,046 இலக்க ஆரம்பப் படத்தில் 1-7 இலக்க ஊணுகள்)

விசாலம் ஏக்கர் 1, றூட 2, போச்சல 11

இருப்பு மதநிய மாசாணம், றுவரெலியா டிஸ்ட்ரிக்ட், உடறேலா ஹெட்ட பி. கா அ யின் பிரிவு, மதநூரட கோறனை, உண கொலலை கிராமத் தலைமைக்காரண பகுதி, வியனலெல பஹாலக கிராமம்

விபரம் A 2,046 இலக்க ஆரம்பப்படத்தில் 1-7 இலக்க ஊணுகள்— தேரோட, எலுமிச்சை, மாதுனை, மா, கிதனா, பலா, தெனனை, மரக்கறி வகை, தற்காலீக்க கட்டிடங்கள் இரண்டு, ஆநியன கொண்ட தோட்டம்

உரித்தாளர்

துண்டு 1 கருகெதர பியதிலை தேரோ, வியனலெல, முனவத்த

துண்டு 2 யகமெதிலேகெதர லொக்கு முததுவா, வியனலெல முனவத்த.

துண்டு 3 ரத்தடிஹிகெடியு கெதர சிங்கோ நயிதே, வியனலெல, முனவத்த

துண்டுகள் 4-5 ராஜா சிலபா ஆராசிகே மலஹாமி, வியனலெல, முனவத்த

துண்டு 6 எகொடகெதர சொபானு, எகொடகெதர கறு, எகொடகெதர உசுலா, வியனலெல, முனவத்த

துண்டு 7 ராஜா சிலபா ஆராசிகே டிங்கிரி அபு, வியனலெல, முனவத்த

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம ஆண்டு மாசி மாதம் 6 ந தேதி காலே 10 மணிக்கு மதநூரட சாருயிற பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்குள்ள உடநதைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு மாதம் 30 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி. ஜே சேரசிஹெ, டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி ஈசண்டு.

றுவரெலியாக் கச்சேரி,

1953 ம நூவம்பர் 24 ந உ.

இதையிடடுக கடிதம் வரையோ இது குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும் கு. இ. LD 7368

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	இணை இல 2 இறுதிக கிராமப்பட இல 306 கிராமம்—டெடுவலி விபரம்	விசாலம்
210	துவறேன	கல்லல்கூட மொன்று, ஒரு நிரந்தரக் கட்டிடம், ஒரு லீ அதத்தத்து, நகுலுக்குமல கிராம வாசி தற்காலீக்க கட்டிடம், மரக்கறிச் செடிகளடங்கிய களால் கட்டிடங்கள் கட்டப்பெற்றன தோட்டம்	1 3 23 1

மொத்தம் 1 3 23 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம நூ (பெருவரி) மாசி மாதம் 17 ந திகதி பிற்பகல் 3 30 மணிக்கு பெலியத்த சோகயூட பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்குள்ள உடநதைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம நூ (பெருவரி) மாசி மாதம் 10 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதனைக் குறிக்கும் சகல சாதனங்களையும் விசாரணை நாளன்று என பாவைக்குக் கொண்டு வரல வேண்டும் குறித்த திகதியன்றே அல்லது அதற்கு முன்போ, உரிமைகளை எனக்கு அறிவிக்காவிடில், விசாரணை நாளன்று அவ்வுரிமைகளைக்கொரு அருகதையற்றவர்களாவாக்கள

அமபாந்தோட்டைக் கச்சேரி,

1953 ம நூ (நவம்பர்) கார்த்திகை 13 ந உ

டீ. ஜே. எவ. டீ. வியனகே கூட்டு உதவி அரசாட்சி ஈசண்டு

இதையிடடுக கடிதம் வரையோ இது குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும் கு. இ. LD 7362

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — தேனகம குளம் திருத்தற்கு வேண்டப்படும் நிலம்.

துண்டு	காணியின் பெயர்	இணை இல 1, இறுதிக கிராமப்பட இல 281 கிராமம்—பெடிகம் விபரம்	விசாலம்
337	கியுல்தெனிய	நெலடியல் விலாதகமகெ டொன அன்தியால் அபுஹாமி, தேனகம்	0 0 4-9

மொத்தம் 0 0 4 9

துண்டு	காணியின் பெயர்	இணை இல 1, இறுதிக கிராமப்பட இல 290 கிராமம்—நலகம் விபரம்	விசாலம்
526	கியுல்தெனிய	நெலடியல் டபிளயு ஹீ டொன அன்றியால் அபுஹாமி, தெனகம்	0 3 2 50
527	ஷு	குளம் ஷு	0 0 35 87

மொத்தம் 0 3 38 37

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம நூ (பெருவரி) மாசி மாதம் 17 ந திகதி பிற்பகல் 2.30 மணிக்கு தங்காலே சோகயூட பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்குள்ள உடநதைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம நூ (பெருவரி) மாசி மாதம் 10 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இதனைக் குறிக்கும் சகல சாதனங்களையும் விசாரணை நாளன்று என பாவைக்குக் கொண்டு வரல வேண்டும் குறித்த திகதியன்றே அல்லது அதற்கு முன்போ உரிமைகளை எனக்கு அறிவிக்காவிடில், விசாரணை நாளன்று அவ்வுரிமைகளைக் கொடுவதற்கு அருகதையற்றவர்களாவாக்கள

அமபாந்தோட்டைக் கச்சேரி,

1953 ம நூ (நவம்பர்) கார்த்திகை 13 ந உ

டீ. ஜே. எவ. டீ. வியனகே பகுதிக கூட்டு உதவி அரசாட்சி அறிப்பா.

LA 3364/J/LLD/2319

1950 ම ජූනිය 9 ම ඉலක කාණි ඉදිකරන සඳහා 7 ම පිරිවිනිපයාන අවිච්ඡිතව

ඉහත පරිච්ඡේදයේ දේශපාලනික වෙනස්කම් කාර්යය සඳහා පැවැත්වූ කොමිෂන් වර්ගයකින් විමර්ශනය කළ පසු 1950 ම ජූනිය 9 ම ඉලක කාණි ඉදිකරන සඳහා 7 ම පිරිවිනි (1) ම උපවිනිපයාන පිරිසරාම නව ඉදිකරන අවිච්ඡිතව

ඉදිකරන සඳහා විවෘතව පවතින ප්ලාන් —

නැමුණු කාණියේ පෙර	මුරපටුනේ මුළු A 1,268 ඒකකයන්—මුළුමනින්ම ඉහත සමස්තයෙන්ම	විස්තරය	විස්තරය
1	මුළුමනින්ම 15 වර්ග 7 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන	ඉහත සමස්තයෙන්ම 15 වර්ග 7 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන	0 0 32
2	මුළුමනින්ම 15 වර්ග 20 ටෙන්සන් මාර්ස්, ජේ. ඩී. චිකරා, මුළුමන	ඉහත සමස්තයෙන්ම 15 වර්ග 20 ටෙන්සන් මාර්ස්, ජේ. ඩී. චිකරා, මුළුමන	0 1 16 2
3	මුළුමනින්ම 25 වර්ග 9 ටෙන්සන් මාර්ස් ජේ ආර්. මාර්ස්, මුළුමන	ඉහත සමස්තයෙන්ම 25 වර්ග 9 ටෙන්සන් මාර්ස් ජේ ආර්. මාර්ස්, මුළුමන	0 3 16
4	මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන	ඉහත සමස්තයෙන්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන	0 0 32
5	මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන	ඉහත සමස්තයෙන්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන	0 0 32
මොස්තම			2 3 5 5

මෙහිදී සඳහන් කර ඇති ඉදිකරන සඳහා 7 ම පිරිවිනි (1) ම උපවිනිපයාන පිරිසරාම නව ඉදිකරන අවිච්ඡිතව 1953 ම ජූනිය 9 ම ඉලක කාණි ඉදිකරන සඳහා 7 ම පිරිවිනි (1) ම උපවිනිපයාන පිරිසරාම නව ඉදිකරන අවිච්ඡිතව

මුළුමනින්ම 15 වර්ග 7 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන

මුළුමනින්ම 15 වර්ග 20 ටෙන්සන් මාර්ස්, ජේ. ඩී. චිකරා, මුළුමන

මුළුමනින්ම 25 වර්ග 9 ටෙන්සන් මාර්ස් ජේ ආර්. මාර්ස්, මුළුමන

මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන

මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන

මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන

මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන

මුළුමනින්ම 15 වර්ග 32 ටෙන්සන් මාර්ස් ජේ රාමසාමි, මුළුමන

கலிடமிருந்து சான்றுரைப்பதிரங்களை வாங்கி அனுப்புதல் வேண்டும். வருமானவரிப் புள்ளி விபரக் கணக்கோ அல்லது மேற்குறித்தவண்ணம் பிரிவுக் காரியாதிக்காரிகளின் சான்றுரைப்பதிரங்களை அனுப்பத் தவறுவோரின் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா

8. விண்ணப்பக்காரரின் அல்லது அவரின் மனைவியின் அல்லது இருவரினதும் பேரினாள் காணிகளின் விபரங்களும் அவற்றின் விஸ்தீரணம், இருக்கும் இடம், பெறுமதி ஆகியனவும்,
9. காணிப்பங்கீட்டில் செலவு செய்வதற்கு விண்ணப்பக்காரரிடமுள்ள பணம் இதைக் குறிக்கும் ஓர் வங்கியறிக்கையோ அல்லது விண்ணப்பக்காரரின் பண இருப்பைக் குறிக்கும் பிற அத்தாட்சிகளோ விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
10. விவசாய அறிவும் அனுப்பவும்.
11. விண்ணப்பக்காரரின் அறிவிக்க விருமபும மறறும் தகமைகள்

5. தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பக்காரரின் 5 ஏக்கர் மேடே நிலமும் 10 ஏக்கர் வயல் நிலமும் கொண்ட ஓர் காணிப் பங்கீடு பெறுவார். காணிப் பங்கீடு ஒப்படைக்கப்பட்ட 2 வருடங்களுக்குள் மேடே நிலத்தில் நிரந்தர பயிரேற்றம் செய்ய வேண்டும் காணி ஒப்படைக்கப்பட்ட 3 வருடங்களுக்குள் மேடே நிலத்தில் வடமாகாண அதிபரின் அங்கீகாரம் பெற்ற படத்துக் கமைய ஓர் வீடும் கட்டப்பட வேண்டும்.

6. காணி பங்கீடு செய்த 3 வருட காலத்துக்குள் விண்ணப்பக்காரரின் தனக்கு ஒப்படைக்கப்பட்ட மேடே நிலத்தில் குடியேற வேண்டும்

7. வயற்காணி ஒப்படைக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் திருத்திப் பண்படுத்தி நெற்செய்கைக்குத்தக்கச் செய்ய வேண்டும்

8. தெரிவு செய்யப்பட்ட காணிப் பங்கீடுக்காரரின் காணி ஒப்படைக்கப்பட்ட மூன்றாவது வருடத்திலிருந்து நீர்ப்பாசன வரியும் ஒரு ஏக்கருக்குப் பத்து ரூபா வீதம் வருடாந்தக் கட்டணமும் கட்ட வேண்டியவராவார்

9. தெரிவு செய்யப்பட்ட காணிப் பங்கீடுக்காரரின் குறித்த குடியேற்றத் திட்டத்தின் அபிவிருத்திக்காக நிறுவப்படும் கூட்டுறவு உணவு உற்பத்தி விற்பனைச் சங்கத்தில் ஓர் அங்கத்தவனாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளவும் வேண்டும்

10. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர் வடமாகாண அதிபர் கற்பிக்கும் தேதியில் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட காணிப் பங்கீடுகளிற் குடியேற்றத் தயாராகவிருக்க வேண்டும் அவ்வண்ணம் குறித்த திட்டத்தில் குடியேற்றத்தவறுவோரின் தெரிவு ரகதச் செய்யப்படும்.

11. விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்படும் எந்தத் தகவலும் உண்மை யற்றதென்று காணப்படாமையின் அவவிண்ணப்பம் தள்ளப்படும். விண்ணப்பக்காரரின் முன்னரே தெரிவு செய்யப்பட்டிருந்தால் குறித்த தெரிவும் ரகதச் செய்யப்படும்

அட்டவணை

அக்கரையான்குளம்—பூநகரி துணுககாய காரியாதிக்காரியின் பிரிவு மேற்குபடி திட்டம் முற்கண்ட புக்கயிரத் ஸ்தானத்திலிருந்து மேற்கே 10 மைல் தூரத்தில் அமைந்துள்ளது, புக்கயிரத் ஸ்தானத்திலிருந்து குடியேற்றத்திட்டத்துக்குச் செல்வதற்கு ஓர் சரணிகைல் பாண்டியமுள்ளது.

ஆ சி நவரத்தினராசர்,
வட மாகாண அதிபருக்காக

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (நவம்பர்) காத்தகிடை 26 ந் உ.

காணிக்கச்சேரி விளம்பரம்

கல்மடுக்குளம் மத்திய வகுப்புக் குடியேற்றத் திட்டம்

வடமாகாண அதிபர் அவர்கள் காணியபிவிருத்திச் சட்டத்தின் 320 ம அத்தியாயப் பிரகாரம் பின் காணப்படும் அட்டவணையில் விபரிக்கப்படும் குடியேற்றத் திட்டத்தின் கீழ் காணிப் பங்கீடுகளை கோரிவரும் விண்ணப்பப் பத்திரங்களைப் பரிசீலனை செய்வதற்கும் காணிப் பங்கீடுகளுக்கு உத்தரவுப் பத்திரங்களை வழங்குவதற்கு ஆட்களை தெரிவுசெய்வதற்குமாக ஓர் காணிக் கச்சேரி நடாத்தவார் காணிக்கச்சேரி நடக்கும் தேதியும் நேரமும் இடமும் பின்னால்காணப்படும்

2. மத்திய வகுப்பு இலங்கையரிடமிருந்தே மனுப் பத்திரங்களை அனுமதிக்கப்படும். மத்திய வகுப்பு இலங்கையர் எனப்படு பின்வருமாறு சட்டம் விஸ்தரிக்கிறது :—

குறித்த ஒரு தேதிக்கு நேர் முந்திய (மாச) பங்குனி மாதம் முப்பத்திராந்த தேதியில் முடிந்த வரிமதிப்பு வருஷத்துக்கு 1932 ம ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி கணிக்கப்பட்ட ஒருவருடைய நியத வருமானம் ஆறுபிரம் ரூபாவுக்கு மேற்படுமானால், அவரை அத்தேதியில் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்கு ஓர் இடை (மத்திய) வகுப்பு இலங்கையரென்று எடுத்துக்கொள்ளாதிருத்தல் வேண்டும்

ஆயின,—
(1) புருஷன் மனைவியாகிய இருவரின் விஷயத்தில், 1932 ம் ஆண்டின் வருமான வரிச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி முறைப்படி கொடுக்கப்பட்ட அறிவித்தலை அனுசரித்து வெவ

வேறு வரிமதிப்புகளை கேட்டுக்கொள்ளப்படும் செய்யப்படும் மிருந்தாற்போல் அப்பருஷன் மனைவியாகிய ஓவ்வொருவரின் நியத வருமானம் கணிக்கப்படுதல் வேண்டும்,

(2) தக்க அதிகாரமுடைய ஒரு கோட்டாரின் தீர்ப்பின்படி தங்கள் கலியாணம் தள்ளிவிடப்படாத, அல்லது முறைப்படி முடிக்கப்பட்ட ஒரு பிரிந்திருத்தல் உறுதியின்படி வேறுபடி பிரிந்திராத புருஷன் மனைவியின் விஷயத்தில், புருஷன் மனைவியாக அவ விருவரினதும் ஒன்றாகச்சேர்ந்த நியத வருமானம் மொத்தமாக பன்னிராயிரம் ரூபாவுக்கு மேற்படுமானால், அப்பருஷன் மனைவியாகிய இருவரில் ஒருவராவது இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்கு ஓர் இடை (மத்திய) வகுப்பு இலங்கையரென்று எடுத்துக்கொள்ளப்பாதிருத்தல் வேண்டும்

3. விண்ணப்பப் பத்திரங்களை இணைப்பிரதியில் பதிவு செய்யப்படும் அனுப்பப்பட வேண்டும். காசித் உறையின் இடது பக்கத்தின் மேற்கோணத்தில் “கல்மடுக்குளக் குடியேற்றத் திட்டத்தின் கீழ் காணிக் கோரும் விண்ணப்பம்” என முகவரியிடப்பட்டு 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாசி மாதம் 22 ந் திகதி பிற்பகல் 4 மணிகு முன் யாழ்ப்பாணக் கச்சேரிக்குக் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படல் வேண்டும்

4. விண்ணப்பப் பத்திரங்களை கீழ்க்காணும் மாதிரி வரையப்படவேண்டும் குறித்த மாதிரி வரையப்படாத விண்ணப்பப் பத்திரங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா

மாதிரிப் பத்திரம்

கல்மடுக்குளக் குடியேற்றத் திட்டத்தின் கீழ் காணிக்கரிய விண்ணப்பம்

1. பெயர் _____,
2. விண்ணப்பக்காரரின் தற்போதைய விலாசம் _____,
3. விண்ணப்பக்காரரின் நிரந்தரக் குடியிருப்பும் விலாசமும் _____
4. வயது _____
5. தொழில் _____
6. விண்ணப்பக்காரரின் பராமரிப்பிற்குத் தகவியிருப்பவர்களும், அவர்கள் ஆனோ பெண்களும் எனப்பதும், அவர்கள் வயதும் _____
7. தற்போதைய வருடாந்த வருமானம்—

விவாகமாதிரியிருந்தால் புருஷன் மனைவி கூட்டு வருமானம் கொடுக்கப்பட வேண்டும். இதற்குச் சார்பாக வருமானவரிக்கமிஷனரால் 1952-53 க்குக் கணிக்கப்பட்ட வருமானமதிப்புப் புள்ளிக் கணக்கோ அல்லது கமிஷனரின் சான்றுரை பெற்ற அதன் பிரதியோ விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும் விவாகமானவராகவிருந்தால் வருமானவரிக்க கமிஷனரால் கணிக்கப்பட்ட புருஷன் மனைவி இருவரினதும் கூட்டு நியத வருமானத்தின் புள்ளிக் கணக்கு விபரங்களை அனுப்பப்பட வேண்டும். வருமான வரி இறுக்காதவர்கள் தங்கள் தங்கள் காணிகளின் வருமானங்கள் பெறப்படும் அந்தந்தப் பிரிவுக் காரியாதிக்காரிகளிடமிருந்து சான்றுரைப் பத்திரங்களை வாங்கி அனுப்புதல் வேண்டும் வருமானவரிப் புள்ளி விபரக் கணக்கோ அல்லது மேற்குறித்தவண்ணம் பிரிவுக் காரியாதிக்காரிகளின் சான்றுரைப் பத்திரங்களை அனுப்பத் தவறுவோரின் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா.

8. விண்ணப்பக்காரரின் அல்லது அவரின் மனைவியின் அல்லது இருவரினதும் பேரினாள் காணிகளின் விபரங்களும் அவற்றின் விஸ்தீரணம், இருக்கும் இடம், பெறுமதி ஆகியனவும்,
9. காணிப் பங்கீட்டில் செலவு செய்வதற்கு விண்ணப்பக்காரரிடமுள்ள பணம், இதைக் குறிக்கும் ஓர் வங்கியறிக்கையோ அல்லது விண்ணப்பக்காரரின் பண இருப்பைக் குறிக்கும் பிற அத்தாட்சிகளோ விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

10. விவசாய அறிவும் அனுப்பவும்;
11. விண்ணப்பக்காரரின் அறிவிக்க விருமபும மறறும் தகமைகள் :

5. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரரின் 5 ஏக்கர் மேடே நிலமும் 10 ஏக்கர் வயல் நிலமும் கொண்ட ஓர் காணிப் பங்கீடு பெறுவார். காணிப் பங்கீடு ஒப்படைக்கப்பட்ட 2 வருடங்களுக்குள் மேடே நிலத்தில் நிரந்தர பயிரேற்றம் செய்ய வேண்டும் காணி ஒப்படைக்கப்பட்ட 3 வருடங்களுக்குள் மேடே நிலத்தில் வடமாகாண அதிபரின் அங்கீகாரம் பெற்ற படத்துக் கமைய ஓர் வீடும் கட்டப்பட வேண்டும்.

6. காணிப் பங்கீடு செய்த 3 வருட காலத்துக்குள் விண்ணப்பக்காரரின் தனக்கு ஒப்படைக்கப்பட்ட மேடே நிலத்தில் குடியேற வேண்டும்

7. வயற்காணி ஒப்படைக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் திருத்திப் பண்படுத்தி நெற்செய்கைக்குத்தக்கச் செய்ய வேண்டும்

8. தெரிவு செய்யப்பட்ட காணிப் பங்கீடுக்காரரின் காணி ஒப்படைக்கப்பட்ட மூன்றாவது வருடத்திலிருந்து நீர்ப்பாசன வரியும் ஒரு ஏக்கருக்குப் பத்து ரூபா வீதம் வருடாந்தக் கட்டணமும் கட்ட வேண்டியவராவார்.

9. தெரிவு செய்யப்பட்ட காணிப் பங்கீடுக்காரரின் குறித்த குடியேற்றத் திட்டத்தின் அபிவிருத்திக்காக நிறுவப்படும் கூட்டுறவு உணவு உற்பத்தி விற்பனைச் சங்கத்தில் ஓர் அங்கத்தவனாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளவும் வேண்டும்

10 தெரிவு செய்யப்பட வண்ணப்பக்காரா வடமாகாண அதிபர் கற்பிக்கும் தேதியில் அவரவருக்குப் கொடுக்கப்பட்ட காணிப்பங்கீடுகளைக் குடியேற்றத் தயாராகவிற்குக் வேண்டும் அவ்வண்ணம் குறித்துத் தகவலைக் குடியேற்றத்துவறுவேளான தெரிவு ரத்துச் செய்யப்படும்

11 விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்படும் எந்தத் தகவலும் உண்மை யற்றதென்று காணப்படாமையின் அவவிண்ணப்பம் தள்ளப்படும் செய்யப்படும் விண்ணப்பக்காரன் முன்னரே தெரிவு செய்யப்பட்டிருந்தால் குறித்த தெரிவு ரத்துச் செய்யப்படும்

அட்டவணை

கலமடுக்குக் குடியேற்றத்திட்டம் வட்டக்கச்சிக் குடியேற்றத் திட்டம் துக்கருகாமையாயுள்ளது கிளிநொச்சியிலிருந்து இந்தத் திட்டம் 7 மைல் தூரத்திலுள்ளது. இந்தத் திட்டத்துக்கு இப்பொழுது ஓர் சரணிக்கல் பாறை போடப்படுகின்றது

ஆ சி நவரத்தினராசா,
வட மாகாண அதிபருக்காக

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 26 ந் உ.

காணிக் கச்சேரி அறிக்கை

கீழ் மாகாண மட்டக்களப்பு பிரிவில், ஏறா ஆர் கோழைப்பற்றிலுள்ள பவிச்சங்கேலி, மாங்கேலி கிராமங்களில் தென்னைப் பயிரி செய்கைகளுக்கு காணி கொடுக்க விண்ணப்பங்களை அனுப்பும்படி 1953 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ந் திகதியினை 10,596 ம் இலக்க இலக்கை அரசாட்சி "கெசற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் சார்பாக, மட்டக்களப்பு கச்சேரியில் 22 12 53 லும் 23 12 53 லும் காலை 10 மணிக் கு, கீழ் மாகாண அதிபர், ஒரு காணிக் கச்சேரி நடத்துவாரென்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

டபிள்யூ. டி குணரெட்டன்,
கீழ் மாகாண அதிபர்

மட்டக்களப்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு நவம்பர் 27 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

G A's இல. LA-1079/LRO.

இல LRO/APL 5401/A/J/LLD/603/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப் படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆசிரிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினை கீழ் [இலக்க குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 2 ந் உ.

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

குணம்	காணியின் பெயர்	பிரதம விபரம்	ஆரம்பப்பட இல A 1,866. கிராமம்—தனக்கிளப்பு	விசாலம் ஏ. ரூ. ப.
1	வடலியடி	நெல்வயல்	உரித்தாளியின் பெயர் சினைத்தம்பி வேலுப்பிள்ளை, சாவகச்சேரி, வடக்கு	0 0 10
2	ஷெ	ஷெ	ஷெ	0 2 5
மொத்தம்				0 2 15

இல LRO/APL 4337, 4337 A.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப் படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆசிரிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினை கீழ் [இலக்க குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (நவம்பர்) ஜூன்மீ 9 ந் உ.

பீ பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

குணம்	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	விலிமுல்லகண்ட	சில பலாமரம், பாக்கு, நெடுன், கிடுல், மாமரம் இன்னும் ஒரு சரப்பலா மரம், ஒரு தென்னங்கன்று, ஒரு நாங்கா மரமும், ஒரு கறுவா பந்துறையும்	பூ. எல். டேனியல், வி. ஏ. ஊறன், வந்தறம்ப	0 0 16
2	ஷெ	சில சுடுபட்ட நயர் கொத்துகள் கொண்ட நயர் மரங்களும் இவைகள் 12 வருஷங்கள் மேற்பட்டவைகள், அடிவழியும் உள்ளன	ஷெ	0 3 37
3	ஹெட்டிஹென்கண்ட	நயர்	ஷெ	2 0 11
மொத்தம்				3 0 24

இல. Q 4666/LRO/APL 1779.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க் காணிக் கொமிஷனர் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேரமாகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 28 ந் திகதி காலை 9 30 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தான் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 13 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்பு டிஸ்திரிக் மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஏஜென்ட், ஏ செயின் வி விஜயமான ஆசிரிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஆண்டு (நவம்பர்) காத்திகை 28 ந ல

ஏ செயின். வி. விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிகாரி

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,416 கிராமம்—வெவலேனிய, பஹலகம்.

ஆண்டு.	காணியின் பெயர்	விவரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம். ஏ ரூ ப
1	திறைவலாஹேன தோட்டம்	ஓற்றடிப்பாதையின் பகுதி உள்ள 40 வருஷக்கு சென்ற தென்னந் தோட்டம்	டி. பி. நிசங்கஹ, பாக ரோட், கம்பஹ	8 2 30
2	ஷே	ஷே	ஷே	0 1 5
3	ஷே	நெலவயலும், ஓற்றடிப்பாதையின் பகுதியும், நிரந்தரமற்ற ஒரு கட்டிடம் உள்ள 40 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம்	ஷே	35 3 1
4	ஷே	40 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம்	ஷே	0 0 5
5	கல்பொடல்வத்த அல்லது திறைவல ஹேன தோட்டம்	ஷே	மொறவாக டேவகா பொடி சிஞ்ஞோ, டி. பி. நிசங்கா, பாக ரோட், கம்பஹ எனபவரால் வாதாடப்படுகின்றது	0 0 4
6	ஷே	1 மேயந்த களிமண குடிசை உள்ள 40 வருஷக்கு சென்ற தென்னந் தோட்டம்	ஷே	2 0 25
7	கொங்குறகொல்ல அல்லது வலஹேன தோட்டம்	ஓற்றடிப்பாதை உள்ள 40 வருஷக்குசென்ற தென்னந் தோட்டம்	டி. பி. நிசங்க, பாக ரோட், கம்பஹ	0 0 23
8	ஷே	கம்பிவேலியும், ஓற்றடிப்பாதையின் பகுதியும், மேயந்த களிமண குடிசையும் உள்ள 40 வருஷக்கு சென்ற தென்னந் தோட்டம்	ஷே	1 3 19
9	திறைவலஹேன எஸ்றேற	சூட்டுக்களம், 40 வருஷக்குசென்ற 3 தெனனை	ஷே	0 0 9
10	ஷே	ஓற்றடிப்பாதையின் பகுதி உள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 2 11
11	ஷே	ஓற்றடிப்பாதையின் பகுதி உள்ள 40 வருஷக்கு சென்ற தென்னந் தோட்டம்	ஷே	12 1 13
மொத்தம்				61 3 25

Q 4670/LRO/APL 730

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்படி 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணையின் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அததக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அததகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 29 ந் திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தான் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏஜென்ட் ஏ செயின் வி விஜயமான ஆசிரிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஆண்டு (நவம்பர்) காத்திகை 28 ந ல

ஏ செயின் வி விஜயமான,
மேல் மாகாண அரசாட்சி ஏசனாடு.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,492 கிராமம்—கஹத்தடுவ

ஆண்டு	காணியின் பெயர்	விவரம்	உரிதாதரின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப.
1	மேலுமற்ற குமபுற ஒவிற, முன்பு மேல் இலமற்ற குமபுற என்று அழைக்கப்பட்டது	தெனனை, பலா, கமுரு, வாழைப் பழைகள் மரவள்ளியும் சிறந்த கமத்தை உள்ள தோட்டம்	எல் டி. வில்லியம் அபுஹாமி, வீதிய கொட பண்டாரகம், எச் டி. பொடி சிஜ்ஞோ, கருணரத்தின், வெயிமுல்ல பண்டாரகம்	1 0 7
2	மேல் இலமற்ற குமபுற	நெல்வயல்	ஷே	2 2 7
3	ஷே	ஷே	ஷே	0 0 4
4	மேல் இலமற்ற குமபுற ஒவிற, முன்பு மேல் இலமற்ற குமபுற என்று அழைக்கப்பட்டது	ஒவிற	ஷே	0 0 4
5	ஷே	ஷே	ஷே	0 0 2
6	மேல் இலமற்ற குமபுற	நெல்வயல்	ஷே	0 0 4
7	ஷே	ஷே	ஷே	0 0 20
8	மேல் இலமற்ற குமபுற கொடல், முன்பு மேல் இலமற்ற குமபுற என்று அழைக்கப்பட்டது	தெனனை பலா, நென்ன உள்ள தோட்டம்	ஷே	0 0 10
மொத்தம்				3 3 18

Q 4647/LRO/APL 3991.

1950 ම ජුනියැය 9 ම ඉලෙක කානි எடுத்தற சட்டத்தின 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க கானி மீட்டற சட்டத்தின பொருட்டு இதனகத்தனள அடவணியில் விவரிக்கப்பட்ட கானிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொளளும் சட்டத்தினையடி பெற்றுக்கொளளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் கானிகளை பெற்றுக்கொளவதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய கானிகளில் உரிததுக்கேடும் ஒவ்வொருவரும்—
 (அ) நோழ்கமாக அல்லது எழுத்தழுவலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனொருவா மூலமாக 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 29 ந் திகதி பிற்பகல் 2:30 மணிககு எவ்வாறு அந்த தெரியப்பாடும்,
 (ஆ) அக்கானியில் தமக்குள்ள உரிததின் தன்மையையும், தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1951 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழுவலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 அமபாறதோடைய பத்திக கூட்டு உதவி அரசாட்சி அதிகாரம் இது எவ டி வியனசே ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஆண்டி கானியின பெயர்	அடவணிய	கிராமம்—பெலிவில்	விசாலம்
	அரம்பப்பட ஆம் A 2,931	சிபரம்	சுததானியின பெயர்
1 இலாமடலகறவாத	தெனனை, 1107, மா கமுரு கரூர், கோண, எலுமிசை, கெல, மாதுரை, சொனி, அலலு, கோப்பி, ருபட்டான் மரகனளும், காயகனி உளன் 2-30 வருஷக்குசென்ற நோட்டமும், தெனியாடும்	சிபரம்	1 0 17 உருவரும் பலலிலை, றடவனவதழற சுமவில் சவிய பவாகள
2 இடி	ஒக்கடிய பாதக		0 0 9
3 இலாமடலகறவாத	3 தெனனைகள் 20 வருஷக்குசென்ற 6 கமுருகன, 10 தெனனை, 24 கமுரு, 6 மா, ஒரு பலா, 3-5 வருஷக்குசென்ற 1 றமபட்டானமரம்		0 0 6
			மொத்தம் 1 0 32

கு டு LRO/APL 4190/J/LLD/564/53/LD 4463

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க கானி மீட்டற சட்டத்தின பொருட்டு இதனகத்தனள அடவணியில் விவரிக்கப்பட்ட கானியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொளளும் சட்டத்தினையடி பெற்றுக்கொளளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் கானியை பெற்றுக்கொளவதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய கானியில் உரிததுக்கேடும் ஒவ்வொருவரும்—
 (அ) நோழ்கமாக அல்லது எழுத்தழுவலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனொருவா மூலமாக பெலியத்தை பொலின நிலையத்தில 1954 ம ஆண்டு (பெபுரவரி) மார் மாதம் 17 ந் திகதி காலை 9:30 மணிக்கு வந்த என்முன் தெரியப்பாடும்,
 (ஆ) அக்கானியில் தமக்குள்ள உரிததின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1951 ம ஆண்டு (பெபுரவரி) மார் மாதம் 10 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழுவலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 அமபாறதோடைய பத்திக கூட்டு உதவி அரசாட்சி அதிகாரம் இது எவ டி வியனசே ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஆண்டி கானியின பெயர்	அடவணிய	கிராமம்—கெட்டமன	விசாலம்
	அரம்பப்பட ஆம்	சிபரம்	சுததானியின பெயர்
775 வெலிமணைய அல்லது கொளகறந்தக் அல 30 வருடத் தெனனந லது கொளகறண்டுண் அல்லது வெலிப்பிட நோட்டம டிசிய அல்லது கொளகறகொறத்தவ			(1)எம கே கொள டயவ, புவகடவடாவ, பெலி யத்தை, (2) எம கே கொள கிறிஸ்தியவ, தாறுப பெரிய நிஜுவ, (3) எம கே சவாத்திரில், தியகற தியகொட
			3 2 38
			மொத்தம் 3 2 38

இல LA 3441/J/LLD/558/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொளளும் சட்டத்தின 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க கானி மீட்டற சட்டத்தின பொருட்டு இதனகத்தனள அடவணியில் விவரிக்கப்பட்ட கானிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி கொளளும் சட்டத்தினையடி பெற்றுக்கொளளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் கானிகளை பெற்றுக்கொளவதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய கானிகளில் உரிததுக்கேடும் ஒவ்வொருவரும்—
 (அ) நோழ்கமாக அல்லது எழுத்தழுவலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனொருவா மூலமாக புத்தளம் சசேரியில் 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 13 ந் திகதி காலை 10 மணிககு என்முன் வந்த தெரியப்பாடும்,
 (ஆ) அக்கானியில் தமக்குள்ள உரிததின் தன்மையையும், தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 5 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழுவலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 புத்தளம்—சிவாபம் டிலதிறிக்கு கூட்டு உதவி அனுவற பீதாம்பரம் காசிலிகம் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் சசேரி,	பீ காசிலிகம்,
1953 ம ஆண்டு (நவம்பர்) காத்திகைமீ 26 ந் உ.	டிலதிறிக்கு கூட்டு உதவி அதிகார.

அட்டவணை				
ஆரம்பப்பட இலக்கம் A 1,295. கிராமம்—கரிவயல்.				
துணடு.	காணியின் பெயர்.	விபரம்:	உரிமைகேள்வர் பெயர்.	விசாலம். எ ரு. ப
1	பழையவீட்டடிககாணி	தென்னந்தோப்பு	பீ கே. நெயினு மூகமது, கடயாமோட்டை, மதுங்குளி	0 0 10
2	ஷே	ஒரு கறகிணறும், ஒரு தற்காலிக குசினியும், ஒரு நிரந்தர வீடும் அடங்கிய தென்னந்தோப்பு	ஷே	1 3 10
மொத்தம்				1 3 20

இல. LA 3433/J/LLD/470/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தனள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்ககாணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அதனகய காணிகளில் உரிதகுகேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக சிலாபம் உணவுக்கட்டுப்பாட்டுக கந்தோரில் 1954 ம ஞூன் (ஜனவரி) தை மாதம் 21 ந திகதி காலை 10 மணிக்கு எனமுன வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஞூன் (ஜனவரி) தை மாதம் 13 ந திகதியன்று அல்லது அதற்கமுன எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 புத்தளம்—சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி எஜனற பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன

புத்தளம் கச்சேரி,
1953 ம ஞூன் (நவம்பர்) காத்திகைமீ 26 ந உ

பீ. காசிலிங்கம்,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்.

அட்டவணை				
ஆரம்பப்பட இலக்கம் A 1,218 கிராமம்—திவிப்பிறிகம்				
துணடு	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம் எ ரு. ப
1	ஊளியனபங்குவ, குமபுககஹகுமபுர, தற சமயம் குமபுககஹகுமபுர என அழைக்கப்படுகின்றது	வயற்காணி	பீ அபதுல் கரிம், பழைய படடினம், மாதம்பை	0 0 16
2	ஊளியனபங்குவ தல்கஹகுமபுர, தற சமயம் தல்கஹகுமபுர என அழைக்கப்படுகின்றது	ஷே	திருமதி கரொலினு தசனாயக்க, டபிளியு டொன கத்திரின, டபிளியு டொன மர்கரட, டபிளியு டொன வயலட, டபிளியு டொன ஹரியற், புதிய படடினம், மாதம்பை	0 1 17
3	ஷே	நெற்களத்தின ஒரு பகுதியைக் கொண்ட வயற்காணி	ஷே	0 0 25
4	ஷே	ஷே	ஷே	2 3 25
5	ஊளியனபங்குவ, குமபுககஹகுமபுர, தற சமயம் குமபுககஹகுமபுர என அழைக்கப்படுகின்றது	வயற்காணி	பீ. அபதுல் கரிம், பழைய படடினம், மாதம்பை	0 3 3
6	ஊளியனபங்குவ வேபந்தரலங்க இறவெல்ல ஊளியனபங்குவ, நுககஹகுமபுர, தற சமயம் வேபந்தரலங்க இறவெல்ல நுககஹகுமபுர என அழைக்கப்படுகின்றது	ஷே	பீ. கே டி றியெல், டபிளியு. டொன கத்திரின, டபிளியு டொன மர்கரெற, டபிளியு. டொன வயலட, டபிளியு. டொன ஹரியற், புதிய படடினம், மாதம்பை	0 1 21
7	ஷே	நெற்களமும், வயற்காணியும்	ஷே	3 3 3
8	ஊளியனபங்குவ வேபந்தரலங்க இறவெல்ல தறசமயம் வேபந்தரலங்க இறவெல்ல என அழைக்கப்படுகின்றது	வயற்காணி	ஷே	0 0 15
மொத்தம்				8 2 5